

අපි නිරන්තරවම ප්‍රගතිය කරා පියවනමු  
நாளுக்கு நாள் முன்னேற்றை நோக்கி பயனிக்கின்றோம்

**WE CONTINUE TO GROW EACH DAY**



**NLDB<sup>®</sup>**


ජාතික පශු සම්පත් සංවර්ධන මණ්ඩලය  
தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை  
National Livestock Development Board

වාර්ෂික වාර්තාව  
வருடாந்த அறிக்கை  
**Annual Report**

**2014**



වාර්ෂික වාර්තාව  
வருடாந்த அறிக்கை  
Annual Report  
2014



## WE CONTINUE TO GROW EACH DAY

**It is with great esteem that we approach our 42nd year as the leading producer and manufacturer of livestock in Sri Lanka. NLDB manages 30 livestock and crop integrated farms having built a reputation for revamping and preserving the livestock industry with coconut plantations.**

**A training centre was established to impart knowledge and educate farmers on the theoretical and practical aspects of farming. At NLDB we take growth seriously and continue to incorporate the finest business ethics and maintain stringent standards as an industry leader.**

**Therefore it with great ambition, unshakable focus and unparalleled positivity, that we continue to grow each day.**



## உள்ளடக்கம்

தொலைநோக்கு,குறிக்கோள்	94
அமைச்சரின் செய்தி	97
பிரதித் அமைச்சரின் செய்தி	99
தலைவரின் அறிக்கை	101
பிரதித் தலைவரின் அறிக்கை	103
பணிப்பாளர் சபை	104-105
முகாமைத்துவ அணியினர்	106-107
பன்னைகள் அமைந்துள்ள இடங்கள்	108
செயற்பாட்டு மீளாய்வு	109-118
நிதி அறிக்கை	119-174
ஆண்டிற்கான மனிதவள	175-180
செயற்பாடுகள்நிதி அறிக்கை	



# நாம் தொடர்ந்தும்



# தினமும் வளர்ச்சிப் பாதையில்



## தொலை நோக்கு

மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையினை மேம்படுத்தும் பொருட்டு தரமிக்க இனவிருத்தி பொருட்கள் மற்றும் விவசாய உற்பத்திகள் மூலம் இலங்கையில் தலைசிறந்த நிறுவனமாக மாறுதல்.



## செயற்பணி

கால்நடை வளங்கள் மற்றும் பால் உற்பத்தி என்பவற்றிலே நாட்டை தன்னிறைவு அடையச் செய்யும் நோக்குடன் கால்நடை பன்னையாளர்களுக்கு வளர்ப்பதற்காக விலங்குகளை தொடர்ச்சியாக வழங்குவதற்காக நியாயமான காலப் பகுதி ஒன்றினுள் கால்நடை வளங்களின் கால்நடை வளங்களை விருத்தி செய்தல்.

நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் இலாபத் தன்மை என்பவற்றினை விருத்தி செய்வதற்காக நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி கால்நடை வளங்கள் ..... உற்பத்திகளை அபிவிருத்தி செய்தல்.

நாட்டின் குறுங்கால பயிர் உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஊக்குவிக்கும் பொருட்டு தெரிவு செய்யப்பட்ட பன்னைகளில் குறுங்காலப் பயிர்களை பயிரிடல்.

கால்நடை வளங்கள் மற்றும் விவசாயத் துறைகள் என்பவற்றிலே உயர் உற்பத்தி மட்டத்தை அடைந்து கொள்ளல்.

கால்நடை வளங்கள் மற்றும் பயிர் ஒன்றிணைப்புப் பன்னை முறைமையின் ஊடாக உச்ச உற்பத்தித் திறனைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு சூழல் நட்புமிக்க பயிர் செய்கை முறையொன்றினைப் பின்பற்றுதல்.

திருப்திகரமான ஊழியப் படையொன்றுடன் பல்வேறுபட்ட விவசாய காலநிலை வலையங்களினுள் நிலைத்திருக்கக் கூடிய கால்நடை வளங்கள் மற்றும் பயிர் ஒன்றிணைப்புப் பன்னைகள் என்பவற்றினை பேணிவருதல்.



## பொதுவான குறிக்கோள்கள்

தெங்கு சார்ந்த கைத்தொழில்களின் ஊடாக கிடைக்கப் பெறுகின்ற மேலதிக நிதியினைப் பயன்படுத்தி அதன் நிலையான தன்மையினை உறுதி செய்யும் முகமாக பன்னைகளின் அனைத்துச் செயற்பாடுகளையும் சிறந்த மட்டத்தில் பேணி வருதல்.

வெற்றிகரமான முறையில் சந்தையில் காணப்படுகின்ற போட்டித் தன்மைகளுக்கு முகம் கொடுக்கும் பொருட்டு செலவினத்தைக் குறைப்பதற்கும் மற்றும் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கும் ஏற்ற சிறந்த முகாமைத்துவக் கொள்கைகளுடன் நவீன தொழில்நுட்ப நிபுணத்துவ அறிவு மற்றும் மூலதனம் என்பவற்றினை அறிமுகம் செய்தல்.

தனியார் துறையினரின் பங்களிப்புடன் இந்த பன்னை அலகினை இலாபகரமான தொழில் முயற்சி ஒன்றாக மாற்றியமைக்கும் முகமாக மிகவும் சிறந்த விநியோக நுட்பங்களுடன் புதிய சந்தை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான இயலுமை பற்றி ஆராய்தல்.

## பிரதான செயற்பாடுகள்

கால்நடை வளங்களின் இனவிருத்தியும் அபிவிருத்தியும்

பெருக்குவதற்கு சிறந்த தரமிக்க விலங்குகளை நியாயமான விலையில் பன்னையாளர்களுக்கு வழங்குதல்.

உச்ச இலாபத்தை பெற்றுக் கொள்ளும் பொருட்டு உயர் மட்டத்திலான தேங்காய் செய்கையை பேணிவருதல்.

இயலுமையுள்ள இடங்களில் கால்நடை வளம் மற்றும் பயிர்கள் இணைப்பு பன்னைகளை அமுல்படுத்தல்.

விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கும் முக்கியமாக சிறிய விலங்குகளை வளர்க்கும் பன்னையாளர்களுக்கு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கண்காட்சிகளை நடாத்துதல்.

நியாயமான விலையில் நல்ல தரமுடைய பன்னை உற்பத்திகளை வழங்குவதற்காக விற்பனை நிலையங்களை நடாத்திச் செல்லல்.

உயர் இலாபமீட்டும் நோக்கில் பன்னை உற்பத்திகளின் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்தல்.

மக்களிடையே தூய பசும் பால் பாவனையை பிரபலப்படுத்தும் நோக்கில் தூய பசும் பாலை விற்பனை செய்தல்.



கௌரவ அமைச்சர் அவர்களின் செய்தி



## கௌரவ அமைச்சர் அவர்களின் செய்தி

அதிமேதகு சனாதிபதி அவர்களும் கௌரவ பிரதம அமைச்சர் அவர்களும் சமூக சேவைகள், நலன்புரி மற்றும் கால் நடை வளங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக என்னை நியமித்து ஒப்படைத்த பொறுப்புக்கள் தொடர்பாக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதன் போது எனக்கு சமூக சேவைகள் விடயத்துடன் கால்நடை வளங்கள் அபிவிருத்திப் பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளன.

அதன்படி 2015 ஆம் ஆண்டின் சனவரி மாதம் முதல் எனது விடயத்தின் கீழ் வருகின்ற தேசிய கால் நடை வளங்கள் அபிவிருத்திச் சபையின் புதிய தலைவரும் மற்றும் பணிப்பாளர் சபையும் இணைந்து இந்நிறுவனம் காணப்பட்ட கவலைக்கிடமான நிலையிலிருந்து மீட்டெடுத்து அதன் பணிகளை மேம்படுத்துவதற்காக மேற்கொண்டு வருகின்ற பணிகளுக்காக நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

அவ்வாறே, அப்பணிகளுக்காக எனது பூரண ஒத்துழைப்பினையும் பெற்றுத் தருவதற்கு நான் அர்ப்பணித்துள்ளேன்.

கால்நடை வளங்கள் துறையில் நிலவிய வெற்றிடங்களை நிரப்பி புதிய மிருக வைத்தியர்களை நியமிப்பதற்கு முடிந்தமையும், அவர்களுக்குத் தேவையான பயிற்சியினைப் பெற்றுக் கொடுப்பதற்கு முடிந்தமையும் கால்நடை வளங்கள் துறையின் மேம்பாட்டிற்காக செய்த சிறந்த சேவையாகும். அவ்வாறே, திரவப் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பால் பன்னையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு திரவப் பால் லீட்டர் ஒன்றின் விலையை ரூ. 70 வரை அதிகரிக்கப்பதற்கும் நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். அவ்வாறே, பால் பன்னையாளர்களுக்காக எதிர்காலத்தில் காப்புறுதித் திட்டம் ஒன்றினை அமுல்படுத்துவதற்குத் தேவையான அடிப்படை நடவடிக்கை எடுத்துள்ளேன் என்பதனையும் இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

பால் உற்பத்தியின் பல்வேறு நடவடிக்கைகளுக்காக நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி உற்பத்திப் பணிகளை மிகவும் இலகுவடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இங்கு குறிப்பிடத்தக்க மற்றுமொரு வெற்றியாக அமைவது யாதெனில் மேற்படி அமைச்சினைப் பொறுப்பேற்று 04 மாதக் காலப் பகுதியினுள் பல நாடுகளின் கவனத்தை இந்நாட்டின் பால் உற்பத்தித் துறையின் பக்கம் கவனம் ஈர்க்க முடிந்தமையாகும். கால் நடை வளங்கள் அபிவிருத்தித் துறையின் முன்னேற்றம் கருதி பல்வேறு உதவிகளை வழங்குவதற்கு அவர்களை வாக்குறுதி அளித்துள்ளனர்.

இலங்கை கால்நடை வளங்கள் அபிவிருத்திச் சபை அதிமேதகு சனாதிபதி அவர்கள் மற்றும் கௌரவ பிரதம அமைச்சர் அவர்கள் ஆகியோரது நல்லாட்சி தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையினை விலங்கு வேளாண்மையில் தன்னிறைவு அடையச் செய்வதற்கும், முக்கியமாக திரவப் பால் உற்பத்தியினை விருத்தி செய்வதற்கும் வழங்கி வருகின்ற ஒத்துழைப்பினை நான் மிகவும் பாராட்ட விரும்புகிறேன்.

பீ. ஹெரிசன்

சமூக சேவைகள், நலனோம்பல் மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்



கௌரவ பிரதி அமைச்சர் அவர்களின் செய்தி

## கௌரவ பிரதி அமைச்சர் அவர்களின் செய்தி

இலங்கையானது தற்போது விவசாயம் மற்றும் உணவு உற்பத்திச் செயற்பாட்டிலே தெற்காசியாவின் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளமை பற்றி தெளிவாக தெரிய வருகின்றது. எமது அரசாங்கத்தின் நீண்ட நாள் திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள கால் நடை வளங்கள் துறையினை விருத்தி செய்யும் அடிப்படை பணியினை நிறைவேற்றுகின்ற அரசு நிறுவனமாக தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பாக நான் மகிழ்சியடைகின்றேன்.

நல்லாட்சியின் எதிர்கால நோக்கங்களின் பிரகாரம் எதிர்காலத்தில் கால்நடை வளங்கள் துறையினுள் மிகவும் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தற்போது பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக ஒரு நாடு என்ற ரீதியில் அதன் தேசிய முக்கியத்துவமிக்க விடயமாக பால் உற்பத்தி போன்ற மிகவும் அத்தியாவசிய உற்பத்திகளை எதிர்காலத்தில் நூறு வீதம் அடைந்து கொள்வதற்காக உழைப்பதற்கு விரும்புகிறேன். ஏனெனில் அனைத்து உள்நாட்டு உற்பத்தியாளர்களும் மற்றும் நுகர்வோர்கள் அனைவரும் ஒரே விதமாக மகிழ்வும் வகையில் தேசிய கால்நடை வளத் துறையிலுள் அனைத்து உற்பத்தியாளர்களும் போட்டித் தன்மைமிக்க முறையிலும் நவீன முறையிலும் முன்வைக்க முடிந்துள்ளமை முக்கிய விடயமாகும்.

இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய விடயம் யாதெனில் எமது பணியாளர்கள் இதற்காக ஆற்றுகின்ற சேவையும் அர்ப்பணிப்பும் இன்றியமையாததாகும். இச்சந்தர்ப்பத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் இந்நிறுவனம் அடைந்துள்ள முன்னேற்றத்திற்காக நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதற்கு இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்து கருத்திட்டங்களும் வெற்றிகரமாக பூர்த்தியடைவதற்கும் அதனுடாக கால்நடை வளங்கள் துறையின் மேம்பாட்டிற்காக எதிர்வரும் ஆண்டுகளில் செயல்முறையிலான பங்களிப்பினை பெற்றுக்கொடுத்து வினைத்திறன்மிக்க சேவையொன்றினை வழங்குகின்ற நிறுவனம் ஒன்றாக மக்களிடையே நன்மதிப்பினைப் பெற்றுக்கொள்ளக் கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும். அதற்காக முன்னணி பங்களிப்பினை வழங்குகின்ற தேசிய கால்நடை வளங்கள் சபையின் பணிப்பாளர் சபையின் அனைத்து பதவியணிக்கும் எனது மனமார்ந்த பாராட்டினைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.


நன்றி

இப்படிக்கு, அன்பின்

ரஞ்சன் ராமநாயக்க

சமூக சேவைகள், நலனோம்பல் மற்றும்

கால்நடை வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்



தலைவரின் செய்தி

## தலைவரின் செய்தி

2014 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அரசு நிறுவனமொன்று என்ற வகையில் எமது நிறுவனமானது ஆரம்பம் முதலே எமது செயலாற்றுகையை அதிகரித்துக் கொள்வதற்கு பதவியணியின் அயராத உழைப்பினாலேயே முடிந்துள்ளது என்பதனை நம்பிக்கையுடன் குறிப்பிட விரும்புகிறேன். இந்நாட்டின் கால்நடை வளங்கள் கைத்தொழிலின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணித்துள்ள தேசிய கால்நடைகள் அபிவிருத்திச் சபையானது அத்துறையின் இலக்கினை அடைந்து இலங்கை கால்நடை வளங்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்த முடிந்துள்ளது. அதன் போது அவுஸ்திரேலிய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பிரதான முதலீட்டுக் கருத்திட்டம் ஒன்றாக அவுஸ்திரேலியாவில் இருந்து 2000 கறவை பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அக்கருத்திட்டத்தின் முதல் கட்டத்தை வெற்றிகரமான முறையில் பூர்த்தி செய்து இரண்டாம் கட்டமாக 2500 கறவை பசுக்களை ரீதியகம் பன்னைக்கு இறக்குமதி செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த விலங்குகள் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இங்கு வந்தடையும் என்ற நம்பிக்கையில் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இது அரசாங்கத்தின் சூழல் பாதுகாப்பு தரங்களுக்கு ஏற்ப அமைந்துள்ள ஒரே விலங்குப் பன்னையாக இதனைக் குறிப்பிட முடியும்.

2014 ஆம் ஆண்டு முழுவதும் நீண்ட காலம் அர்ப்பணித்து தேசிய கால்நடைகள் அபிவிருத்தி சபையில் பணியாற்றிய 114 அமய ஊழியர்களை அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் நிரந்தரமாக்கவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இந்த வெற்றிகளுக்கு முகாமைத்துவமும் பதவியணியும் அனைத்து மட்டத்திலும் மேற்கொண்ட இணைந்த பணியினை நாம் பாராட்டுதல் வேண்டும். எதிர்காலத்தில் அவர்களது சேவை மற்றும் அர்ப்பணிப்பு என்பன எமக்குக் கிடைக்குமென்ற நம்பிக்கை எமக்குண்டு. எமது பதவியணி மற்றும் ஊழியர் படை என்பவற்றின் நலன் கருதி காப்புறுதித் திட்டங்கள், உள்ளக மற்றும் வெளி நோய் நிவாரணத்திற்கான கொடுப்பனவுகள் அடங்கிய பல்வேறு வசதிகளை வழங்கி முக்கிய சேவையொன்றினை நிறைவேற்றியுள்ளது.

அமைச்சரவையின் பூரண அனுமதியுடன், இலங்கை லிபிய கைத்தொழில் கம்பனியின் முழுமையான பங்குகள் மற்றும் சொத்துக்கள் என்பவற்றினை வெற்றிகரமான முறையில் எம்மால் கொள்வனவு செய்ய முடிந்துள்ளது.

அக்கம்பனிக்கு தற்போது இலங்கை கோழிப் பன்னை அபிவிருத்திக் கம்பனி எனும் பெயர் புதிதாக இடப்பட்டுள்ளதுடன், புதிய பணிப்பாளர் சபை ஒன்றின் கீழ் சுயாதீன நிறுவனம் ஒன்றாக இயங்கி வருகின்றது.

எமது அமைச்சின் உதவியின்றி இந்த குறிப்பிடத்தக்க விடயங்களைத் தாண்டி அதனை வெற்றிகொள்வது மிகவும் கடினமான விடயமாகும்.

இது தொடர்பாக எமது பதவியணியினால் மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் சேவைகள் என்பன தொடர்பாக மீண்டுமொரு முறை எனது பாராட்டினைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

எதிர்வரும் ஆண்டுகளில் அவர்களது பூரண ஒத்துழைப்பு தொடர்ச்சியாக கிடைக்கப் பெறுமென நான் நம்புகிறேன்.

பேராசிரியர் எச்.டப். சிறில் - (தலைவர்)

தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை



பிரதித் தலைவரின் செய்தி

## பிரதித் தலைவரின் செய்தி

2015 ஆண்டறிக்கையை சமர்ப்பிக்கக் கிடைத்தமையானது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

இலங்கை பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு மேற்கொண்டுள்ள பாரிய முயற்சியில் நிறுவனம் ஒன்றாக குறிப்பிடத்தக்க பல்வேறு வெற்றிகள் மற்றும் இலக்குகள் என்பவற்றினை தாண்டுவதற்கு தேசிய கால்நடைகள் அபிவிருத்தி சபையால் முடிந்துள்ளது. அதன் பிரதான பணியாக இலங்கை அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புடன் இலங்கை கால்நடைகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்பப் பணியாக 2000 கறவைப் பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் கட்டமாக இலங்கையில் முதல் முறையில் சூழல் பாதுகாப்பு இடங்களில் அமைக்கும் பணியின் கீழ் அம்பலாந்தோட்டை ரிதீயகம பன்னையில் 2500 கறவை பசுக்களை நிறுத்தி வைப்பதற்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது.

விலங்கு வேளாண்மைக் கைத்தொழிலின் அபிவிருத்தி கருதி பல்வேறு பிரிவுகளினால் ஒத்துழைப்பு வழங்கி, இலாபமீட்டும் நிறுவனம் ஒன்றாக மாறுவதற்கு தேசிய விலங்கின வளங்கள் அபிவிருத்திச் சபையால் முடிந்துள்ளது. அதன் போது எமது பன்னைகளின் இனவிருத்தி நிலையங்களில் வளர்க்கின்ற உயர் தரமிக்க ஒருநாள் வயதுடைய பொய்லர் மற்றும் லேயர் கோழிக் குஞ்சுகள் வளர்ப்பாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. அவ்வாறே தேசிய விலங்கு வளர்ப்பு அபிவிருத்தி சபைக்கு பொது திறைசேரியினதும் உதவியுடன், இந்நாட்டின் பன்றிப் பன்னைகளுக்கான உயர் தரம் வாய்ந்த தாய் விலங்குகளை கனடாவில் இருந்து இறக்குமதி செய்கின்றது. உயர் தரமிக்க பன்றிகளை இந்நாட்டிலே அபிவிருத்தி செய்வதற்கு இதனூடாக வாய்ப்பு ஏற்படுகின்றது.

கடந்த காலங்களில் முதல் தர லிபிய கம்பனி ஒன்றான, இலங்கை லிபிய விவசாய கம்பனியின் அனைத்து சொத்துக்கள் மற்றும் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்கு தேசிய விலங்கு வளங்கள் அபிவிருத்தி சபையால் முடிந்தது.

இந்த வெற்றியினை அடைவதற்கு முக்கியமாக சபைக்கு முகாமைத்துவம் மற்றும் பதவியணியின் அர்ப்பணிப்பும், ஊழியர் படையின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற்றுள்ளது. அதனால் அவர்களை பாராட்டுதல் வேண்டும்.

அமைச்சின் சிறந்த வழிகாட்டல் மற்றும் பணிப்பாளர் சபையின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு என்பன கிடைக்கப் பெறாவிடின் இந்த வெற்றியினை அடைவது கடினமான விடயமாக இருந்திருக்கும். அதனால் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

எமது தலைவர் பேராசிரியர் எச்.டப். சிறில் அவர்களின் வழிகாட்டலின் கீழ் தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபையானது தமது செயலாற்றுகை மற்றும் உற்பத்தித் திறன் என்பவற்றினை விருத்தி செய்து எதிர்காலத்தில் மேலும் முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமென நம்புகிறேன்.

சன்ன பிரபோத பலன்கூரிய - பிரதித் தலைவர்  
தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை

# பணிப்பாளர் சபை

பேராசிரியர் எச்.டப். சிறில்  
(தலைவர்)



திரு. சன்ன பிரபோத பலன்குரிய  
(பிரதித் தலைவர்)

திரு. ஈ.எச்.என். சரத் டி சேரம்  
(பணிப்பாளர்)







திருமதி. டாக்டர் அனோமா சேனாரத்ன  
(பணிப்பாளர்)



திரு. ஏ.ஜி. நிசாந்த  
(பணிப்பாளர்)



திரு. கே.ஐ.ரீ. சிறிவர்தன  
(பணிப்பாளர்)



திரு. சுமித் வீரகுரிய  
(பணிப்பாளர்)

# மு்காமைத்துவக் குழு

திரு. ஏ.சீ.எச். முனவீர  
(புது மு்காமையாளர்)



திரு. டி. உபாலி ஜயவர்தன  
(பிரதி புது மு்காமையாளர்)



திரு. டி. மெதகெதர  
(பிரதி புது மு்காமையாளர்)  
(கூட்டுத்தாபனம் மற்றும் துழிற்பாடு)



திரு. கே.கே.ஆர். கன்னங்கர  
(உதவி புது மு்காமையாளர்)  
(மனிதவளம் மற்றும் நிருவாகம்)





திரு. ஏ.எம்.பீ.ஏ. அதிகாரி  
(பிரதி பொது முகாமையாளர்)  
(மரதவல பன்னை)



திரு. என்.பீ.சீ. ஏக்கநாயக்க  
(பிரதி பொது முகாமையாளர்) (நிதி)



திருமதி. எஸ்.ஏ.எஸ். தெவரப்பெரும  
(நிருவாக முகாமையாளர்)





திரு. எம். ராஜகருணா  
முகாமையாளர் (நிதி)



திரு. எம்.இ. கருணாதிலக்க  
(முகாமையாளர் - தொழிற்பாடு  
மற்றும் கண்காணிப்பு)

# பன்னைகள் அமைந்துள்ள இடங்கள்



1. Andigama
2. Beligama
3. Bopaththalawa
4. Dayagama
5. Galpokuna
6. Haragama
7. Horrakeley
8. Kandekaduwa
9. Karandagolla
10. Kottukachchiya
11. Koulwewa
12. Mahaberiyantenna
13. Marandawila
14. Marawila
15. Martin
16. Melsiripura
17. Miriswatte
18. MLDC
19. Narangalla
20. Nikaweratiya
21. Oyamaduwa
22. Paragaswewa
23. Polonnaruwa
24. Polonthalawa
25. Ridiyagama
26. Rosita
27. Rukkaththana
28. Siringapatha
29. Weerawila
30. Welikanda
31. Welisara



ஆண்டறிக்கை  
2014

2014 ஆம் ஆண்டிலே மேற்கொண்ட பிரதான  
அபிவிருத்திச் செயற்பாடுகள்



## 2014 ஆம் ஆண்டிலே மேற்கொண்ட பிரதான அபிவிருத்திச் செயற்பாடுகள்

### 1. பன்றி பிரிவின் அபிவிருத்தி

#### 1.1 பன்றி இனவிருத்தி விந்துக்களை இறக்குமதி செய்தல்

தற்போது வெலிசரை மற்றும் ஹோரகெலே பன்னைகளில் காணப்படுகின்ற பன்றிகளை விருத்தி செய்யும் பிறப்பிப்பு மற்றும் இனவிருத்தி செயலாற்றுகையானது உரிய தரத்தில் இல்லை. அதற்கான காரணம் புதிய விந்தணுக்கள் அப்பன்னைகளுக்கு அளிமுகம் செய்யப்படாமையாகும்.

இந்நிலையினை மாற்றியமைப்பதற்கு சபையானது 2014 ஆம் ஆண்டிலே அமெரிக்காவில் இருந்து டியூரொக், லாப்வைட் மற்றும் லேன்ட் ரேஸ் ஆகிய வகையிலான பன்றி விந்தணுக்கள் அடங்கிய 300 மாத்திரைகள் இறக்குமதி செய்யப்பட்டது. அதற்காக 16250 அமெரிக்க டொலர் பெறுமதியான தொகை செலவிடப்பட்டுள்ளது.

அனைத்து விதமான இறக்குமதி செய்யப்பட்ட விந்தணுக்களும் தற்போது ஹோரகெலே மற்றும் வெலிசரை பன்னைகளில் இனப்பெருக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. உயர் செயலாற்றுகை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட உயர் தரமிக்க பன்றிக் குட்டிகளுக்கு உள்நாட்டு பன்னைகளில் அதிக கேள்வி நிலவுகின்றன.

#### 1.2 பன்றிகளை இனவிருத்தி செய்வதற்கு தாய் பன்றிகளை இறக்குமதி செய்தல்

2014 ஆம் ஆண்டிலே பொது திறைசேரியின் நிதி ஏற்பாட்டின் கீழ் கால்நடை வளங்கள் மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சினால் தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபைக்கு டியூரொக், லாஜ் வைட் மற்றும் லேன்ட் ரேஸ் ஆகிய வகைகளைச் சேர்ந்த இனவிருத்தி பன்றிக் குட்டிகளை இறக்குமதி செய்தல், ஹோரகெலே பன்னையின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மற்றும் மாடின் பன்னையினால் மாதிரி பன்றிக் குட்டிகளை இறக்குமதி செய்தல், ஹோரகெலே பன்னையின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் மாடின் பன்னையில் மாதிரி பன்றி இல்லங்களை அமைத்தல் என்பவற்றிற்காக 8.5 மில்லியன் ரூபா பெறுமதியான தொகை ஒதுக்கப்பட்டது.

பன்றி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஹோரகெலே பன்னையில் சூழல் கட்டுப்பாட்டு முறைமை ஒன்றுடன் கூடிய புதிய பன்றி இல்லமொன்று நிர்மாணிக்கப்பட்டது. அவ்வாறே அதில் மாதிரி வளர்ப்புப் பன்றிகளை உருவாக்குவதற்கு வேறு தேவையான தர வசதிகளும் வழங்கப்பட்டன. மேலும் பங்கதெனிய மாடின் பன்னைக்கும் பல்முறைமை பன்றி வளர்ப்பு முறைகளை பேணிவருவதற்காக புதிய மாதிரி பன்றி இல்லமொன்று நிர்மாணிக்கப்பட்டது. ஹோரகெலே பன்னையை ஆரம்ப பன்னை ஒன்றாக பராமரிக்கப்படுவதுடன், வெலிசரை மற்றும் மாடின் ஆகிய இரு பன்னைகளும் விருத்தி செய்யும் பன்னைகளாக எதிர்காலத்தில் நடாத்திச் செல்லப்படும்.

Large White வகை பன்றி




ஹோரகெலே பன்னையில் அபிவிருத்தி செய்யப்பட்ட பன்றி கூடாரம்




**Annexure IV**

**Production of two way and three way Crossbred Pigs Under 3-tier System**


**Nucleus Farm**



**Multiplier Farm**



**Commercial Farm**



**Three way fattener**  
(Commercial pig)

Individual commercial farms can also maintain pure breeds and produce two way and three way crosses by themselves.

## 2014 ஆம் ஆண்டிலே மேற்கொண்ட பிரதான அபிவிருத்திச் செயற்பாடுகள்

### 2. ரிதியகம பன்னையில் ஆரம்பிக்கப்பட்ட

#### இலங்கை பால் பன்னை அபிவிருத்தி கருத்திட்டம்

ரிதியகம பன்னையின் காணியை சுத்தம் செய்தல்



கட்டம் 2 / பொது திறைசேரியின் அனுமதியுடன் 2014 ஆம் ஆண்டிலே ரிதியகம பன்னையில் இலங்கை பால் பன்னை அபிவிருத்தி கருத்திட்டம்- கட்டம் 2 இணை நடைமுறைப்படுத்துவதற்கு சபை தீர்மானித்தது. கட்டம் 2 இன் கீழ் உயர் பால் அறுவடை ஒன்றினை அடைந்து கொள்ளும் பொருட்டு அதிக அறுவடை பெறக் கூடிய 2500 பசுக்கள் ரிதியகம பன்னைக்கு 2015 ஆம் ஆண்டிலே இறக்குமதி செய்யப்பட்டது. புல் நிலம் மற்றும் விலங்குணவு அபிவிருத்திப் பணிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து நிர்மாணங்கள், இயந்திர இறக்குமதிகள், விலங்கு இறக்குமதி மற்றும் ஏனைய அபிவிருத்திப் பணிகள் என்பவற்றிற்காக ஒப்பந்த உடன்படிக்கையின் பிரகாரம் வெலாட் கம்பனியினால் மேற்கொள்ளப்படுகின்றது.

தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்திச் சபைக்கு விலங்குகளுக்குத் தேவையான மொத்த உலர் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 1700 ஏக்கர் காணியில் இறக்குமதி செய்யப்பட்ட புல் மற்றும் ஏனைய விலங்குணவுகள் பயிரிடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. அதற்கான காணிகளை சுத்தம் செய்யும் பணி 2014 ஆம் ஆண்டின் யூலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், பின்வரும் புல் மற்றும் விலங்குணவு வகைகள் 2014 ஆம் ஆண்டின் இறுதியளவில் பயிரிடப்பட்டன. மீதி காணிகளில் 2015 ஆம் ஆண்டிலே அபிவிருத்தி செய்யப்படும்.





# 2014 ஆம் ஆண்டிலே மேற்கொண்ட பிரதான அபிவிருத்திச் செயற்பாடுகள்

ஆண்டறிக்கை 2014

அனைத்து விலங்கினங்களும் இறக்குமதி செய்யும் போது முன் கர்ப்ப நிலையை தாண்டியதுடன், 2015 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் குட்டிகள் ஈனப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சபை இறக்குமதி செய்த பசுக்களில் இருந்து நாளாந்தம் 40,000 லீட்டர் பாலைப் பெற்றுக் கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு பசுவிடமிருந்து நாளொன்றுக்கு சுமாராக 18 – 20 லீட்டர் வரையிலான பாலைப் கறக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது சபையின் பன்னைகளில் நாளாந்த பால் உற்பத்தியானது 25,000 லீட்டர் கிடைக்கப் பெறுகின்றது. மேல்நாட்டு மற்றும் ரிதியகம கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தூய பசும் பால் உற்பத்தியானது நாளொன்றுக்கு 75,000 லீட்டர் வரையில் அதிகரிப்பதற்கு சபையால் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வகை	பயிரிட்ட அளவு (ஏக்கர்) (Ac)
விலங்குணவு சோளம்	377
சோளம்	87
சீ ஓ 3	5
மொத்தம்	469



## 2014 ஆம் ஆண்டிலே மேற்கொண்ட பிரதான அபிவிருத்திச் செயற்பாடுகள்

உயர் நிரமூர்த்த இனப்பெருக்க ஆற்றல் மிக்க 1000 பசுக்களை வருடாந்தம் பால் பன்னைகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு சபை தீர்மானித்துள்ளது. அதனுடாக தேசிய பால் தேவையினை பூர்த்தி செய்வதற்கு உயர் பங்களிப்பினைப் பெற்றுக் கொடுப்பதற்கும், உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களின் சமூக பொருளாதார நிலையினை எதிர் காலத்தில் உயர்த்துவதற்கும், சபை உத்தேசித்துள்ளது. 2017 ஆம் ஆண்டின் இறுதியளவில் தேசிய பால் தேவையை பூர்த்தி செய்வதில் சபையின் பங்களிப்பு 7% மதல் 8% வரையிலாகும். ரிதியகம பன்னையின் குறித்த கருத்திட்டத்திற்காக ஏறத்தாழ 22 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட உள்ளது.

ரிதியகம பன்னையின் புல் மேடை மற்றும் விலங்குணவு அபிவிருத்தி



புதிய கட்டும் கூடங்களை அமைத்தல்



புதிய துறைசார் இயந்திர சாதகங்களை இறக்குமதி செய்தல்



# 2014 ஆம் ஆண்டிலே மேற்கொண்ட பிரதான அபிவிருத்திச் செயற்பாடுகள்

ஆண்டறிக்கை 2014

## 2014 ஆம் ஆண்டிலே மேற்கொள்ளப்பட்ட பிரதான அபிவிருத்தி தொழிற்பாடுகள்

2010 - 2014 இற்கு இடைப்பட்ட காலப் பகுதியினுள் கால்நடை வளங்கள் மற்றும் பயிர் செய்கை பற்றிய செயலாற்றுகை						
தொழிற்பாடுகள்	கூறுகள்	அளவு	அளவு	அளவு	அளவு	அளவு
கறவை பசுக்கள்		2010	2011	2012	2013	2014
மொத்த மந்தைகள்	No.	8,329	8068	7755	7295	7406
2 வருடங்களுக்கு மேற்பட்ட பசு மாடுகள்	No.	1,550	1318	965	1070	831
0 - 2 வருடங்களுக்கு இடைப்பட்ட பசு மாடுகள்	No.	2,084	1987	1432	1910	1547
1 வருடத்திற்கு குறைவான காளை மாடுகள்	No.	957	1102	746	439	445
மொத்த பிறப்புக்கள்	No.	2,613	2380	2646	3410	3078
இனவிருத்தி செய்வதற்கான மொத்த வழங்கல்கள்	No.	944	1328	1997	2682	2002
கொன்ற மொத்த தொகை	No.	932	349	860	738	337
மொத்த இறப்புக்கள்	No.	631	980	1047	743	707
மொத்த பசு மாடுகளின் தொகை	No.	3,430	3443	3406	3787	4196
மொத்த கறவை பசுக்களின் தொகை	No.	1,519	1404	1339	2124	2410
பால் கறக்கும் பசுக்களின் தொகை	%	57	53	51	59	58
பசு ஒன்றின் மூலம் ஒரு நாளைக்கான மொத்த உற்பத்தி	லீட்டர்	5.8	5.6	7	11.2	11.4
பால் கறக்கும் காலம்	நாள்	265	274	263	257	257
பால் உற்பத்தி	லீட்டர் (மில்.)	3.2	2.8	3.4	8.6	10.0
முதல் கன்று ஈனுகின்ற மொத்த அண்ணளவு வயது	மாதம்	34	41	38	47	39
கன்று ஈனும் வயதின் இடைவெளி	நாள்	363	425	420	431	427
No.of animals Inseminated	No.	3,471	3064	2759	6260	6844
எருதுகள்						
மொத்த மந்தைகள்	No.	2,409	2534	2403	2080	2368
இரண்டு வயதுக்கு மேற்பட்ட பசு	No.	611	527	527	468	482
0 - 2 இடைப்பட்ட பசுக்கள்	No.	481	489	465	464	516

## 2014 ஆம் ஆண்டிலே மேற்கொண்ட பிரதான அபிவிருத்திச் செயற்பாடுகள்

தொழிற்பாடுகள்	கூறுகள்	அளவு	அளவு	அளவு	அளவு	அளவு
		2010	2011	2012	2013	2014
<b>ஆடுகளின் செயலாற்றுகை</b>						
மொத்த ஆடுளின் தொகை		1,454	945	759	776	762
பிறந்த ஆட்டுக் குட்டிகளின் எண்ணிக்கை		642	374	292	408	401
உயிருடன் பிறப்பு வீதம்		0.78	0.61	0.64	0.64	0.74
இறப்பு வீதம் (வளர்ந்த ஆடுகள் மற்றும் குட்டிகள்)		191	355	190	235	131
இனவிருத்திக்காக வழங்குதல்		218	503	245	21	138
<b>செம்மறி ஆடுகளின் செயலாற்றுகை</b>						
மொத்த கூட்டம்		3,043	3411	615	4358	4890
பிறந்த குட்டிகளின் தொகை		1,434	1294	1327	1887	1827
உயிருடன் பிறப்பு வீதம்		0.75	0.76	0.86	1.2	0.8
இறப்பு வீதம் (வளர்ந்த ஆடுகள் மற்றும் குட்டிகள்)		188	323	133	195	434
இனவிருத்திக்காக வழங்குதல்		123	181	563	652	351
<b>விவசாய பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தின் செயலாற்றுகை</b>						
பாடநெறிகளின் எண்ணிக்கை		108	110	70	73	75
பங்குபற்றியோரின் எண்ணிக்கை		3,597	3945	2619	1806	2212
தெங்கு உற்பத்தி	காய்	20,602,480	19,941,373	21,386,572	14,179,220	18,437,956
கொப்பறா உற்பத்தி	மெட்ரிக் டொன்	247.85	227.18	220.92	170.78	190.10


# 2014 ஆம் ஆண்டிலே மேற்கொண்ட பிரதான அபிவிருத்திச் செயற்பாடுகள்

ஆண்டறிக்கை 2014

தொழிற்பாடுகள்	கூறுகள்	அளவு	அளவு	அளவு	அளவு	அளவு
		2010	2011	2012	2013	2014
முட்டையிடும் தாய் விலங்குகள்						
மொத்த கூட்டம்	No	9,870	7260	2743	6165	5627
விலங்கு இறக்குமதி						
ஆண் இனம்	No	1,380	1798	375	750	375
பெண் இனம்	No	11,492	14103	3120	6240	3120
மொத்த முட்டை உற்பத்தி	No	1,575,334	1,915,251	1,052,873	823,829	1,281,707
மொத்தம் அடை காக்க வைக்கக் கூடிய முட்டைகளின் தொகை	No	1,417,274	1,755,556	924,012	667,149	926,682
குஞ்சு ஈனும் வீதம் %	%	75	75	70	74	60
மொத்த கோழிக் குஞ்சுகளின் உற்பத்தி	No	956,338	1,141,007	330,850	460,486	569,154
வாத்தக ரீதியாக பொய்லர் உற்பத்தி						
மொத்த கூட்டம்	No	1,958	5400	0	0	0
பொய்லர் உற்பத்தி	பறவைகள்	7,114	37161	0	0	1812
வாத்தக மட்டத்திலான முட்டை உற்பத்தி						
மொத்த கூட்டம்	No	4,298	7541	10016	7535	5096
கோழிகளின் மொத்த தொகை	No	6,466	7944	6499	6230	5012
முட்டை உற்பத்தி	Mn	1,042,385	2,095,328	2,530,031	1,241,936	1,261,226
பன்றிகளின் செயலாற்றுகை (இனவிருத்தி விலங்குகள்)						
மொத்த கூட்டம்	No	975	1439	1716	764	727
பிறந்த பன்றிக் குட்டிகள்	No	3,228	3571	3466	2776	3075
மொத்த பெண் பன்றிக் குட்டிகளின் கூட்டம்	No	9	8	8.5	9	8
மொத்த ஆண் பன்றிக் குட்டிகளின் கூட்டம்	No	8	8	9	10	8
குட்டிகளின் இறப்புத் தொகை	No	294	313	423	245	170

## 2014 ஆம் ஆண்டிலே மேற்கொண்ட பிரதான அபிவிருத்திச் செயற்பாடுகள்

தொழிற்பாடுகள்	கூறுகள்	அளவு	அளவு	அளவு	அளவு	அளவு
		2010	2011	2012	2013	2014
<b>ஆடுகளின் செயலாற்றுகை</b>						
மொத்த ஆடுகளின் தொகை		1,454	945	759	776	762
பிறந்த ஆட்டுக் குட்டிகளின் எண்ணிக்கை		642	374	292	408	401
உயிருடன் பிறப்பு வீதம்		0.78	0.61	0.64	0.64	0.74
இறப்பு வீதம் (வளர்ந்த ஆடுகள் மற்றும் குட்டிகள்)		191	355	190	235	131
இனவிருத்திக்காக வழங்குதல்		218	503	245	21	138
<b>செம்மறி ஆடுகளின் செயலாற்றுகை</b>						
மொத்த கூட்டம்		3,043	3411	615	4358	4890
பிறந்த குட்டிகளின் தொகை		1,434	1294	1327	1887	1827
உயிருடன் பிறப்பு வீதம்		0.75	0.76	0.86	1.2	0.8
இறப்பு வீதம் (வளர்ந்த ஆடுகள் மற்றும் குட்டிகள்)		188	323	133	195	434
இனவிருத்திக்காக வழங்குதல்		123	181	563	652	351
<b>விவசாய பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தின் செயலாற்றுகை</b>						
பாடநெறிகளின் எண்ணிக்கை		108	110	70	73	75
பங்குபற்றியோரின் எண்ணிக்கை		3,597	3945	2619	1806	2212
தெங்கு உற்பத்தி	காய்	20,602,480	19,941,373	21,386,572	14,179,220	18,437,956
கொப்பறா உற்பத்தி	மெட்ரிக் டொன்	247.85	227.18	220.92	170.78	190.10



2014 திசெம்பர் மாதம் 31 ஆம் திகதியன்று  
நிதிக் கூற்றுக்கள் பற்றிய அறிக்கை







## நிதிக் கூற்றுக்கள் பற்றிய அறிமுகம்

### தலைப்பு

இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகமானது நிதி அறிக்கையில் நியமம் (SLFRS/LKAS) வெளியிட்டதன் பின்னர் 2012 சனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலுக்க வரும் வகையில் இலங்கையின் சர்வதேச நிதியீட்டு அறிக்கையில் தரம் (IFRS) பின்பற்ற ஆரம்பிக்கப்பட்டது. தேசிய கால்நடை வளங்கள் சபையானது சர்வதேச நிதியீட்ட தரங்களுக்கு ஏற்ப செயற்பட வேண்டும் என அதன் சட்டக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளமையால், தேசிய கால்நடை வளங்கள் சபையின் 2014 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிதியாண்டிற்கு இந்த தரங்களைக் கடைபிடித்து அதன்படி செயற்பட்டுள்ளது.

### 1. அறிமுகம்

1972 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க விவசாயக் கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபையானது (தே.கா.ச.) 1973 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதன் வெளிக்கள பணிகள் 1974 ஆம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்டன.

இது கால்நடை வளங்கள் மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் செயற்படுகின்றது. மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதற்காக தரம் வாய்ந்த இனவிருத்தி பொருட்கள், கால்நடை வளங்கள் மற்றும் விவசாய பொருட்களை உற்பத்தி செய்யும் இலங்கையின் தலைசிறந்த நிறுவனமாக மாற்றியமைக்கும் பொருட்டு தேசிய கால்நடை வளங்கள் சபையின் நோக்கு இனங்காணப்பட்டுள்ளது. தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபையின் பன்னைகள் மற்றும் அதன் தோட்டங்கள் உள்ளிட்ட ஏனைய சொத்துக்கள் நாட்டின் நாலாப் பாகங்களிலும் விஸ்தரிக்கப்பட்டு பரந்து காணப்படுகின்றன.

### சபையின் பிரதான தொழிற்பாடுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

- கால்நடை வளங்களின் இனவிருத்தி மற்றும் அபிவிருத்தி
- இனவிருத்தி செய்வதற்காக சிறந்த தரமிக்க விலங்குகளை நியாயமான விலையில் வளர்ப்பாளர்களுக்குப் பெற்றுக் கொடுத்தல்.
- உச்ச இலாபம் அடையும் பொருட்டு சிறந்த முறையில் தெங்கு செய்கையை முன்னெடுத்தல்.
- பொருத்தமான இடங்களில் கால்நடை மற்றும் பயிர் இணைந்த பன்னைகளை நடாத்திச் செல்லல்.
- விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் முக்கியமாக சிறிய அளவிலான விலங்கு வேளாண்மையில் ஈடுபடுவோருக்கு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கண்காட்சிகள் என்பவற்றினை நடாத்துதல்.
- நியாயமான விலைக்கு சிறந்த தரமிக்க பன்னை உற்பத்திகளை வழங்கும் பொருட்டு விற்பனை நிலையங்களை நிறுவுதல் மற்றும் நடாத்திச் செல்லல்.
- உயர் இலாபமீட்டும் முகமாக பன்னை உற்பத்தி மூலப் பொருட்களைப் பயன்படுத்தி பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்தல்.
- மக்களுக்கு தூய பசும் பால் பாவனையை பிரபலப்படுத்தும் பொருட்டு மக்களுக்கு தூய பசும் பாலை விற்பனை செய்தல்.

### 1.1 தற்போதைய நிதிக் கூற்றுக்களின் பொறுப்புக்கள்

1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 13 (1) பிரிவின் கீழ் மற்றும் 1972 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க அரசு விவசாய சட்டத்தின் 25 ஆம் உறுப்புரையின் கீழ் கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் சபையானது வருடாந்த நிதிக் கூற்றுக்களை சமர்ப்பிப்பதற்கு கட்டுப்பட்டுள்ளது. 1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இலங்கை கணக்கீட்டு நியமங்கள் மற்றும் கணக்காய்வு தரங்கள் என்பன பற்றிய சட்டத்தின் 13 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் சபையானது இலங்கை அறிக்கையில் தரங்களை வழங்குகின்றது. அச்சட்டத்தின் கீழே 5 ஆம் உறுப்புரையின் அட்டவணையின் பிரகாரம் "பொருட்களை விற்பனை செய்தல் அல்லது சேவை வழங்கலில் ஈடுபட்டுள்ள அரசு கூட்டுத்தாபனங்கள்" தொழில் முயற்சிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனால் 2012 ஆம் ஆண்டின் சனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை நிதி அறிக்கையில் தரங்களுக்கு ஏற்ப நிதிக் கூற்றுக்களை தயாரித்து சமர்ப்பிப்பது தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபையின் கட்டாயக் கடமையாகும்.

## நிதிக் கூற்றுக்கள் பற்றிய அறிமுகம்

சர்வதேச நிதி அறிக்கையில் தரங்களுக்கு (IFRS) மாறுவதன் நோக்கமாக அமைவது

- உயர் செயலாற்றுகை ஒன்றினையும் மற்றும் நிதிச் சந்தை ஒன்றினையும் உருவாக்குதல்
- உயர் வெளிப்படை தன்மை கொண்ட தொழில் முயற்சிகளை பாராட்டுவதற்கு வசதியளித்தல்

நிதிக் கூற்றுக்களில் இணக்கம் காணக் கூடிய தன்மை மற்றும் வெளிப்படையான தன்மையினை உறுதிப்படுத்தக் கூடிய தன்மை என்பவற்றினை உறுதிப்படுத்தி அதனூடாக மாதிரிகளில் மிகவும் உள்ளடக்கப்பட வேண்டிய விடங்கள் பற்றி கவனம் செலுத்தி பரீட்சிப்போருக்கு தற்போது உள்ளதை விடவும் அதிக விபரத்துடனான தகவல்களைப் பெற்றுக் கொடுத்து வினைத்திறன் மிக்க மூலதனச் சந்தை ஒன்றினை சான்றுப்படுத்தும் பொருட்டு சர்வதேச நிதி அறிக்கையில் தரங்களை பூகோள ரீதியான ஏற்றுக் கொண்டு அதன் பிரகாரம் செயலாற்றுவதது கட்டாயமானது என கருதப்படுகின்றது. சர்வதேச நிதி அறிக்கையில் தரமானது (IFRS) உலகம் முழுவதிலும் துரிதமாக பிரசித்தி பெற்று வருகின்றது. ஐரோப்பா சங்கமானது 2005 ஆம் ஆண்டிலே தமது கம்பனிகள் சிலவற்றிற்கு இந்நியமங்களை கடைபிடிக்க வேண்டுமென உத்தரவிட்ட நாள் முதல் ஏனைய நாடுகளும் இந்நியமங்களை கடைபிடிப்பதற்கு ஆரம்பித்துள்ளன. உதாரணமாக அவுஸ்திரேலியா, நியூசீலாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் (IFRS) அதன் பிரகாரம் தற்போது செயற்பட்டு வருகின்றன. 2011 ஆம் ஆண்டு முதல் கனடா மற்றும் யப்பான் ஆகிய நாடுகளும் இந்த நியமங்களை அமுல்படுத்தியுள்ளன. மேலதிக நாடுகளும் (IFRS) இன் பிரகாரம் செயற்படுவதற்கு திட்டமிட்டு வருகின்றன.

### 1.2 இந்த அறிக்கையின் நோக்கம்

தேசிய கால்நடைகள் அபிவிருத்தி சபையானது தமது நிதி அறிக்கைகளை இலங்கை கணக்கீட்டு நியமம் (SLFRS) இன் பிரகாரம் மாறுவதற்கு கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் பற்றி இதில் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் இலங்கை நிதியீட்டு நியமங்கள் (SLFRS) அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபையுடன் சம்பந்தப்படாத தரங்கள் தனியாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் பின்னர் ஒவ்வொரு தரத்தினையும் பயன்படுத்தக் கூடிய விதம் பற்றி கலந்துரையாடுகின்றது. அதன் பின்னர் கணக்கீட்டு நியமங்களில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் மற்றும் அதன் மூலம் ஏற்படக் கூடிய நிதிசார் மாற்றங்கள் என்பன பற்றியும் பரீட்சிக்கப்படுகின்றன. இந்த அறிக்கையில் எழுப்பப்படுகின்ற அல்லது கலந்துரையாடப்படுகின்ற விடயங்களின் பிரகாரம் தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபையின் முகாமைத்துவத்தினால் 2014 ஆம் ஆண்டின் திசம்பர் மாதம் 31 ஆம் திகதியன்று இலங்கை நிதி அறிக்கையில் தரங்கள் (SLFRS) இன் பிரகாரம் நிதிக் கூற்றுக்கள் தயாரித்து சமர்ப்பிக்கப்படும்.

### 1.3 எதிர் காலத்தில் இலங்கை நிதி அறிக்கையில் நியமங்களை (SLFRS) பயன்படுத்தல்

தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபையின் முகாமையினால் இலங்கை நிதி அறிக்கையில் நியமங்கள்/ இலங்கை கணக்கீட்டு நியமங்களைப் (SLFRS) பயன்படுத்தி நிதிக் கூற்றுக்களை தயாரித்து சமர்ப்பிக்கும் பணி தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும். முன்னர் காணப்பட்ட இலங்கை கணக்கீட்டு நியமங்கள் அல்லது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டுக் கோட்பாடுகள் (SLFRS) இன் கீழ் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் தாக்கங்கள் பற்றி மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அதிகமான வகைகளின் நியாயமான பெறுமதியினை அளவிடல் பற்றி இணக்கப்பாடொன்று இல்லாத போதிலும் இன்று உலகம் முழுவதிலும் காணப்படுவது சாதாரண பெறுமதியினைப் பயன்படுத்தி கணக்குகளைத் தயாரிக்கும் முன்னேற்றமாகும். ஓய்வூதிய நன்மைகள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட கொடுப்பனவுகளின் ஆயுட்காலப் பெறுமதியினை மதிப்பீடு செய்வதற்கு சபையானது பொறிமுறைகளை தொடர்ந்தும் பயன்படுத்தும்.

## நிதிக் கூற்றுக்கள் பற்றிய அறிமுகம்

### 2. இலங்கை நிதி அறிக்கையிடல் தரங்களுக்கு (SLFRS) மாறும் முக்கிய விடயங்கள்

#### 2.1 உயிரியல் சொத்துக்கள்

##### உயிரியல் சொத்துக்கள் எனப்படுவது யாது?

இலங்கைக் கணக்கீட்டு நியமம் (LKAS) 41 இன் பிரகாரம் உயிரியல் பெறுமதிமிக்க சொத்துக்கள் எனப்படுவது உயிர் வாழும் விலங்கொன்று அல்லது தாவரம் ஒன்றாகும். விவசாயச் சூழல் ஒன்றிலே, உயிரியல் சொத்தொன்றின் வளர்ச்சி மற்றும் குறைவு என்பவற்றினைக் கட்டுப்படுத்துகின்ற காரணிகளில் உயிரியல் சொத்துக்களின் உற்பத்தி, விற்பனை அல்லது மேலதிக சொத்துக்களாக மாற்றியமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றன. இயந்திர சாதனங்கள் போன்ற மரபு ரீதியான நிலையான சொத்துக்களுக்கு முழுமையாக வித்தியாசமான முறையில் உயிரியல் சொத்துக்கள் எந்நேரமும் காலத்துடன் மாற்றத்திற்கு உள்ளாவதுடன், அதன் வளர்ச்சி வட்டத்திற்கேற்ப உயிரியல் பரிணாமம், வளர்ச்சி, அழிவு, உற்பத்தி மற்றும் இனவிருத்தி என்பன இடம்பெறுகின்றன. உயிரியல் சொத்துக்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் பல்வேறுபட்டவையாக காணப்படுவதுடன், அதனை அடையாளப்படுத்தி பரீட்சிப்பதும் கடினமாக அமைவதுடன், அதன் வளர்ச்சி வட்டத்தில் காலநிலை, வளர்ச்சியின் இயற்கை பெறுபேறுகள், நோய்கள், சொத்துக்கள் பற்றிய கட்டுப்பாடு மற்றும் சூழல் தன்மை என்பனவும் தாக்கம் செலுத்துகின்றன.

##### உயிரியல் சொத்துக்களின் பெறுமதியை மதிப்பிடுவது எவ்வாறு?

இலங்கைக் கணக்கீட்டு நியமம் (LKAS) 41 இன் பிரகாரம் சாதாரண தன்மைகளின் மீது உயிரியல் சொத்துக்களின் பொதுவான பெறுமதியை நம்பிக்கையான முறையில் தீர்மானிக்க முடியுமென நம்பப்படுகிறது. சில உயிரியல் சொத்துக்களின் வகைக்கேற்ப (விலங்குகள் மற்றும் மீன் வகைகள்) அந்த விலங்குகளுக்கு அல்லாத போதிலும் அதற்கு சமமான உயிரியல் சொத்துக்களுக்கு சந்தையொன்று காணப்படுவதுடன், இந்த சந்தைகளில் நிலவுகின்ற விலைகள் பெறும்பாலும் இந்த உயிரியல் சொத்துக்களின் நியாயமான விலையினை நிர்ணயிப்பதில் அடிப்படையாக அமைகின்றது. சந்தை விலைகள் காணப்படாத சந்தர்ப்பங்களில் நியாயமான விலையினை நிர்ணயிப்பதற்காக அளவீட்டுப் புள்ளிகள் மற்றும் சொத்துக்களின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற தேறிய நிதிப் பாய்ச்சலின் தற்கால பெறுமதி உள்ளிட்ட ஏனைய ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமைகள் பயன்படுத்தப்படுகின்றன. நியாயமான பெறுமதியை நம்பிக்கையான முறையில் தீர்மானிக்க முடியாத சந்தர்ப்பங்களும் உள்ளன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் இலங்கைக் கணக்கீட்டு நியமம் (LKAS) 41 இன் பிரகாரம் முன்மொழியப்படுவது வரலாற்று செலவின முறைமையினை தொடர்ந்தும் பயன்படுத்துமாறாகும்.

##### சந்தை பிரவேசம்

உயிரியல் சொத்துக்களுக்கான இயக்க ரீதியான சந்தையொன்று காணப்படுமாயின் அந்த உயிரியல் சொத்துக்களின் பெறுமதியினை மிகவும் நம்பிக்கையான முறையில் அளவிட முடிவதுடன், அது பயன்படுத்துவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு உபயோகிக்கும் இடத்தின் சந்தை விலைக்கேற்பவே நிர்ணயிக்கப்படும். மாற்று வகைகள் மற்றும் துணை வகைகள் என்பவற்றினை சிறந்த முறையில் அடையாளம் காணுவது மிகவும் முக்கியமானதாகும். ஒரே வகையில் துணை வகைகளின் சந்தை விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம்.

ஒழுங்குபடுத்தல், போக்குவரத்து மற்றும் ஏனைய காரணங்களின் மீது மாற்றமடைகின்ற சந்தைச் சூழல் தன்மையின் காரணமாக ஒரே விதமான உயிரியல் சொத்தின் அல்லது விவசாய உற்பத்தியின் பெறுமதியில் மாற்றம் ஏற்படக் கூடிய நிலை ஏற்படலாம். உயிரியல் சொத்துக்களுக்கான விலை மனுக்கள் தவிர்ந்த மேற்படி சொத்துக்களை மதிப்பீடு செய்யும் தினத்தன்ற அளவினையும் தீர்மானித்தல் வேண்டும். மேலும் உயிரியல் சொத்துக்களின் உரிமையாளர்கள் அந்த சொத்துக்கள் தொடர்பாக முறையான தகவல்களை உள்ளடக்கிய ஆவணங்களை வைத்திருத்தல் மற்றும் நியாயமான கட்டுப்பாடு ஒன்றுடனான பராமரிப்பு தொழிற்பாடு ஒன்றினை பயன்படுத்தல் என்பனவும் முக்கியமானதாகும். உயிரியல் சொத்துக்களின் அளவு பற்றிய அடிப்படை ஒன்றினை ஏற்படுத்துவதற்காக தகவல்களை பயன்படுத்துவதற்கு முன்னர் தகவல்களின் உண்மைத் தன்மை மற்றும் நம்பகத் தன்மை என்பவற்றினை உறுதி செய்தல் மற்றும் பல்வேறு மாதிரிகளை பகுப்பாய்வு செய்தல் என்பன மேற்கொள்ளப்படும்.



## நிதிக் கூற்றுக்கள் பற்றிய அறிமுகம்

### வருமான நுழைவு

உயிரியல் சொத்துக்களுக்கு சந்தையொன்று இல்லாத சந்தர்ப்பங்களில் இந்த சொத்துக்களின் பெறுமதியினை தீர்மானிக்கும் மாற்று வழியாக வருமான நுழைவினை பயன்படுத்த முடியும். உயிரியல் சொத்தொன்றின் பெறுமதியினைக் கணிப்பிடுவதற்காக வருமான நுழைவினை பயன்படுத்தும் போது அதன் பெறுமதியை தீர்மானிப்பதில் எதிர் காலத்தில் இச்சொத்துக்கு எதிர்பார்க்கப்படுகின்ற பொருளாதார நன்மைகளின் தற்கால பெறுமதி கவனம் செலுத்தும். நம்பகத் தன்மையான மற்றும் நியாயமான பெறுபேறுகளை அடைந்து கொள்ளும் பொருட்டு இந்த நுழைவின் போது அவர்களது பெளதீக மற்றும் உயிரியல் ரீதியான விசேட அறிகுறிகள் பற்றிய சிறந்த அறிவு தேவைப்படுகின்றது. இந்த அறிகுறிகள் மற்றும் வெளிக் காரணிகள் என்பன எதிர்பார்க்கின்ற எதிர்கால பொருளாதார நன்மைகளின் பக்கம் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடியமையினால், மீளாய்விற்கு உட்படுத்தியுள்ள சொத்தின் உயிரியல் அறிகுறிகள் பற்றிய நிபுணத்துவ ஆலோசனை உதவியினைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக பெறுமதியினை மதிப்பிடு செய்யும் பணியில் பாரிய உதவியாக அமையும். உதாரணமாக பின்வரும் வர்த்தக பெறுமானத் தேய்வு முறையான பெறுமானத்தை மதிப்பீடு செய்யும் ஒரு முறையைக் குறிப்பிடலாம். இம்முறையின் கீழ் உயிரியல் சொத்துக்களிலிருந்து பெற்றுக் கொண்ட தொழிற்பாடுகளின் பெறுமதி தீர்மானிக்கப்படுகின்றது. அதன் பின்னர் தொழிற்பாடுகளின் சந்தைப் பெறுமதியில் இருந்து காணி, உபகரணங்கள் மற்றும் இயந்திர சாதனங்கள், ஏனைய சொத்துக்கள் (வகைப் பெயர்) போன்ற இனங்காணக் கூடிய சொத்துக்களின் பெறுமதியை கழித்தல் வேண்டும். அதன் படி கிடைக்கப் பெறுகின்ற பெறுமானத் தேய்வுகள் கழிக்கப்பட பெறுமதியை உயிரியல் சொத்துக்களின் சந்தைப் பெறுமதியாகக் குறிப்பிட முடியும்.

### எதிர்வுகூறல்

நிறுவனம் ஒன்றின் உயிரியல் சொத்துக்களின் மற்றும் ஏனைய சொத்துக்களின் நியாயமான பெறுமதி போதியவாறு பிரதிபலிக்கச் செய்யப்படுகின்றனவா என்பது பற்றி உறுதிபடுத்திக் கொள்ளும் பொருட்டு புதிய கணக்கீட்டு நியமங்களை அறிமுகம் செய்துள்ள சந்தர்ப்பத்தில், இச்சொத்துக்களின் பெறுமதியினை மதிப்பீடு செய்யும் போது ஏற்படக் கூடிய அடையாள சிக்கல்கள் மற்றும் சவால்கள் பற்றி நாம் அனைவரும் கவனம் செலுத்துதல் வேண்டும். நம்பகத் தன்மைமிக்க பெறுபேறுகள் மற்றும் பெறுமதிவாய்ந்த கருத்துக்கள் என்பவற்றினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அனுபவம், தேர்ச்சி மற்றும் இறைமை ஆகிய பிரதான அம்சங்கள் தேவைப்படுகின்றன.

### 2.2 உயிரியல் சொத்துக்களின் நியாயமான பெறுமதியை அளவிடல்

தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்திச் சபையின் உயிரியல் சொத்துக்களின் நியாயப் பெறுமதி பின்வரும் விடயங்களின் மீது அளவிடப்படுகின்றது.

i. கோழி தவிர்ந்த ஏனைய விலங்குகள்

உதாரணம் : மாடுகள் எருதுகள்

பின்வரும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இனவிருத்திக்கான விலங்குகள் சபையின் சுற்றறிக்கைகளின் பிரகாரம் தரக் கட்டுப்பாட்டு விலைகளின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

i. உயிருடன் எடை

ii. பாலின் மொத்த அளவு

iii. பால் உற்பத்தி

iv. கர்ப்பத் தன்மை

v. நிறமூர்த்தப் பெறுமதி

### ஏனைய விலங்குகள்

உயிரியல் எடை நிறமூர்த்தப் பெறுமதி மற்றும் கர்ப்பத் தன்மை என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு செம்மறி ஆடுகள், ஆடுகள், பன்றிகள் மற்றும் முயல்கள் என்பன தரக் கட்டுப்பாட்டு விலைகளின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

அனைத்து கூட்டங்களுக்கும் பொருந்தாத விலங்குகள் எடையினை அடிப்படையாகக் கொண்டு தரக் கட்டுப்பாட்டு நிலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

## நிதிக் கூற்றுக்கள் பற்றிய அறிமுகம்

### ii. இனவிருத்தி மற்றும் வணிக ரீதியான கோழிகள்

(அ) முட்டை இடுகின்ற தொகுதி (முட்டையிடுவதற்கு ஆரம்பித்ததன் பின்னர்)

குஞ்சுகளின் விலை மற்றும் விற்பனை செய்வதற்காக முட்டையினைப் பெற்றுக் கொள்வதற்குள்ள கோழிகள் முட்டையிடுவதற்கு ஆரம்பம் வரையிலான செலவினம், முட்டையிட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு பதிவழித்ததன் பின்னர் மீதி குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஆ) இனவிருத்தி மற்றும் வர்த்தக ரீதியான முட்டையினைப் பெற்றுக் கொள்ளும் வளர்கின்ற கோழி வகைகள் (முட்டையிடுவதற்கு ஆரம்பிக்க முன்னர்.)

உரிய தினம் வரையில் இந்த வகைக்கு செய்த செலவினமானது உண்மை செலவினமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

### iii. இனவிருத்தி முட்டை (அடைகாக்கும் முட்டை)

பின்வரும் முறையினை பயன்படுத்தி இனவிருத்தி முட்டையானது செலவினத்தின் மீது மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

மொத்த செலவினத்தை, திசெம்பர் மாதத்தில் இடுகின்ற முட்டைகளின் எண்ணிக்கையினால் வகுத்தல்.

விலங்குணவிற்கான செலவினம், நேரடிச் சம்பளம் மற்றும் பெறுமானத் தேய்வு உள்ளடக்கப்பட்ட பொது செலவினம் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மொத்த செலவினம் என்பதில் அடங்கும்.

### iv. வர்த்தக ரீதியான முட்டை

விற்பனை நிலையத்தில் காணப்பட்ட விலைக்கு வர்த்தக முட்டைகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

### v. முதிராத பொய்லர் மற்றும் லேயர் கையிருப்புக்கள்

அன்றைய தினத்தில் செலவிடப்பட்ட செலவுக்கேற்ப கையிருப்பு கணிப்பிடப்பட்டுள்ளது.

### vi. குளிர்சாதனப் பெட்டிகளிலுள்ள பொய்லர்

நிலவுகின்ற விலைக்கு குளிர்சாதனப் பெட்டிகளிலுள்ள பொய்லர்கள் பெறுமதி இடப்பட்டுள்ளன.

### vii. தெங்கு மற்றும் விவசாய உற்பத்திகள்

நிலவுகின்ற விலைக்கு தெங்கு மற்றும் விவசாய உற்பத்திகளின் கையிருப்பு பெறுமதி இடப்பட்டுள்ளன.

### viii. தேங்காய் சிரட்டை கறி

நிலவுகின்ற விலையில் 50% பெறுமதிக்கு நிலத்தின் கீழுள்ள தேங்காய் சிரட்டை கறி பெறுமதி இடப்பட்டுள்ளன.

### ix. ஏனைய கையிருப்புக்கள்

ஆகக் குறைந்த செலவினம் அல்லது தேறிய நிலவுகின்ற விலை என்பவற்றிலே குறைந்த பெறுமதிக்கு ஏனைய கையிருப்புக்கள் பெறுமதி இடப்பட்டுள்ளன.

## 2.3 கணக்கீட்டுக் கொள்கைகளின் மாற்றங்களை பெறுமானத் தேய்வுக்கு உட்படுத்தல்.

தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபையின் பெறுமானத் தேய்வு செய்தல் தொடர்பாக பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டுக் கோட்பாட்டு முறைமை (GAAP) இன் கீழ் சொத்து ஒன்றினை பெறுமானத் தேய்விற்கு உட்படுத்தலானது அச்சொத்தினை கொள்வனவு செய்த காலத்தில் செய்யப்படுவதில்லை. சொத்தினை வெளியேற்றிய ஆண்டிலே சொத்துக்குரிய மொத்த பெறுமானத் தேய்வு பெறுமதியினை கவனத்திற் கொண்டு கணக்குப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

இக்கொள்கையானது இலங்கை நிதி அறிக்கையிடல் நியமங்கள் / இலங்கை கணக்கீட்டு நியமங்கள் (SLFRS/LKAS) இன் கீழ் பொருந்தாமையினால் சொத்து பயன்படுத்தப்பட்ட தினத்தில் இருந்து குறித்த பெறுமானத் தேய்வு கழித்தல் முறைக்கு கணக்கீட்டுக் கோட்பாடுகளை மாற்றியமைப்பதற்கு தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபை தீர்மானித்துள்ளது.

## நிதிக் கூற்றுக்கள் பற்றிய அறிமுகம்

### 2.4 ஊழியர் நன்மைகள் - ஆயுட்கால பெறுமதியினை மதிப்பீடு செய்தல் - ஊழியர் நன்மைகள்

#### (அ) ஊழியர் பங்களிப்புத் திட்டம் - ஊழியர் சேமலாப நிதியம்

இது ஊழியர்களுக்கு சேவையின் பின்னர் நன்மையளிக்கும் திட்டமொன்றாகக் காணப்படுவதுடன், நிறுவனமானது ஊழியர்களுக்காக நிலையான பங்களிப்புத் தொகை ஒன்றினை ஊழியர்களின் சார்பாக செலுத்துகின்றது. அதனுடாக எதவித தொடர்ந்தும் எதவித சட்ட ரீதியான அல்லது வேறு விதமான எந்தவொரு கொடுப்பனவும் செய்யப்பட மாட்டாது. ஊழியர்களின் சார்பாக ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கும் செலுத்த வேண்டிய தொகையானது செலவினம் ஒன்றாக செலவிடப்பட்ட காலத்தில் இனங்கண்டு வருமானக் கூற்றில் காட்டப்படும். தேசிய கால்நடைகள் அபிவிருத்தி சபையானது ஊழியர்களின் மொத்த உழைப்பில் 12% மற்றும் 3% முறையே ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கும் பங்களிப்புச் செய்கின்றது.

#### (ஆ) ஊழியர் நன்மையளிப்புத் திட்டங்கள்

இவை ஊழியர்களுக்கு சேவையின் பின்னர் நன்மையளிக்கும் திட்டமொன்றாகக் காணப்படுவதுடன், இலங்கைக் கணக்கீட்டு நியமங்கள் (LKAS) - 16 ஊழியர் நன்மைக்கேற்ப நன்மைத் தொகையினை கணிப்பிடப்படுவதுடன், அது அக்கணக்கீட்டு நியமங்களின் பிரகாரம் அனுமதிக்கப்பட்டுள்ள பணிக்கொடை முறைமை ஒன்றின் மூலம் கணிக்கப்படுகின்றது.

ஓய்வூதியப் பணிக்கொடை நன்மையளிக்கும் திட்டத்திற்காக ஊழியர் ஒருவர் சேவையில் இணைந்த முதலாவது வருடம் முதல் அனைத்து ஊழியர்களுக்கும் இலங்கைக் கணக்கீட்டு நியமங்கள் (LKAS) - 16 இன் கீழ் ஊழியர்களின் நன்மைக்கேற்ப ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பணிக்கொடை வழங்கல் சட்டத்தின் கீழ் ஊழியர் ஒருவருக்காக பொறுப்பு ஆரம்பிக்கப்படுவது ஊழியர் ஒருவர் தொடர்ச்சியாக 5 வருட சேவையினை பூர்த்தி செய்த பின்னராகும்.

பணிக்கொடை செலுத்துவதற்காக கணிப்பிடப்படுவது எக்ஷல் வர்கஸ் ஷீட்டின் கணிப்பீட்டு முறையினை பயன்படுத்தியாகும். பின்வரும் எடுகோளினைப் பயன்படுத்தி எக்ஷல் வர்கஸ் ஷீட்கள் 10 இல் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக இருத்தல் : தே.கா.ந.வ.அ. சபையானது தொடர்ச்சியாக நிலவும் ஒரு நிறுவனமாகும்.

வட்டி வீதம்	11.5%
சம்பள அதிகரிப்பு வீதம்	5.5%
ஓய்வு பெறும் வயது	55 வருடங்கள்
ஊழியர் புரள்வு வீதம்	1.0%

கணிப்பீட்டின் சுருக்கமொன்று அடுத்த இரண்டு பக்கங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

பணிக்கொடை கணிப்பீடு பற்றிய சுருக்கம் - 2013

	ஆரம்ப ஒதுக்கீடு	ஆண்டுக்குரிய செலவை	வட்டி	கொடுப்பவை முறை	இலாபம் / நட்டம்	ஆண்டிறுதியில் ஒதுக்கீடு
1	13,560,852.29	842,837.89	1,559,498.01	(196,000.00)	190,077.45	15,957,265.64
2	10,618,814.83	797,428.39	1,221,163.71	(884,571.28)	(41,219.92)	11,711,615.72
3	11,844,135.84	917,587.96	1,362,075.62	(895,132.39)	808,073.66	14,036,740.69
4	12,598,779.69	950,288.31	1,448,859.66	(1,991,034.92)	3,787,480.63	16,794,373.37
5	11,708,049.99	888,276.26	1,346,425.75	(1,878,682.25)	1,901,205.66	13,965,275.41
6	8,250,043.80	800,961.78	948,755.04	(462,744.80)	218,283.60	9,755,299.42
7	11,677,277.94	965,626.88	1,342,886.96	(515,390.75)	2,455,916.68	15,926,317.71
8	12,221,680.36	796,995.24	1,405,493.24	(1,863,447.62)	381,751.97	12,942,473.19
9	17,335,518.51	1,056,328.98	1,993,584.63	(1,756,316.47)	(288,522.54)	18,340,593.10
10	24,017,237.84	1,245,702.09	2,761,982.35	(5,357,873.42)	380,609.11	23,047,657.97
11	529,281.96	207,562.51	60,867.43	(122,220.00)	1,097,895.61	1,773,387.51
	134,361,673.05	9,469,596.29	15,451,592.40	(15,923,413.90)	10,891,551.90	154,250,999.74

நிதிக் கூற்று : 2014 திசம்பர் 31



பணிக்கொடை கணிப்பீடு பற்றிய சுருக்கம் - 2014.12.31

	ஆரம்ப ஒதுக்கீடு	ஆண்டுக்குரிய செலிளம்	வட்டி	கொடுப்பனவு முறை	இலாபம் / நட்டம்	ஆண்டிறுதியில் ஒதுக்கீடு
1	15,957,265.64	846,340.56	1,835,085.55	(426,100.34)	(306,868.75)	17,905,722.66
2	11,711,615.72	847,893.67	1,346,835.81	(2,731,149.60)	1,297,368.03	12,472,563.63
3	14,036,740.69	1,003,667.39	1,614,225.18	(1,165,337.60)	(641,913.93)	14,847,381.73
4	16,794,373.37	996,001.03	1,931,352.94	(1,560,944.64)	(1,235,613.18)	16,925,169.52
5	13,965,275.41	942,787.46	1,606,006.67	(2,954,437.78)	684,279.83	14,243,911.58
6	9,755,299.42	824,690.63	1,121,859.43	(2,049,822.00)	388,020.08	10,040,047.56
7	15,926,317.71	931,114.92	1,831,526.54	(1,152,250.96)	(3,215,173.81)	14,321,534.39
8	12,942,473.19	955,542.77	1,488,384.42	(1,542,604.15)	2,819,249.35	16,663,045.58
9	18,340,593.10	1,027,031.09	2,109,168.21	(3,000,843.88)	(2,234,196.57)	16,241,751.95
10	23,047,657.97	1,406,405.29	2,650,480.67	(2,689,948.14)	925,448.87	25,340,044.65
11	1,773,387.52	470,312.01	203,939.56	(1,400,047.55)	3,864,769.82	4,912,361.35
	154,250,999.74	10,251,786.81	17,738,864.97	(20,673,486.64)	2,345,369.74	163,913,534.60



## 2014 டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவுற்ற ஆண்டுக்கான வருமானக் கூற்று

	2014 ரூ.	2013 ரூ.
வருவாய்	1,676,722,880.57	1,284,795,684
சாதாரண பெறுமதியின் வித்தியாசத்தின் ஊடாக ஏற்படக்கூடிய இலாபத்திலிருந்து கழித்தல். காலநடைகளை விற்பனை செய்தல் செலவினம்		28,568,727
மொத்த வருவாய்	1,676,722,880.57	1,313,364,412
விற்பனை செலவினம்	1,031,330,106.84	872,532,237
மொத்த இலாபம்	645,392,773.73	440,832,175
நாணவீத வருமானம்	57,098,866.62	81,736,192.74
அரசு கொடைகள்	702,491,640.35	522,568,367
கழி: செலவினம்	58,003,530.00	28,293,165
விற்பனையாகச் செலவு		
இணைப்பு 4	(2,901,062.61)	(3,790,967.41)
நிருவாகச் செலவு	(620,689,599.54)	(582,089,346.97)
பிற செலவினம்	(20,727,635.51)	(8,876,522.29)
நிதி செலவினம்	116,176,872.69	(43,895,304)
வரிக்கு முன் இலாபம்	(55,619,957.10)	(42,189,258.90)
கழி: வரிக்கான ஒதுக்கீடு	(247,385.98)	-
ஆண்டிற்குரிய மொத்த இலாபம்	60,309,529.61	(86,084,563)
ஏனைய வருமானங்கள்	-	-
சொத்துகள், கருவிகள் மற்றும் உட்கரணங்களை விற்பனை செய்தல் மூலம் இலாபம்	135,207,441.51	-
வெளிநாட்டு தொழிற்பாட்டிற்கு மாற்றீடு செய்தல் செலாவணி வித்தியாசம்	-	-
நிதி சொத்துகளின் சாதாரண பெறுமதிக்கு மாற்றியமை மூலம் இலாபம்	-	-
ஒய்வூதிய திட்ட இலாபத்தின் மீது ஆயுட்கால இலாபம் (நட்டம்)	(2,345,369.76)	1,156,094.00
மொத்த வருமானம்	193,171,601.36	(84,928,469)

நிதிக் கூற்று 2014 டிசம்பர் 31



## 2014 டிசெம்பர் 31ஆம் திகதியுடன் முடிவுற்ற ஆண்டுக்கான வருமானக் கூற்று

சொத்துகள்	குறிப்பு	2014		2013	
		ரூ.	ரூ.	ரூ.	ரூ.
நடைமுறை அல்லா சொத்துகள்					
- சொத்துகள்: பொறித்தொகுதி மற்றும் உபகரணங்கள்	04	1,688,745,546		1,478,099,992	
- துணைக்கம்பனிகளின் முதலீடு	05	155,995,171	1,844,740,717	15,995,171	1,494,095,163
உயிரியல் சொத்துகள்					
- பெருந்தோட்டம்	02	571,468,166		504,614,371	
- கால்நடை வளங்கள் மூலதனம்	03	891,238,885		990,227,456	
- கால்நடை வளங்கள் மாடு/ஆடு வங்கி			1,462,707,051		1,494,841,827
சொத்துகள்					
நடைமுறை சொத்துகள்					
- வியாபார மற்றும் ஏனைய கையிருப்புகள்	06	180,987,477		137,485,396	
- கால்நடை வளங்கள் வியாபாரம்	03	3,355,309		3,476,057	
- வர்த்தகம் மற்றும் ஏனைய வருமதி	07	234,056,884		239,261,942	
- வைப்பு மற்றும் முற்பணக் கொடுப்பனவு	08	9,961,468		9,216,627	
- ஏனைய நடைமுறை சொத்துகள்	09	75,886,743		34,299,700	
- குறுங்கால வைப்புகள்	10	57,031,766		28,892,589	
- காகம் காக சார்ந்தவையும்	11	14,132,942		735,960	
			575,412,590		453,368,272
மொத்த சொத்துகள்			3,882,860,358		3,442,305,262
பொறுப்புகள்					
- செலுத்திய மூலதனம்		576,587,649		576,587,649	
- ஏனைய பொறுப்புகள்					
- மூலதன இருப்பு		130,696,928		130,696,928	
- வருவாய் இருப்பு		44,529,422		44,529,422	
- தொழிற்படு நிதியம்		37,500,000		37,500,000	
- நிறுத்தி வைத்த வருவாய்		400,956,919		207,785,318	
			1,190,270,918		997,099,317
நடைமுறை அல்லாச் சொத்துக்கள்					
- நீண்ட கால கடன் மீதான வட்டி	12	1,748,214,486		1,740,508,319	
- வட்டி அற்ற கடன்	13	50,000,000		50,000,000	
- ஒய்வூதிய பணிக் கொடை	14	163,913,535		154,251,001	
- குத்தகை மீதான நிறுத்தி வைத்தல் வருமானம்	15	41,014,989		42,015,493	
			2,003,143,009		1,986,774,812
நடைமுறை பொறுப்புகள்					
- வர்த்தகம் மற்றும் ஏனைய சென்மதிகள்	16	546,470,694		359,067,489	
- குறுங்கால கடன்	17	65,879,756		91,012,806	
- 12 மாதத்திற்குள் செ.வே. கடன்	18	77,095,980		8,350,838	
			689,446,430		458,431,132
மொத்த பொறுப்புகள்			3,882,860,358		3,442,305,262

மேற்படி நிதிக் கூற்றுக்கள் 1971ஆம் ஆண்டின் 38ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் தேவைகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதை இத்தான் உறுதிப்படுத்துகின்றன.

இந்நிதிக் கூற்றுக்களை தயாரித்து சமர்ப்பித்தல் தொடர்பான பொறுப்பு பணிப்பாளர்களுக்குரியதாகும். சபையின் சார்பாக ஒப்பமிடப்பட்டது.

உதவி பொது முகாமையாளர் நிதி  
National Livestock Development Board  
Prof. H. W. CYRIL  
Chairman  
பணிப்பாளர்  
National Livestock Development Board  
No. 40, Nawank Junction, Coimbatore  
பிரதி பணிப்பாளர்  
DEPUTY CHAIRMAN  
National Livestock Development Board  
Financial Statement 2014

**மூலதனத்தில் மாற்றங்கள் பற்றிய கூற்று  
2014 டிசம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டிற்குரியது**

	மூலதனம் ரூ.	மூலதன இருப்பு ரூ.	செலவின இருப்பு ரூ.	தொழிற்படு நிதியம் ரூ.	மீள்கணிப்பீட்டு இருப்பு ரூ.	நிறுத்தி வைத்தல் வருவாய் ரூ.	மொத்தம் ரூ.
2013 ஜனவரி 01 இல் மீதி	576,587,648.95	143,696,928	40,723,129.00	37,500,000		265,460,001.26	1063967707.21
கிடைத்த கொடைகள்						6,250,000.00	6,250,000.00
மேலதிகமாக காட்டப்பட்டுள்ள நிலையான வைப்பு வட்டி						(231,640.56)	(231,640.56)
பெறுமானத் தேய்விற்கான சீராக்கம்						16,481,658.88	16,481,658.88
மீள்கணிப்பீட்டு இருப்பு			679,452.00				679,452.00
வரி மீதான சீராக்கம்			3,126,841.00				3,126,841.00
முன்னைய ஆண்டுக்கான சீராக்கம்		(13,000,000)				4,753,766.91	(8,246,233.09)
மொத்த வருமானம்						(86,084,562.88)	(86,084,562.88)
ஆயுட்கால பெறுகைகள் (நட்டம்)						1,156,094.00	1,156,094.00
2013 டிசம்பர் 31 இல் மீதி	576,587,648.95	130,696,928	44,529,422.00	37,500,000	-	207,785,317.61	997,099,316.56
2014 ஜனவரி 01 இல் மீதி	576,587,648.95	130,696,928	44,529,422.00	37,500,000		207,785,317.61	997,099,316.56
மொத்த வருமானம்						60,309,529.61	60,309,529.61
ஆயுட்கால பெறுகைகள் (நட்டம்)						(2,345,369.76)	(2,345,369.76)
மீள்கணிப்பீட்டு இலாபம்					135,207,441.51		135,207,441.51
2014 டிசம்பர் 31 இல் மீதி	576,587,648.95	130,696,928.00	44,529,422.00	37,500,000.00	135,207,441.51	265,749,477.46	1,190,270,917.921



## 2014 டிசம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டுக்கான நிதிப்பாய்ச்சல் கூற்று

	2014 ரூ.	2015 ரூ.
ஆண்டிற்குரிய மொத்த இலாபம் / நட்டம்	60,606,698	(86,084,563)
பின்வருவனவற்றுக்கான சீராக்கங்கள் சொத்து, கருவிகள், உபகரணங்கள் விற்பனை மூலம் இலாபம் / (நட்டம்)	-	-
பெறுமானத் தேய்வு சீராக்கம்	-	(3,650)
பெறுமானத் தேய்வு செய்தல்	98,128,761	57,660,198
ஒய்வுதிய பணிக்கொடைக்கான ஏற்பாடுகள்	10,251,787	9,469,596
அறவிட முடியாக் கடனுக்கான ஏற்பாடுகள்	-	21,154,245
நிறுத்தி வைத்தல், குத்தகை வருமானம் வட்டி	(1,000,504)	(1,000,504)
குத்தகை	247,386	-
கிடைக்கவேண்டிய காப்புறுதி	(10,744,429)	-
பெருந்தோட்ட செலவினம்	19,533,114	-
ஊக்குவிப்பு கொடுப்பனவுக்கான ஏற்பாடுகள்	12,934,719	8,000,000
<b>தொழிற்பு மூலதன மாற்றங்களுக்கு முன்னர் தொழிற்பாட்டின் மூலம் கிடைக்கப்பெற்ற தேறிய நிதிப் பாய்ச்சல்</b>	<b>245,280,320</b>	<b>45,243,218</b>
வியாபார மற்றும் ஏனைய கையிருப்பு (அதிகரிப்பு) / குறைவு	(43,502,082)	(5,777,326)
கால்நடை வளங்கள் வியாபாரம் (அதிகரிப்பு) / குறைவு	120,748	4,022,074
வியாபார மற்றும் ஏனைய வருமதிகள் (அதிகரிப்பு) / குறைவு	15,949,487	(16,674,863)
வைப்பு மற்றும் முற்பணக் கொடுப்பனவு (அதிகரிப்பு) / குறைவு	(744,841)	(87,828,920)
ஏனைய நடைமுறைச் சொத்துகள் (அதிகரிப்பு) / குறைவு	(41,587,043)	-
நண்ட கால வைப்புகள் (அதிகரிப்பு) / குறைவு	(28,139,177)	-
வியாபார மற்றும் ஏனைய சென்மதிகள் (அதிகரிப்பு) / குறைவு	149,057,861	37,343,423
நண்ட கால வைப்புகள் (அதிகரிப்பு) / குறைவு	(25,133,049)	749,353,204
எதிர்வரும் 12 மாதங்களுக்காக செலுத்த வேண்டிய கடன் (அதிகரிப்பு) / குறைவு	68,745,143	(1,704,438)
வரி செலுத்தல்	(247,386)	-
செலுத்திய பணிக் கொடை	(20,673,487)	(15,923,414)
தொழிற்பாட்டு செயற்பாடுகளின் மூலம் பெறப்பட்ட தேறிய நிதிப் பாய்ச்சல்	<b>319,126,494</b>	<b>708,052,957</b>
முதலீட்டு தொழிற்பாடு மூலம் பெற்ற தேறிய நிதிப் பாய்ச்சல்	-	-
நிலையான சொத்துகளின் கொள்வனவு	(173,566,875)	(259,906,378)
சொத்துகள், கருவிகள் மற்றும் உபகரணங்கள் விற்பனை மூலமான வருமானம்	-	-
துணைக்கம்பனிகளில் முதலீடு செய்தல்	(140,000,000)	-
பெருந்தோட்ட முதலீடு	(86,386,909)	-
கால்நடை வளங்களில் மூலதன முதலீடு செய்தல்	98,988,571	(464,814,005)
	<b>(300,965,213)</b>	<b>(724,720,383)</b>
நிதிச் செயற்பாடுகளின் மூலம் பெற்ற தேறிய நிதிப் பாய்ச்சல்	-	(1,613,729)
குத்தகை கொடுப் பனவு: மூலதன மாற்றல் கூற்று	-	-
செலுத்திய வட்டி	(12,470,467)	(22,457,722)
கிடைக்கப்பெற்ற அரசு கொடைகள்	-	28,293,165
பெற்ற கடன் மற்றும் குத்தகை தீர்த்தல்கள்	7,706,167	-
நம்பிக்கை பொறுப்பு நிதிய வட்டி: மூலதன மாற்றல் கூற்று	-	718,585
	<b>(4,764,300)</b>	<b>4,940,299</b>
ஆண்டு காலப் பகுதியினுள் தேறிய நிதியின் அதிகரிப்பு / (குறைவு)	13,396,981	(11,727,127)
வருட ஆரம்பத்தில் காசும் காசுக்கு சமனானவையும்	735,960	12,463,087
ஆண்டிறுதியில் காசும் காசுக்கு சமனானவையும்	<b>14,132,942</b>	<b>735,960</b>

## வருமான கூற்றுக்கான அட்டவணை

இணைப்பு 1	2014.12.31 இல் முடிவற்ற ஆண்டு	2013.12.31 இல் முடிவற்ற ஆண்டு
வருமானம்		
விற்பனை	1,800,235,287.59	1,421,888,338.09
கழி: பண்ணைகளுக்கிடையிலான விற்பனை	(123,512,407.02)	(137,092,653.78)
வருமானம்	1,676,722,880.57	1,284,795,684.31
<b>இணைப்பு 2</b>		
பிற வருமானங்கள்		-
முதலீட்டு சொத்துகள் மூலமான வருமானம்	1,720,763.33	-
பதவியணிக்கான கடன் வட்டி வருமானம்	2,522,631.44	2,343,421.92
வங்கி வைப்பு வட்டி வருமானம்	3,805,938.20	3,279,384.85
சிறிய கருத்திட்டங்கள் இலாபம் / (நட்டம்)	4,592,525.55	-
தூய பசும் விநியோகக் கருத்திட்டம்	10,914,795.43	9,349,242.82
டிலைட் கருத்திட்டம்	5,448,453.66	1,977,475.35
ஏனைய வருமானங்கள்	26,614,733.39	64,129,972.95
தலைமை காரியாலய விற்பனை நிலையம்	1,479,025.62	(643,305.15)
காணி நஷ்டஈடு - கந்தகடுவ	-	1,300,000.00
	57,098,866.62	81,736,192.74
<b>இணைப்பு 3</b>		
அரசு கொடைகள்		-
பன்றி கருத்திட்டம்	7,540,999.50	-
கல்பொருள் பண்ணை	500,000.00	-
ரிதியகம் கட்டம் 2	49,962,530.50	-
புல் நிலம் அபிவிருத்தி	-	28,293,165.34
	58,003,530.00	28,293,165.34
<b>இணைப்பு 4</b>		
விநியோக செலவினம்		
தரகர் கட்டணம்	2,901,062.61	2,720,532.57
அறவிடமுடியாக் கடன் பதிவளித்தல்	-	1,070,434.84
	2,901,063	3,790,967
<b>இணைப்பு 5</b>		
நிருவாக செலவினம்		
நிருவாக மற்றும் பண்ணை பொது செலவினம்		
வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு	459,104,508.48	433,062,840.06
தலைமை காரியாலயம்	12,934,718.74	8,000,000.00
	148,650,372.32	141,026,506.91
	620,689,600	582,089,347
<b>இணைப்பு 6</b>		
ஏனைய வருமானங்கள்		
ரிதியகம் கருத்திட்டம்		
தேசத்திற்கு மகுடம்	19,442,150.50	5,820,864.00
	1,285,485.01	3,055,658.29
	20,727,635.51	8,876,522.29
<b>இணைப்பு 7</b>		
நிதிச் செலவினம்		
வங்கி மேலதிகப் பற்று வட்டி		
குத்தகை வட்டிச் செலவினம்	318,233.11	6,366,261.60
வங்கிக் கடன் வட்டி	5,278,945.95	3,898,684.40
ஓய்வூதிய பணிக்கொடை மீதி மீது வட்டி	6,873,287.69	2,181,506.84
வெலாட் கடன் வட்டி	17,738,864.95	15,451,592.40
	25,410,625.40	14,291,213.66
	55,619,957	42,189,259
<b>இணைப்பு 8</b>		
2013 ஆம் ஆண்டுக்கான வருமானத்தை மீள கணிப்பிடல்		
வட்டியின் பின் இலாபம்		
கூட்டு: குறைத்துக் காட்டிய நிலையான வைப்பு வட்டி		2,096,836.00
அதிகமாக காட்டிய விவசாயிகளின் நம்பிக்கை பொறுப்பு		209,104.22
நிதிய வட்டி		10,011,269.00
கழி: வெலாட் கடன் வட்டி		(14,291,213.66)
குறைத்துக் காட்டிய விற்பனை நிலையத்தின்		(3,506,304.42)
விற்பனைகள்		(80,604,253.68)
வெலாட் கருத்திட்ட செலவினம்		(86,084,562.54)

## சொத்துக்கள், கருவிகள் மற்றும் உபகரணங்கள் - 2014

### குறிப்பு இல 4 சொத்துக்கள், கருவிகள் மற்றும் உபகரணங்கள் - 2014

செலவினம்	2014.01.01 இல் ரூ	2014 இல் சேர்த்தல் ரூ	அகற்றல் ரூ	காணி உரிமை மாற்றல் ரூ	சீரமை ரூ	அறையுறை வேலை ரூ	2014.12. திகதியன்று
காணி	338,483,228	-	-	-	-	-	338,483,228
கட்டிடம்	183,144,294	38,486,428	-	-	-	200,000	221,830,722
இயந்திர சாதனங்கள்	109,678,659	10,404,824	-	-	-	-	120,083,483
தேட்ட உபகரணங்கள்	128,187,192	22,810,347	-	-	-	-	150,997,539
ஆலகை உபகரணங்கள்	26,144,670	3,619,646	-	-	-	-	29,764,316
தளபடமும் பொருத்தினும்	15,206,502	756,541	-	-	-	-	15,963,043
பொறித்தொகுதி	870,071,252	73,987,179	-	-	-	-	944,187,032
மோட்டர் வாகனங்கள்	142,498,037	48,861,329	-	-	89,991,045	128,601	281,350,411
அறையுறை வேலைகள்	25,098,734	-	-	-	(589,286)	(25,098,734)	-
குத்தகை சொத்துக்கள் மோட்டர் வாகனம்	42,335,714	-	-	-	(589,286)	-	41,746,428
2014 டிசம்பர் 31 ஆம் திகதியன்று	1,880,848,282	198,926,294	-	-	89,401,759	(24,770,133)	2,144,406,201
பெறுமானத் தேப்பி	-	-	-	-	-	-	-
காணி	64,011,153	9,546,510	-	-	-	-	73,557,663
கட்டிடம்	39,399,094	11,101,774	-	-	-	-	50,500,868
இயந்திர சாதனங்கள்	46,874,133	5,612,105	-	-	-	-	52,486,238
தேட்ட உபகரணங்கள்	17,877,374	3,435,073	-	-	-	-	21,312,447
ஆலகை உபகரணங்கள்	5,648,061	1,390,843	-	-	-	-	7,038,903
தளபடமும் பொருத்தினும்	160,434,394	39,317,902	-	-	-	-	199,752,296
பொறித்தொகுதி	68,504,082	27,724,555	-	-	(45,216,397)	-	51,012,240
மோட்டர் வாகனங்கள்	402,748,291	98,128,761	-	-	(45,216,397)	-	455,660,655
2014.12.31 ஆம் திகதியன்று	1,478,099,991	100,797,532	-	-	134,618,156	(24,770,133)	1,688,745,546
தேறிய புத்தகப் பெறுமதி	-	-	-	-	-	-	-

# 2014 நிதி நிலை கூற்று பற்றிய அட்டவணை

குறிப்பு 2 பெருந்தோட்டம்	தொகு கீழ் செய்கை, பூதிய செய்கை	புல் நிறுவல் செலவினம்	மரமுத்திரிகை செலவினம்	இறப்பர் செய்கை செலவினம்	மரமுத்திரிகை செலவினம்
	RS.	RS.	RS.	RS.	
2014.01.01, இல் மீ.கீ.கொ.வ.	471,305,735.46	21,080,911.80	1,335,381.97	10,892,341.97	504,614,371.20
2014 ஆண்டில் மேற்கொண்ட செலவினம்	70,352,754.42	12,441,767.08	-	3,592,387.19	86,386,908.69
	541,658,489.88 (3,388,856.54)	33,522,678.88 (16,144,257.56)	1,335,381.97 -	14,484,729.16	591,001,279.89 (19,533,114.10)
கூடு : இலாப நடக்க கணக்கிற்கு வைப்பு செய்த தொகை 2014.12.31 இல் மீதி	538,269,633.34	17,378,421.32	1,335,381.97	14,484,729.16	571,468,165.79
	538,269,633	17,378,421	1,335,382	14,484,729	571,468,166

குறிப்பு 3 கால்நடை வளங்களின் மதிப்பீடு - 2014.12.31	2014 மூலதனம்	2014 வர்த்தகம்	2014 மொத்தம்	2013 மொத்தம்
ஆடு மந்தை / மாடு மந்தை	310,377,638	2,818,216	313,195,854	532,417,623
- ஆடு	6,568,390	-	6,568,390	5,099,855
- பன்றி	6,430,958	1,502,707	7,933,665	7,011,488
- செய்மறி ஆடு	41,001,540	-	41,001,540	27,062,845
- முயல்	-	-	-	-
- கோழி	11,159,134	-	11,159,134	33,799,455
- மீன்	-	-	-	-
- வட்டு கோழி	-	-	-	-
- வாத்து	1,125	732	1,857	1,950
- நண்டு	47,982	-	47,982	66,593
- முட்டையிடும் கோழிகள்	8,449,929	113,885	8,563,814	-
- பொய்ன் கோழிகள்	13,861,561	-	13,861,561	-
- பிற	229,488	-	229,488	294,525
இறக்குமதி செய்த பசு மாடு	611,677,752	-	611,677,752	460,250,932
	1,009,805,498	4,435,540	1,014,241,038	1,046,005,266
25% குறைத்தல்	118,566,613	1,080,231	(119,646,844)	(72,301,753)
தேறிய பெறுமதி	891,238,885	3,355,309	894,594,194	993,703,513

குறிப்பு 5	2014 ரூ.	2013 ரூ.
தூணைக் கம்பனிகளின் முதலீடுகள் 1995 ஆம் ஆண்டிலே இலங்கை லிபிய விவசாய மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி கம்பனியில், கோரிக்கை விடுக்காத முதலீடுகளின் ரூ.15,995,170.61 பெறுமதியான தொகை கம்பனியினால் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. தூணைக் கம்பனியின் 51% இணை சபை உரிமை கொண்டுள்ளது. செலவின கணக்கீட்டு முறையையின் கீழ் இந்த முதலீடுகளை கணக்குகளில் பதிப்பட்டுள்ளன. பின்வரும் காரணங்களினால் இணைந்த கணக்குகளைத் தயாரிக்க முடியாது. 1. தூணைக் கம்பனியின் செயற்பாடுகள் தாய் கம்பனியின் செயற்பாடுகளுக்கு மாறுபட்டவையாகும். 2. தூணைக் கம்பனியின் கணக்காண்டு தாய் கம்பனியின் கணக்காடிக்குத்து வேறுபடுகிறது.	155,995,171	15,995,171

குறிப்பு 6	2014 ரூ.	2013 ரூ.
2014.12.31 ஆம் திகதியன்று விபாய மற்றும் ஏனையக் கையிருப்புகள் தேங்காய் கொப்பரா நானாவீத உற்பத்திக் கையிருப்புகள் பன்னையின் மற்றும் தலைமை அலுவலகத்தின் பொது கையிருப்புகள் இணக்கம் காணப்படாத கையிருப்புகள்	(RS.) 93,855,026.61 9,168,426.82 67,724,634.54 10,239,389.47	(RS.) 61,738,970.33 2,267,268.31 63,239,768.25 10,239,389.47

குறிப்பு 7	2014 ரூ.	2013 ரூ.
விபாய மற்றும் ஏனைய வருமதிகள் மற்றும் முற்பணம்	(RS.) 36,470,023	(RS.) 34,787,594
பதவியணிவின் கடன் பட்டி	175,449,285	203,027,311
விபாய மற்றும் ஏனைய கடன் பட்டி	211,919,307	237,814,905
கூடு: ஐக்கியக் கடன் மற்றும் அறவிட முடியாக கடன் ஒதுக்கங்கள்	(15,077,932)	(21,154,245)
	196,841,375	216,660,660
பொருளாதார சேவைக் கட்டணம்	24,605,227	17,494,747
உள்நாட்டு இறைவரிகள் திணைக்களம்	1,786,902.20	2,079,371
மீளக் கோராத பெறுமதி சேர் வரி	10,823,379.77	3,027,164
	234,056,884	239,261,942

ஆண்டறிக்கை

2014

ஆண்படி 8	2014 ரூ.	2013 ரூ.
வைப்புக்கள் மற்றும் முற்பணக் கொடுப்பனவுகள்		
வைப்புக்கள்	1,649,278	1,170,423
முற்பணக் கொடுப்பனவுகள்	8,312,191	8,046,204
	<b>9,961,468</b>	<b>9,216,627</b>

ஆண்படி 9	2014 ரூ.	2013 ரூ.
ஏனைய நடைமுறை சொத்துக்கள்		
பன்னகனின் நூற்று மேடைகள் மற்றும் நெல் செய்கை போன்ற பூர்த்தியாகாத செயற்பாடுகளுக்காக செலவிட்ட தொகை	<b>75,886,743</b>	<b>34,299,700</b>

ஆண்படி 10	2014 ரூ.	2013 ரூ.
நண்ட கால மற்றும் கேள்வி வைப்புக்கள்		
கேள்வி வைப்புக்கள் - மக்கள் வங்கி நாராஜேன்பிட்டி	56,677,027	28,568,780
நிலையான வைப்புக்கள் - இலங்கை வங்கி	354,739	323,809
	<b>57,031,766</b>	<b>28,892,589</b>

ஆண்படி 11	2014 ரூ.	2013 ரூ.
காசம் காச சார்ந்தவையும்		
வங்கி மீதிகள்	14,385,012	9,454,773
சேமிப்புக் கணக்குகள்	6,397	6,397
கையிலுள்ள காச	1,865,767	3,732,196
கையிலுள்ள முத்திரைகள்	73,037	117,775
வழியிலுள்ள காச	(2,197,271)	(12,575,181)
	<b>14,132,942</b>	<b>735,960</b>

ஆண்படி 12	2014 ரூ.	2013 ரூ.
நண்ட காலக் கடன் மற்றும் வட்டிக் கொடுப்பனவுகள்		
விவசாயிகளின் பெறுபடி நிதியம்	93,612,700	98,412,700
மக்கள் வங்கிக் கடன்	12,500,000.24	45,833,333
இறக்குமதி கறவைப் பக்கங்களுக்கான கடன்	1,600,799,758	1,577,844,216
குத்தகை வசதிகள்	-	-
புதிய செப் வண்டிகள் 5	33,223,940	-
பால் பவுசர்கள்	2,230,195	-
நீவீர் குளிடூட்டல் புரெக் வண்டி	3,078,895	-
ஜெரான்டா போட்டர் சைக்கிள்	598,800	-
செப் வண்டிகள் 5	2,697,975	12,595,448
புரெக்டர் 5	4,539,633	10,492,546
கார் 2	2,422,680	8,139,409
எதிர்பாராத வட்டி	(68,090)	(1,389,501)
செப் வண்டி 5	(553,589)	(2,805,200)
புரெக்டர் 5	(110,354)	(263,794)
கார் 2	(5,630,260)	-
புதிய செப் வண்டிகள் 5	(455,181)	-
பால் பவுசர்	(628,402)	-
நீவீர் குளிடூட்டல் புரெக் வண்டி	(44,213)	-
ஜெரான்டா போட்டர் சைக்கிள்	-	(8,350,838)
12 மாத காலத்திற்கான எதிர்பாராத வட்டி	-	-
	<b>1,748,214,486</b>	<b>1,740,508,319</b>
ஆண்டிறுதி மீதி	<b>1,748,214,486</b>	<b>1,740,508,319</b>

ஆண்படி 13	2014 ரூ.	2013 ரூ.
வட்டியுயற்ற கடன்		
திறைசேரிக் கடன்	50,000,000	50,000,000
	<b>50,000,000</b>	<b>50,000,000</b>

ஆண்படி 14	2014 ரூ.	2013 ரூ.
ஒப்புவதிய பணிக்கொடைக்கான ஒதுக்கங்கள்		
சனவரி 01 இல் மீதி	154,251,000	134,361,674
கூட்டு : ஆண்டு காலப் பகுதியிலுள்ள ஒதுக்கங்கள்	10,251,787	9,049,958
ஆரம்ப மீதியின் மீது வட்டி	17,738,865	15,451,592
ஆயுட் காலம் (இலாபம்) நட்பம்	2,345,370	11,311,190
	184,587,021	170,174,415
கழி : ஆண்டு காலப் பகுதியிலுள்ள செலுத்தி தொகை	(20,673,487)	(15,923,413)
நிசேமர் 31 இல் மீதி	<b>163,913,535</b>	<b>154,251,001</b>

நிதிக் கூற்று : 2014 திசெம்பர் 31



ஆண்டறிக்கை  
2014

குறிப்பு 15	2014 (RS.)	2013 (RS.)
குத்தகை சொத்துக்கள் மீது பிற்போடப்பட்ட வருவாய் வருமானம்		
மீ.கீ.கொ.வ.	42,015,493	43,015,998
வருவாய் கணக்கிற்கு மாற்றல்கள் - லேன் லிப் கம்பனியின் குத்தகை	(88,384)	(88,384)
வருவாய் கணக்கிற்கு மாற்றல்கள் - பிரென்டிக்ஸ் கம்பனியின் குத்தகை	(666,666)	(666,666)
வருவாய் கணக்கிற்கு மாற்றல்கள் - ரஜுவெல் ஹோல்டிங் கம்பனியின் குத்தகை	(245,455)	(245,455)
	41,014,989	42,015,493

குறிப்பு 16	2014 (RS.)	2013 (RS.)
சென்மதிகள் மற்றும் ஒதுக்கீடுகள்		
வியாபார மற்றும் ஏனைய கடன் கொடுத்தோர்	16,067,875	20,459,493
அட்டுற்ற செலவினங்கள்	269,098,458	273,194,664
ஒதுக்கீடுகள்	21,325,991	19,086,485
வைப்புக்கள்	66,451,873	16,511,489
வைப்பு	14,368,288	14,901,653
கொடுக்க வேண்டிய ஊழியர் சேமலா நிதியம்	6,065,715	4,928,375
கொடுக்க வேண்டிய ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம்	775,972	993,556
	394,154,172	350,075,715
கொடுக்க வேண்டிய பெறுமதி சேர் வரி	12,316,522	8,991,774
குறுங்காலக் கடன்	-	-
முற்பணம் SLPD	140,000,000	-
	546,470,694	359,067,489

குறிப்பு 17	2014 (RS.)	2013 (RS.)
குறுங்காலக் கடன்		
மக்கள் வங்கி - 100153693183	40,956,423	37,744,755
மக்கள் வங்கி - 100153694880	-	799,276
மக்கள் வங்கி - 873	-	2,905,419
மக்கள் வங்கி 228	-	-
பன்னை வீற்பனை நிலையம் 1001 6369 48 65	-	34,288
சோளம் கருத்திட்டம்	1	-
பன்னை நடைமுறைக் கணக்கு	24,923,332	49,529,068
	65,879,756	91,012,806

குறிப்பு 18	2014 (RS.)	2013 (RS.)
எதிர்வரும் 12 மாதங்களில் செலுத்த வேண்டிய கடன்		
மக்கள் வங்கிக் கடன்	16,666,667	-
செலுத்த வேண்டிய திறைசேரி கடன்	42,341,819	-
மோட்டார் வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய குத்தகைத் தொகை	2,907,216	2,907,216
பழைய கெப் வண்டிகளுக்கு செலுத்த வேண்டிய குத்தகைத் தொகை	6,475,140	6,475,140
ட்ரெக்டர்களுக்கு செலுத்த வேண்டிய குத்தகைத் தொகை	2,867,136	2,867,136
தீவிர குளிருட்டல் ட்ரெக் வண்டிகளுக்கு செலுத்த வேண்டிய குத்தகைத் தொகை	901,140	-
மோட்டார் சைக்கிள்களுக்கு செலுத்த வேண்டிய குத்தகைத் தொகை	479,040	-
புதிய கெப் வண்டிகளுக்கு செலுத்த வேண்டிய குத்தகைத் தொகை	9,724,080	-
பால் பவுசர்களுக்கு செலுத்த வேண்டிய குத்தகைத் தொகை	652,740	-
மோட்டார் சைக்கிள்களுக்கான நிச்சயமற்ற வட்டி	(89,325)	-
புதிய கெப் வண்டிகளுக்கான நிச்சயமற்ற வட்டி	(3,376,367)	-
தீவிர குளிருட்டல் ட்ரெக் வண்டிகளுக்கான நிச்சயமற்ற வட்டி	(370,671)	-
பால் பவுசர்களுக்கான நிச்சயமற்ற வட்டி	(268,496)	-
மோட்டார் வாகனங்களுக்கான நிச்சயமற்ற வட்டி	(378,666)	(834,464)
மோட்டார் வாகனங்களுக்கான நிச்சயமற்ற வட்டி	(834,623)	(1,398,340)
கெப் வண்டிகளுக்கான நிச்சயமற்ற வட்டி	(600,850)	(1,665,850)
	77,095,980	8,350,838

**SLFRS/ LKAS என்பவற்றின் தொடர்புத் தன்மை**

நடைமுறையிலுள்ள இலங்கை நிதி அறிக்கையிடல் தர நியமங்கள் மற்றும் இலங்கை கணக்கீட்டு நியமங்கள் என்பவற்றினை உபயோகிப்பதற்கான இயலுமை

தற்போது நடைமுறையிலுள்ள SLFRS/ LKAS நியமங்கள் (2012 முதல் அமுலில் உள்ளது)

SLFRS/ LKAS	விபரம்	
SLFRS 1	இலங்கை கணக்கீட்டு நியமம் SLFRS/ LKAS முதல் முறையாக நிறைவேற்றிக் கொள்ளல்	
SLFRS 2	பங்கு சார்ந்த கொடுப்பனவுகள்	ஏற்படையதன்று
SLFRS 3	வியாபாரக் கலவை	
SLFRS 4	காப்புறுதி ஒப்பந்தங்கள்	
SLFRS 5	விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள நடைமுறை அல்லா சொத்துகள் மற்றும் நிறுவனசார் தொழிற்பாடுகள்	ஏற்படையதன்று
SLFRS 6	பெற்றோலிய வளங்கள் பற்றிய ஆய்வு	ஏற்படையதன்று
SLFRS 7	நிதி செயலாற்றுகை பத்திரத்தின் வெளிப்படுத்தல்கள் மற்றும் பொறுப்புகள்	
SLFRS 8	தொழிற்பாட்டு பிரிவு	ஏற்படையதன்று
LKAS 1	நிதிக் கூற்றுக்களை சமர்ப்பித்தல்	
LKAS 2	பொருள் கையிருப்பு	
LKAS 7	நிதிப்பாய்ச்சல் கூற்று	
LKAS 8	கணக்கீட்டு கோட்பாடுகள், கணக்கீட்டு மதிப்பீடுகளை மாற்றுதல் மற்றும் தவறுதல்	
LKAS 10	அறிக்கையிடும் காலத்திற்கு பின்னரான சம்பவங்கள்	
LKAS 11	எதிர்கால ஒப்பந்தங்கள்	ஏற்படையதன்று
LKAS 12	வருமான வரி	
LKAS 16	சொத்துகள், பொறித்தொகுதி மற்றும் உபகரணங்கள்	
LKAS 17	குத்தகை	
LKAS 18	வருமானம்	
LKAS 19	ஊழியர் நலன்கள்	
LKAS 20	அரச நிதி ஏற்பாடுகளுக்கான கணக்கீடுகள் மற்றும் அரச அனுசரணைகளை வெளிப்படுத்தல்	
LKAS 21	அந்நியச் செலாவணி வீதங்களின் மாற்றங்களின் மூலமான தாக்கங்கள்	
LKAS 23	கடன் பெறல் செலவினம்	ஏற்படையதன்று
LKAS 24	தொடர்புடைய தரப்பினர்களை வெளிப்படுத்தல்	ஏற்படையதன்று
LKAS 26	ஒய்வூதிய நன்மைகளை திட்டமிடல் பற்றிய கணக்கீடு மற்றும் அறிக்கையிடல்	ஏற்படையதன்று
LKAS 27	இணைந்த தனித்தனியான நிதிக் கூற்றுக்கள்	
LKAS 28	துறைசார் முதலீடுகள்	ஏற்படையதன்று
LKAS 29	உயர் பண வீக்க பொருளாதாரங்களின் நிதி அறிக்கையிடல்	ஏற்படையதன்று
LKAS 31	பங்குடைமை தொழில் முயற்சிகளின் உரிமைகள்	
LKAS 32	நிதி செயலாற்றுகை பத்திரத்தை சமர்ப்பித்தல்	
LKAS 33	ஒரு பகுதி உழைப்பு	ஏற்படையதன்று
LKAS 34	இடைக்கால நிதி அறிக்கையிடல்	ஏற்படையதன்று
LKAS 36	சொத்து சேதங்கள்	
LKAS 37	முறைசாரா பொறுப்புகள் மற்றும் சொத்துகள்	
LKAS 38	அசைவுறா சொத்துகள்	
LKAS 39	நிதி செயலாற்றுகை பத்திரங்களை இனங்காணல் மற்றும் அளவீடல்	
LKAS 40	முதலீட்டு சொத்துகள்	
LKAS 41	விவசாயம்	

## தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபையுடன் தொடர்புடைய நிதி நியமங்கள் - இலங்கை நிதி நியமங்களை முதல் முறையாக பயன்படுத்தல்

தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபையுடன் தொடர்புடைய இலங்கை நிதி நியமங்கள் முதல் முறையாக பயன்படுத்தப்படுகின்றது. இதன் நோக்கம் நிறுவனம் ஒன்றின் நிதிக் கூற்றுக்களை முதல் முறையாக தயாரிக்கும்போது, இலங்கை நிதி நியமங்கள் பற்றிய தரங்களை முதலில் பயன்படுத்தும் முறையொன்றினை தயாரிப்பதாகும். இலங்கை நிதி நியமங்களின் நோக்கமாக அமைவது, யாதேனும் ஒரு நிறுவனத்தில் முதல் முதலில் அதன் நிதிக் கூற்றுக்கள் மற்றும் ஏனைய நிதி சார் விடயங்களை அறிக்கையிடும் போது உயர் மட்டத்திலான தகவல்கள் உள்ளடக்கப்படுவதனை உறுதிப்படுத்துவதாகும். அதாவது, தகவல்களை பயன்படுத்துவதற்கு வெளிப்படையான தன்மையொன்று மற்றும் முன்வைக்கின்ற அனைத்து காலவரையறைகளும் ஒப்பீட்டு ரீதியில் சீர்படுத்துவதாகும். சர்வதேச நிதி அறிக்கையிடல் தர நியமங்களின் கீழ்க் கணக்கீடுகளுக்கு தேவையான பொருத்தமான ஆரம்ப தன்மையினை வழங்குகின்றதா எனவும், அதனைப் பயன்படுத்துவோருக்குள்ள நன்மைகளை தாண்டாதவாறு செலவிடப்படுவதை உறுதிப்படுத்துவதுமாகும். முன்னர் பயன்படுத்திய தர நியமங்கள் (உம்: ஜிஏஏபி) தரங்களை கைவிட்டு விட்டு இலங்கை நிதி அறிக்கையிடல் தர நியமங்களின் பக்கம் மாறும்போது அது குறித்த நிறுவனத்தின் நிதித்தன்மை, நிதி செயலாற்றுகை மற்றும் நிதிப் பாய்ச்சல் என்பவற்றில் எவ்வாறான தாக்கங்களை செலுத்தும் என்பதனை ஆரம்ப மீதியுடன் இணைத்து விளக்குவதற்கு நிறுவனம் ஒன்று முன்வருதல் வேண்டும்.

### இலங்கை நிதி அறிக்கையிடல் தர நியமங்களின் வியாபார ஒன்றிணைப்பு

இலங்கை நிதி அறிக்கையிடல் தர நியமங்களின் வியாபார ஒன்றிணைப்பின் நோக்கமாக அமைவது நிறுவனம் ஒன்று அதன் வியாபார ஒன்றிணைப்பின் பெறுபேறுகளை வழங்குகின்ற நிதிக் கூற்றுக்களில் வருகின்ற தகவல்களின் தொடர்புத் தன்மை, நம்பகத்தன்மை மற்றும் ஒப்பீட்டு ரீதியான மேம்படுத்தல் என்பன அமைகின்றன. இதனை அடைந்து கொள்வதற்காக இந்த இலங்கை நிதி அறிக்கையிடல் தர நியமங்கள் ஊடாக கொள்கைகள் மற்றும் தேவையான விடயங்களை தாபித்துக் கொள்வதற்கு உதவுகின்றது. குறித்த நிறுவனத்தை கொள்வனவு செய்பவர் அதன் ஊடாக பின்வரும் விடயங்களை தெளிவுபடுத்துவார். கொள்வனவு செய்த சொத்துகளுக்கு செலுத்த வேண்டியுள்ள கடன் பொறுப்புகள் மற்றும் யாதேனும் கட்டுப்படுத்தப்பட முடியாத நோக்கங்கள் இருப்பின் அவற்றினை இனங்காணல் மற்றும் அது பற்றிய செயற்பாடுகள் : கொள்வனவு செய்த தொழில் முயற்சி தொடர்பாக அதன் நந்தன்மை அல்லது நன்மதிப்பினை பயன்படுத்தி வியாபாரத்தின் மூலம் பெற்றுக் கொண்ட இலாபத்தினை இனங்காணல் மற்றும் அது பற்றி நடவடிக்கைகளை எடுத்தல் என்பன நிதிக் கூற்றுக்களை பயன்படுத்துவோருக்கு சாதகமாக அமையும். மேலும் தொழில் முயற்சி தொடர்பான நிதி பெறுபேறுகளின் தன்மைகளை மதிப்பீடு செய்வதற்கு ஏற்ற வகையில் யாதேனும் தகவல்கள் வெளியிடப்படுகின்றனவா என்பதனை தீர்மானிக்கும் பணியும் இடம்பெறுகின்றது.

### பிரதான பொருள்கோடல் : தொழில் முயற்சி உறவுகள்

தொழில் முயற்சி உறவு என்பது கொள்வனவு செய்த நபர் தொழில் முயற்சி ஒன்றின் அல்லது பலவற்றின் நிருவாகத்தினைப் பெற்றுக் கொண்டு மேற்கொள்கின்ற கொடுக்கல் வாங்கல் சந்தர்ப்பத்தைக் குறிக்கும். தொழில் முயற்சி ஒன்று எனும் போது இணைந்து தொழிற்பாடுகள் பலவற்றுடன் இணைந்த சொத்துகளாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான சொத்துகள் அல்லது தொழிற்பாடுகள் அதன் முதலீடாளர்கள் அல்லது பிற உரிமையாளர்களுக்கு, அங்கத்தவர்களுக்கு அல்லது பங்கேற்பவர்களுக்கு நேரடியாக மீள நன்மைகள் கிடைக்கக்கூடியவாறு வழிநடாத்துதல் அல்லது நிருவகிப்பதை குறிக்கும்.

## SLFRS 1 : இலங்கை கணக்கீட்டு நியமங்கள் SLFRS முதல் முறையாக நிறைவேற்றிக் கொள்ளல்

மேற்படி SLFRS 1 இன் நோக்கம் இலங்கை நிதி அறிக்கையிடல் தர நியமங்களை முதல் முறையாக பயன்படுத்தி நிதிக் கூற்றுக்களை தயாரித்து சமர்ப்பிக்கும்போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கை முறைகளை நிர்ணயிப்பதாகும். இந்த SLFRS இன் நோக்கம் நிறுவனம் ஒன்றின் முதல் நிதிக் கூற்று மற்றும் அதன் நிதிக் கூற்றுக்களை உள்ளடக்குகின்ற கால எல்லையினை வகுத்து அதற்காக அதன் இடைக்கால நிதி அறிக்கைகளை உயர் தரமிக்க வகையில் தகவல்களை உள்ளடக்கி வெளிப்படையான தன்மையுடன் சமர்ப்பிப்பதற்கு உதவுவதாகும். மேலும் அனைத்து காலவரையறைகளும் முழுமையாக ஒப்பிடக்கூடிய தன்மை மற்றும் இலங்கை கணக்கீட்டு நியமங்களின் பிரகாரம் கணக்கீட்டிற்கு தேவையான ஆரம்பப் படிமுறைகளை அமைத்துக் கொடுத்தல் மற்றும் நன்மைகளை விடவும் அதிகரிக்காத செலவினம் ஒன்றிற்கு இட்டுச் செல்லக்கூடியவாறான இயலுமையை உறுதிப்படுத்தல் என்பனவாகும்.

## SLFRS 3 : வியாபாரக் கலவைகள்

மேற்படி SLFRS 3 இன் குறிக்கோளாக அமைவது வியாபாரக் கலவைகள் மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பாக அறிக்கையிட்டு அதன் நிதிக் கூற்றுக்களில் வழங்கப்படுகின்ற தகவல்களின் தொடர்புத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் ஒப்பீட்டுத் தன்மை என்பவற்றினை இன்னும் சிறந்த முறையில் பேணுவதாகும். இதனைப் பூரணப்படுத்துவதற்கு இந்த இலங்கை நிதி அறிக்கையிடல் தர நியமங்களை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். மேலும் அதன் கோட்பாடுகள் மற்றும் தேவைகள் என்பவற்றினையும் மீளமைத்தல் வேண்டும்.

அதன் நிதிக் கூற்றுக்களில் கொள்வனவு செய்தவராக இனங்காணப்படுவரின் சொத்துகளை உரிமைகொள்ளல் மற்றும் பொறுப்புகளை கையாளுதல் என்பவற்றுடன் கூடிய கட்டுப்பாடு ஒன்றிற்கு ஆளாகாத உரிமைகளை இனங்காணுவதாகும். மேலும் அது பற்றிய அளவை மற்றும் வியாபாரக் கலவை என்பவற்றின் ஊடாக பெற்றுக் கொள்கின்ற நன்மதிப்பினை கொள்வனவு செய்வதன் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகளை இனங்காணுவதாகும். மேலும், அளவீடு மற்றும் வியாபார கலவை என்பவற்றின் தன்மை, நிதித் தாக்கங்களை மதிப்பிடல், நிதிக் கூற்றுக்களை பரிசீலனை செய்தல் என்பவற்றினை வெளியிடுவதற்கான தகவல்கள் எவை என உறுதிப்படுத்திக்கொண்டு அவற்றினை மீளமைப்பதற்கு தேவையான கோட்பாடுகள் மற்றும் தேவைப்பாடுகளை இனங்காணுதல் வேண்டும்.

**பிரதான பொருள் கோடல் - வியாபார கலவை**

வியாபாரக் கலவை எனப்படுவது சொத்தொன்றினை கொள்வனவு செய்பவரினால் சொத்தின் அலகுகளை அல்லது அதற்கு மேற்பட்டவற்றை நிருவகிக்கும் நோக்கில் மேற்கொள்ளுகின்ற கொடுக்கல் வாங்கல் ஒன்றினைக் குறிக்கும். வியாபாரம் எனும் போது முதலீட்டாளர்களுக்கு அல்லது ஏனை உரிமையாளர்களுக்கு அல்லது அங்கத்தவர்களுக்கு அல்லது பங்கேற்பவர்களுக்கு நேரடியாக இலாபம், செலவினம் என்பவற்றுடன் ஏனைய பொருளாதார நன்மைகள் கிடைக்கக்கூடியவாறு வழிநடாத்துவதை குறிக்கும். நிருவகிக்கும் ஆற்றல் அதன் ஒருவருக்கொருவர் தொழிற்பாடுகள் மற்றும் சொத்துகளின் மீது தங்கியுள்ளது.

**SLFRS 7 : ஐந்தொகையின் வெளிப்படுத்தல்கள்**

மேற்படி SLFRS 7 இன் பிரகாரம் பின்வரும் வெளிப்படுத்தல்கள் தேவைப்படுகின்றன.

அ. நிறுவனத்தின் நிதித் தன்மை மற்றும் செயலாற்றுகைக்கான நிதிக் காரணிகளின் முக்கியத்துவம்  
ஆ. ஐந்தொகையானது பாதுகாப்பற்ற தன்மையிலிருந்து மீளுவதற்கும் கடன் தன்மை ஏனைய பாதுகாப்புத் தன்மைகள் மற்றும் சந்தையில் காணப்படும் அவதானமான நிலை என்பவற்றினை வெளிப்படுத்தல் என்பன உள்ளிட்ட நந்தன்மைமிக்க மற்றும் அளவு சார்ந்த தகவல்களை வெளியிடுதல்.

இ. நிறுவனத்தினால் தமது ஐந்தொகையினை சம தரப்பினரிடையே வகுக்கவேண்டியதுடன் வெளிப்படுத்தல்கள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அவ்வாறு வகுக்கப்பட்ட தரப்பினர் ஊடாக அவற்றினை வெளியிடல்.

அவ்வகைகள் பின்பவருமாறு.

அ. இலாப நட்டக்கணக்கின் ஊடாக சாதாரண பெறுமதி மீதான மதிப்பீடு செய்யப்பட்ட நிதிச் சொத்துகளை தனித்தனியாக காட்டுதல்.

1. ஆரம்பத்தில் இனங்காணப்பட்ட ஒழுங்குமுறைப்படி குறிப்பிடுதல் மற்றும்
2. LKAS 31 இன் பிரகாரம் வியாபார நடவடிக்கைகளுக்காக நிறுத்தி வைக்கக்கூடிய சொத்துகள் என்ற ரீதியாக வகைப்படுத்தியுள்ள நிதிச் சொத்துகள்

ஆ. காலம் பூர்த்தியாவதற்கு உள்ள முதலீடுகள்

இ. கடனும் கிடைக்கவேண்டியவையும்

ஈ. விற்பனைக்கு உள்ள நிதிச் சொத்துகள்

உ. இலாப நட்டக் கணக்கின் ஊடாக சாதாரண பெறுமதியின் மீது மதிப்பீடு செய்யப்பட்ட நிதி சார் பொறுப்புகளை வெவ்வேறாக குறிப்பிடுதல்

1. ஆரம்பத்தில் இனங்காணப்பட்ட ஒழுங்குமுறைப்படி குறிப்பிடுதல் மற்றும்
2. LKAS 31 இன் பிரகாரம் வியாபார நடவடிக்கைகளுக்காக நிறுத்தி வைக்கக்கூடிய சொத்துகள் என்ற ரீதியாக வகைப்படுத்தியுள்ள நிதிச் சொத்துகள்

ஊ. பெறுமானத் தேய்வு செய்யப்பட்ட பெறுமதியின் மீது அளவீடு செய்யப்பட்ட நிதிசார்ந்த பொறுப்புகள்

**LKAS 1 : நிதிக் கூற்றுக்களை சமர்ப்பித்தல்**

இலங்கை கணக்கீட்டு நியமம் LKAS 1 இன் ஊடாக நிதிக் கூற்றுக்களை சமர்ப்பிக்கும் அடிப்படை பற்றி விளக்குகின்றது. இந்த நிதிக் கூற்றுக்களை சமர்ப்பிக்கும் முறையானது மொத்த தேவைப்பாடுகளின் நிதி கூற்றுக்களுக்குரிய நிதி கட்டமைப்பு பற்றி வழிகாட்டுதல் மற்றும் நிதிக் கூற்றுக்களின் உள்ளடக்கில் காணப்படும் ஆகக் குறைந்த தேவைகளை விளங்குதல் என்பவற்றினைக் குறிக்கும்.

LKAS 1 இன் ஊடாக ஐந்தொகை மற்றும் வருமான கணக்குகளின் மீது குறிப்பிட வேண்டிய ஆகக் குறைந்த விளக்கங்கள் பற்றி நிர்ணயிக்கின்றது. மேலும், நியாயமான சமர்ப்பிப்புக்கள், அட்டுறு அடிப்படையிலான கணக்குகளை சமர்ப்பிக்கும் தன்மை, கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள், திரண்ட தன்மை மற்றும் ஒப்பீட்டுத் தன்மையுடன் கூடியவாறு தகவல்களை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் குறிக்கின்றது.

அடிப்படை நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்படவேண்டிய முக்கிய விடயங்கள் 4 பற்றி LKAS 1 ஊடாக வரைவிலக்கணப்படுத்தப்படுவதுடன் அதன் ஆகக் குறைந்த கட்டமைப்பு மற்றும் ஒவ்வொரு பெறுமதி என்பவற்றின் உள்ளடக்கம் பற்றியும் கூறப்பட்டுள்ளது.



## ஆண்டறிக்கை

2014

- கால எல்லைக்கான நிதி தன்மைகள் குறிப்பிடப்படுகின்ற கூற்றுக்கள் (நடைமுறை மற்றும் நடைமுறையல்லா என்ற ரீதியில் வகுக்கப்பட்ட)
- கால எல்லைக்கான வருமானக் கூற்று
- கால எல்லைக்கான மூலதனப் புறமூலங்கள் பற்றிய கூற்று
- கால எல்லைக்கான நிதிப் பாய்ச்சல் பற்றிய கூற்று (LKAS 7)

வருமானக் கூற்றுக்களுக்காக நிறுவனத்தினால் இனங்காணப்பட்டுள்ள அனைத்து வருமானம் செலவின விடயங்களை பின்வருமாறு சமர்ப்பித்தல் வேண்டும்.

அ. வருமானக் கூற்று பற்றி தனி கூற்றொன்று அல்லது

ஆ. இரண்டு கூற்றுக்கள் : இலாப நட்ட தன்மை குறிப்பிடப்படுகின்ற கூற்று ஒன்றின் மூலம் (தனியாக வருமானக் கூற்றொன்று) மற்றும் ஏனைய வருமான வழிகள் பற்றி குறிப்பிட்டு இலாபம் அல்லது நட்டம் பற்றிய மீதிகளின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகின்ற இரண்டாவது கூற்று ஒன்றின் மூலம் (வருமானக் கூற்று)

குறிப்பிட்ட ஒரு கால எல்லைக்குரிய இலாபம் அல்லது நட்டம் பற்றிய மீதிகளுடன் அக்காலத்திற்குரிய ஏனைய இனங்காணப்பட்ட வருமான விடயங்களை முழுமையான வருமானக் கூற்றொன்றில் உள்ளடக்குதல் வேண்டும். ஏனைய பூரண வருமானங்கள் பற்றிய விடயங்களில் பின்வருவனவும் உள்ளடக்கப்படல் வேண்டும்.

- மீள் கணிப்பீடு செய்யப்பட்ட மிகைகளின் வித்தியாசம் (LKAS 16 மற்றும் LKAS 38)
- LKAS 19 இன் 93A இன் பிரகாரம் இனங்காணப்பட்ட நன்மை அளிக்கக்கூடிய திட்டங்களின் மீது ஆயுட்கால இலாபம் அல்லது நட்டம்
- வெளிநாட்டு தொழிற்பாடு ஒன்றின் நிதிக் கூற்றுக்களை மாற்றியமைப்பதன் ஊடாக ஏற்படக்கூடிய இலாபம் அல்லது நட்டம்
- விற்பனை தொழிற்பாடு ஒன்றின் போது நிதிக் கூற்றுக்களை மாற்றியமைப்பதன் ஊடாக ஏற்படக்கூடிய இலாபம் அல்லது நட்டம்
- விற்பனைக்காக தம்வசம் வைக்கப்பட்டுள்ள நிதி சொத்துகளை அளவிடும்போது ஏற்படுகின்ற இலாபம் அல்லது நட்டம் (LKAS 39)
- நிதிப் பாய்ச்சலின் ஊடாக வருங்கால ஐந்தொகையில் ஏற்படக்கூடிய இலாபம் அல்லது நட்டம்

## LKAS 2 : கையிருப்பு

இலங்கை கணக்கீட்டு நியமம் LKAS 2 ஊடாக வரலாற்றுக் கிரய அடிப்படையிலான கையிருப்பு கணக்கீட்டு முறை பற்றிய நியமங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கையிருப்பின் செலவினத்தை தீர்மானிப்பதற்காக மற்றும் தேரிய பெறுமதிகளின் பதிவளிக்கப்பட்ட பெறுமதி உட்பட பிந்திய வருமானம் ஒன்றாக இனங்காணுவதற்கான வழிகாட்டல் ஒன்றினை வழங்கும் பொருட்டு இந்நியமங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கையிருப்பிற்கான செலவினத்தை தீர்மானிக்கின்ற செலவின விலைச் சுட்டெண் ஒன்றின் மூலமான வழிகாட்டல் ஒன்றும் இதன் மூலம் பெற்றுக் கொடுக்கப்படுகின்றது.

சாதாரண வியாபார நடவடிக்கைகளின் போது விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள சொத்துகள் (முடிவுப் பொருட்கள்), சாதாரண வியாபார நடவடிக்கைகளின் போது விற்பனை செய்வதற்காக உற்பத்தி செயற்பாட்டில் உள்ள சொத்துகள் (அரைகுறை வேலை), மற்றும் உற்பத்தி செயற்பாட்டின் போது பயன்படுத்துகின்ற பொருட்கள் மற்றும் வழங்கல்கள் (மூலப் பொருட்கள்) என்பனவும் கையிருப்பு என்பதில் அடங்கும். எவ்வாறாயினும் ஒரு சில கையிருப்பு வகைகள் இந்நியமங்களுடன் தொடர்புடைய விடயங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

நிர்மாண ஒப்பந்தங்களின் மூலம் ஏற்படுகின்ற அரைகுறை வேலைகள் (நிர்மாண ஒப்பந்தம் - LKAS 11 ஐப் பார்க்கவும்)

ஐந்தொகை (LKAS 39 ஐப் பார்க்கவும் - ஐந்தொகை)

கால்நடை வளங்கள், வளங்களை அண்டிய உற்பத்திகள், கனிய பொருட்கள் மற்றும் கனிய உற்பத்திகள் என்பன தேரிய கைதேறா பெறுமதியில் கணிப்பிடுதல் வேண்டும். (செலவினத்தின் உயர் அல்லது கீழ்) நிறுவப்பட்ட கைத்தொழில் ஒழுங்குமுறைக்கேற்ப அளவிடப்பட்ட கையிருப்பு

LKAS 2 இன் அடிப்படை கோட்பாடுகளின் பிரகாரம், செலவினத்தில் குறைந்த பெறுமதிகள் மற்றும் தேறிய கைதேறா பெறுமதி என்பவற்றில் கணிப்பிடப்படும். தேறிய கைதேறா பெறுமதி மீதான விற்பனை பெறுமதிகள் கையிருப்பினை தற்போதைய நிலைக்கு கொண்டுவருவதற்கும் விற்பனை செய்வதற்கும் மேற்கொள்ளுகின்ற பெறுமதியைக் குறிக்கும். செலவினம் என்பது கையிருப்பின் தற்போதைய நிலைக்கும் தற்போதுள்ள இடத்திற்கும் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து செலவினங்களையும் உள்ளடக்கிய பெறுமதியாகும். யாதேனும் ஒரு குறித்த செலவினத்தை தீர்மானிக்க முடியாத பட்சத்தில் அதன் கணிப்பீட்டு முறையாக அமைய வேண்டியது முதலாவது கணிப்பீடாகும்.

கையிருப்பின் செலவினங்களாக கருதப்படுவது, வருமானம் உழைக்கின்ற காலப்பகுதியில் ஆகும். கையிருப்பின் பெறுமதியானது, தேறிய கைதேறா பெறுமதியிலிருந்து பதிவளிக்கப்பட்டிருப்பின், பதிவளிக்கப்பட்டுள்ள பெறுமதி செலவினமாகக் காட்டப்படும். பிந்திய காலப் பகுதியில் அவ்வாறு பதிவளிக்கப்பட்ட பெறுமதியினை மீளவும் சேர்க்கப்படுமாயின் அப்பெறுமதியினை விற்பனை செய்த பொருட்களின் செலவினங்களைக் கழித்து வருமானத்துடன் சேர்க்கப்படுகின்றது. பின்வரும் விடயங்கள் தேவைப்படுகின்ற வெளிக்காட்டல்களில் உள்ளடக்கப்படுகின்றன.

- கணக்கீட்டுக் கொள்கைகள்
- பொருள் கையிருப்பின் பெறுமதி
- மீள் சேர்க்கப்பட்ட பதிவளித்த பெறுமதி
- பொறுப்புக்களுக்கான பிணையாக வைக்கப்படுகின்ற கையிருப்புகளின் பெறுமதி
- குறித்த காலப்பகுதிக்குரிய செலவினமாக கழிக்கப்படுகின்ற கையிருப்பின் செலவினங்கள்

### LKAS 7 : நிதிப் பாய்ச்சல் கூற்று

இலங்கை கணக்கீட்டு நியமம் LKAS 7 மூலம் நிறுவனம் ஒன்றின் காசு மற்றும் காசு சார்ந்த விடயங்களின் வரலாற்று மாற்றங்களுக்கு நிதிப் பாய்ச்சல் கூற்றுக்களின் ஊடாக தகவல்களை வழங்குதல் வேண்டும் என நிர்ணயிக்கப்படுகின்றது. குறித்த ஒரு காலப் பகுதியினுள் நிதிப் பாய்ச்சல்களின் உள்வருகை மற்றும் வெளிச்செல்லல் என்பன தொழிற்பாட்டு முதலீடுகள் மற்றும் நிதியீடுகள் ஆக நிதிப் பாய்ச்சல் கூற்றிலே வகைப்படுத்தப்படுகின்றன.

நிதிப் பாய்ச்சல் கூற்று ஒன்று நிதி மற்றும் நிதி சார்ந்த கால வரையறையினுள் இடம்பெற்ற மாற்றங்களை விளக்குகின்றது. கால எல்லையினுள் நிதிப் பாய்ச்சல்களின் வெளிச்செல்லல் தொழிற்பாடானது முதலீடுகள் மற்றும் நிதி செயற்பாடுகளாக நிதிப் பாய்ச்சல் கூற்றிலே வகைப்படுத்தப்பட்டுள்ளன.

- காசு சார்ந்தவை குறுங்காலத்திற்குரியவையாக காணப்படுவதுடன் அவ்வாறு அல்லாத பெறுமதியானது மாற்றமடையக்கூடிய தன்மைகளில் உயர் திரவத்தன்மைக்கே முதலீடுகளைக் குறிக்கும்.

தொழிற்பாட்டு செயற்பாடுகள் : நேர் மற்றும் நேரில் முறைகளைப் பயன்படுத்தி இதனை சமர்ப்பிக்கலாம். நேர் முறைமையினூடாக வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கப்பெறுகின்ற பெறுகைகள் காட்டப்படுவதுடன் வழங்குநர்கள், ஊழியர்கள், அரசாங்கத்திற்கான வரி செலுத்தல் என்பன இதன் மூலம் குறிப்பிடப்படுகின்றன. மறைமுகமான நேரில் முறைமைகள் ஊடாக அட்டுறு அடிப்படையிலான தேறிய இலாப நடட்டத்தில் ஆரம்பிக்கப்படுவதுடன் நிதி சாரா விடயங்களுக்கான சீராக்கங்களும் செய்யப்படுகின்றன.

- முதலீட்டு செயற்பாடுகள் : கொள்வனவின் மூலம் அல்லது உபகரணங்களை விற்பனை செய்வதன் மூலம் ஏற்படுகின்ற காசு உள்வரல் அல்லது வெளிச்செல்லல் என்பவற்றை தனித்தனியாக விளக்குதல்: ஒரு நிறுவனத்தின் கடன் பத்திரங்களை கொள்வனவு செய்வதன் மூலம் அல்லது விற்பனை செய்வதன் மூலம் (நிருவாக கொள்வனவு அல்லது விற்பனை உட்பட) : மூன்றாம் தரப்பினருக்கு வழங்கிய முற்பணங்கள் மற்றும் கடன் அல்லது மூன்றாம் தரப்பினரிடமிருந்து மீளப் பெறப்பட்ட முற்பணம் மற்றும் கடன்
- நிதி செயற்பாடுகள் : பங்குகள் அல்லது ஏனைய காப்பொதுக்கங்களை வழங்குவதன் மூலம் ஏற்படுகின்ற நிதிப் பெறுகைகள் அல்லது கொடுப்பனவுகள் என்பவற்றினை தனித்தனியாக வெளிக்காட்டல் : மேற்குறித்த பிணைகள் உட்பட மீளப் பெற்றுக்கொள்வதற்காக செய்த கொடுப்பனவுகள் : கடன் உறுதிப்பத்திரம், கடன் பிரமிட் பத்திரம் போன்றவற்றினை வழங்குவதன் மூலம் கிடைத்த காசு : மற்றும் மற்றைய இரண்டு தலைப்பின் ஏதேனும் ஒன்றின் மூலமான உறுதியாக இனங்காணப்படாத மீளக் கொடுப்பனவுகள், நிதிப்பாய்ச்சலுடன் தொடர்புபட்ட முதலீட்டுச் செயற்பாடுகள் மற்றும் நிதி தொழிற்பாடுகள் என்பன நிதிப் பாய்ச்சல் கூற்றில் (கடன் வழங்கல் மூலமான கொள்வனவுகள் போன்ற நிதிசாரா கொடுக்கல் வாங்கல்கள்) என்பற்றிற்கான மாற்றங்களை காட்டுதல் வேண்டும்.

## இலங்கை கணக்கீட்டு நியமம் SLRS / LKAS

### LKAS 8

கணக்கீட்டு கொள்கை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் வித்தியாசங்கள் மற்றும் தவறுகள்

சாதாரண செயற்பாடுகளின் மூலம் கிடைக்கப்பெறுகின்ற இலாபங்கள் அல்லது நட்டங்கள் அல்லது விசேட வகைகள் என்பன வருமானக் கூற்றாக சமர்ப்பிக்கப்பட வேண்டுமா என்பது பற்றி இந்நியமம் குறிப்பிடுகின்றது. கணக்கீட்டு கொள்கை, கணக்கீட்டு மதிப்பீடுகள் என்பவற்றின் வித்தியாசங்கள் மற்றும் தவறுகள் என்பன தொடர்பாக கணக்கு வைக்கவேண்டிய முறை LKAS 1 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னைய நிதிக் கூற்றுக்களை தயாரிக்கும்போது காணப்படுகின்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தவறுகள், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தவறுகள் என்பன முன்னைய நிதிக் கூற்றுக்களின் தவறான கூற்றுக்களாக வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது.

ஆரம்பக் காலப் பகுதியுடன் தொடர்புடைய நிறுத்தி வைக்கப்பட்ட வருமானங்களின் ஆரம்ப மீதிகளை சீராக்கம் செய்தல் மற்றும் முன்வைக்கப்பட்ட அனைத்து முன்னைய காலப்பகுதிகள் என்பவற்றினை குறிப்பிடுவதன் மூலம் அனைத்து விதமான முக்கியமான தவறுகள் பிற்காலத்துடன் தொடர்புடக்கூடியவாறு கணக்குகளில் பதியப்படுகின்றது. வருமானங்களின் திரண்ட பெறுபேறுகளை இனங்காண்பது தடை செய்யப்பட்டுள்ளது.

### LKAS 10 : நிர்மாண ஒப்பந்தங்கள்

இது அடிப்படையாக ஐந்தொகை திகதிக்கு பிந்திய சம்பவங்களின் பொருளாதார பெறுபேறுகளை வெளிக்காட்டுகின்ற விடயமாகும்.

### LKAS 12 : வருமான வரி

இந்நியமத்தின் நோக்கம் வருமான வரிக்கான கணக்கீட்டு செயற்பாட்டினை நிர்ணயிப்பதாகும். பின்வரும் சந்தர்ப்பங்களில் தற்போதைய மற்றும் எதிர்கால வரிகள் மூலம் எழுகின்ற பெறுபேறுகள் தொடர்பில் எவ்வாறு கணக்குகளில் பதிய வேண்டும் என்பது பற்றி கணக்கீட்டின் போது சிக்கல் ஏற்படுகின்றது.

- ஐந்தொகை தினத்தன்று இனங்காணப்பட்ட சொத்துகள் (பொறுப்புகள்) என்பவற்றின் பெறுமதியின் எதிர்கால அறவீடுகள் (செலுத்தி முடித்த) மற்றும்
- நிதிக் கூற்றுக்களின் தற்போது கால கட்டத்தில் இனங்காணப்பட்ட கொடுக்கல் வாங்கல் மற்றும் ஏனைய சம்பவங்கள்

**பிரதான வரைவிலக்கணம் :** மேம்பாட்டு வரி : குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்காக அறிவிடக்கூடிய இலாப (வரி நட்டம்) தொடர்பாக செலுத்தவேண்டிய வருமான வரியின் அளவு (அறவிடக்கூடிய)

நிறுத்தி வைத்த வரி பொறுப்புக்கள் : வரியின் கீழ் வருகின்ற தற்காலிக மாற்றங்கள் தொடர்பில் எதிர்வரும் காலப்பகுதிகளில் செலுத்தவேண்டிய வருமான வரியின் அளவு நிறுத்தி வைத்தல் வரிச் சொத்துகள் ஆகும்: பின்வரும் சந்தர்ப்பங்களில் எதிர்வரும் காலப் பகுதியில் அறவிடக்கூடிய வரியின் அளவு

அ. குறைக்கக்கூடிய தற்காலிக மாற்றங்கள்

ஆ. பயன்படுத்தாத வரி பொறுப்புக்களின் பெறுமதி

### LKAS 16 : கருவிகள் மற்றும் உபகரணங்கள்

முற்கூட்டியே இனங்காணல் மற்றும் பின்னர் கொள்வனவு செய்கின்ற கருவிகள் மற்றும் உபகரணங்கள் தொடர்பில் கணக்கு வைக்கவேண்டிய விதம் பற்றி LKAS 16 நியமத்தின் மூலம் குறிப்பிடப்படுகின்றது. கருவிகள் மற்றும் உபகரணங்களை பின்வரும் விடயங்களை வைத்தே இனங்காணல் வேண்டும்.

அ. அச்சொத்துக்களின் எதிர்கால நன்மை கருதி கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ள சந்தர்ப்பங்களில் மற்றும்

ஆ. அந்த செலவினங்களை நம்பகத்தன்மையுடன் அளவிடக்கூடிய சந்தர்ப்பங்களில்

ஆரம்பத்தில் மேற்கொள்கின்ற அளவீடானது செலவினத்தை வைத்தே இடம்பெறுதல் வேண்டும். இரண்டாவது அளவிடும் போது பெறுமானத் தேய்வு கழிக்கப்பட்ட பெறுமதியின் மீதே அளவிடல் வேண்டும். எனினும் முறையான மாற்றீடாக அமைவது கழிக்கப்பட்ட பெறுமதியினை பயன்படுத்துவதாகும். (நியாயமான சந்தைப் பெறுமதிக்கு சமமான)



## இலங்கை கணக்கீட்டு நியமம் SLRS / LKAS

### பிரதான கோட்பாடுகள்

#### பெறுமானத் தேய்வு:

காணி அல்லாத நீண்ட கால ஆயுளுடைய சொத்துகள் அதன் பயன்பாட்டு ஆயுட்காலத்தினுள் குறைந்து செல்லும் அடிப்படையில் பெறுமானத் தேய்விற்கு உட்படுத்துதல் வேண்டும்.

பெறுமானத் தேய்வுகளின் கோட்பாடாக அமைவது சொத்தொன்றின் மதிப்பீடு செய்யப்பட்ட கழிக்கப்பட்ட பெறுமதியை சொத்தின் பெறுமதியிலிருந்து கழித்ததன் பின்னர் கிடைக்கப்பெறும் பெறுமதியாகும். சொத்தொன்றின் பொருளாதார நன்மைகளை அடிப்படையாகக் கொண்டு பெறுமானத் தேய்வு முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சொத்து மீள் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டிருப்பின் பெறுமானத் தேய்வு முறையானது மீள் கணிப்பீட்டு பெறுமதியினை கொண்டு அமைதல் வேண்டும்.

சொத்தொன்றின் பயன்பாட்டு ஆயுட்காலம் குறைந்து செல்லும் பெறுமதியின் மீது பெறுமானத் தேய்வு செய்யும் போது அதன் மூலம் ஏற்படுகின்ற மாற்றங்கள் சரியாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.

சொத்தொன்றின் பயன்பாட்டு ஆயுட்கால இறுதியில் பொறுப்பேற்க வேண்டி ஏற்படுகின்ற செலவினமானது சொத்தின் பெறுமானத் தேய்வு கழிக்கப்பட்டு காட்டப்படுவதன் மூலம் அல்லது அச்சொத்தினை ஆயுட்காலத்தினுள் குறிப்பிடுவதன் மூலம் செலவினமாக குறிப்பிடுதல் வேண்டும்.

பணிப்பாளர் சபையின் தீர்மானம் ஒன்றின் பிரகாரம், தற்போது முழுமையாக பெறுமானத் தேய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள சபைக்கு சொந்தமான மிகவும் பழமை வாய்ந்த வாகனங்கள் தற்போது அரசு விலை மதிப்பீட்டாளரினால் பெறுமதி மதிப்பிடப்பட்டு வருவதுடன் அது பற்றிய பெறுமதி மதிப்பீட்டு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றவுடன், அவை தொடர்பான குறிப்புக்கள் கணக்குப் புத்தகங்களில் பதியப்படும்.

செலவின மாதிரிப் படிவம் பயன்படுத்தப்படுமாயின், சொத்துகள் கருவிகள் மற்றும் உபகரணங்கள் என்பன மொத்த செலவுடன் ஒப்பீட்டு ரீதியாக சொத்துச் செலவினம் மற்றும் உபகரணச் சொத்துகளின் ஒவ்வொரு பெறுமதிகளின் பகுதிகளாக கருத வேண்டிய பெறுமதிகள் இருப்பின் அவை தனித்தனியாக பெறுமானத் தேய்விற்கு உட்படுத்தப்படல் வேண்டும்.

#### சொத்துக்களின் வகை தேய்மான விகிதம்

கட்டடங்கள்	05%
இயந்திரங்கள், உபகரணங்கள்	10%
தோட்ட உபகரணங்கள்	05%
அலுவலக உபகரணங்கள்	20%
தளபாடங்கள்	10%
கட்டமைப்புகள்	05%
வாகனங்கள்	10%



## இலங்கை கணக்கீட்டு நியமம் SLRS / LKAS

### LKAS 17 : குத்தகையாளர் ஒருவருக்கான கணக்கீடு

குத்தகையாளர்களுக்கான நிதிசார் குத்தகைகள் கிடைக்க வேண்டியவையாக கணக்குகளில் பதிய வேண்டியதுடன் குத்தகை வருமானங்களை இனங்கண்டு காலத்திற்கு காலம் கிடைக்கப்பெறுகின்ற சரியான வீதத்திற்கு ஏற்ப அவை பதியப்படல் வேண்டும்.

எதிர்கால ஆகக்குறைந்த குத்தகை கூலி மற்றும் தேறிய இலாப நட்ட கணக்குகளில் காணப்படுகின்ற முறைசாரா கூலிகள் என்பன பற்றிய தகவல்களும் குத்தகையாளர்களினால் வெளிப்படுத்தல் வேண்டும்.

குத்தகையாளர்களினால் நிதி வருமானத்தை அகற்றுவதற்காக தேறிய முதலீட்டு முறைகளை பயன்படுத்தல் வேண்டும். தேறிய நிதி முதலீட்டு முறைகளுக்காக தற்போது அனுமதி வழங்கப்படுகின்றது.

### LKAS 18 : மேலதிகக் கட்டணம்

மேற்படி முழுமு 18 இன் நோக்கமாக அமைவது பொருள் விற்பனை சேவைகளின் போது வட்டி உரிமை மற்றும் இலாபப் பங்கு போன்ற கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்களின் மூலம் ஏற்படுகின்ற மேலதிக கட்டணம் பற்றி கடைபிடிக்க வேண்டிய கணக்கீட்டு நியமத்தினை நிர்ணயிப்பதாகும்.

பிரதான வரைவிலக்கணம் : மேலதிகக் கட்டணம் : சாதாரண தொழிற்பாட்டு செயற்பாடுகளின் மூலம் கிடைக்கப்பெறுகின்ற (பொருள் விற்பனை சேவைகள் மூலமான வட்டி பெறுகைகள் மற்றும் இலாப பங்கீடுகள் போன்றன) மொத்த பொருளாதார நன்மைகள் கிடைக்கப்பெறல் (கிடைக்கவேண்டிய காசு மற்றும் ஏனைய சொத்துகள்)

#### மேலதிக கட்டணத்தை அளவிடல்

கிடைக்கப்பெற்ற நியாயமான பெறுமதியின் மீது மேலதிகக் கட்டணம் அளவிடப்படல் வேண்டும். மேலதிக கட்டணத்தை பிறப்பிக்கச் செய்கின்ற ஒரே சம பெறுமதியுடைய மற்றும் தன்மை கொண்ட பொருட்கள் மற்றும் சேவைகளை பரிமாறிக் கொள்ளல் கொடுக்கல் வாங்கலாக இது கருதப்படுவதில்லை. எவ்வாறாயினும் முறைசாரா வகைகளை பரிமாறிக்கொள்ளும் போது அது மேலதிகக் கட்டணத்தை பிறப்பிக்கக்கூடிய கொடுக்கல் வாங்கல் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

காசு அல்லது காசுக்கு சமமானவை கிடைக்கப் பெறுவதை நிறுத்தி வைத்தால் கிடைக்க வேண்டிய பிரதிகூலம் பற்றி காசு அல்லது காசுக்கு சமமான பொருட்களின் பேரளவுப் பெறுமதியினை விடவும் குறைகின்ற வியாபாரக் கழிவு வழங்குதல் பொருத்தமானதாகும். உதாரணமாக இவ்வாறான விடயத்தினை மேற்கொள்ளும் போது விற்பனையாளரினால் வட்டி அல்லா கடன் வசதிகளை கொள்வனவாளர்களுக்கு வழங்குதல் அல்லது சந்தை வட்டி வீத்தினை விடவும் குறைவான வட்டி வீதத்தில் வழங்குதல் என்பவற்றைக் குறிக்கும். இதன் போது சந்தையில் நிலவும் வட்டி வீதத்தினை கவனத்திற் கொள்ளல் வேண்டும்.

LKAS 18 : மேலதிகக் கட்டண நியமத்தின் பிரகாரம் பின்வரும் வெளிப்படுத்தல்கள் தேவைப்படுகின்றன

- மேலதிகக் கட்டணத்தை இனங்காணுவதற்கான கணக்கீட்டுக் கொள்கைகள்
- பின்வரும் ஒவ்வொரு மேலதிகக் கட்டணங்களின் அளவு
- பொருள் விற்பனை
- சேவை வழங்கல்
- வட்டி
- உரிமையாண்மை
- இலாபப் பங்கீடு
- அவ்வாறான ஒவ்வொரு வகையினுள்ளும் பொருள் அல்லது சேவை பரிமாற்றங்களின் ஊடாக கிடைக்கப்பெறுகின்ற மேலதிகக் தொகையானது ஒவ்வொரு வகையினதும் மேலதிகத் தொகையினை இனங்காணுவதற்கான விடயங்களினை பூர்த்தி செய்தல் LKAS 18 மேலதிகக் கட்டண நியமத்தின் பிரகாரம் முக்கியமானதாகும்.

## இலங்கை கணக்கீட்டு நியமம் SLRS / LKAS

### LKAS 19 : ஊழியர்களுக்கான நன்மைகள்

மேற்படி LKAS 19 நியமத்தின் நோக்கமாக அமைவது நன்மைகளை வெளிப்படுத்துவதற்கான கணக்கீட்டு முறையினை நிர்ணயிப்பதாகும். (ஊழியர்களினால் வழங்குகின்ற சேவைகளுக்காக தொழில் முயற்சியொன்றினால் பெற்றுக் கொடுக்கப்படுகின்ற அனைத்து விதமான நட்ட ஈடுகளும்), இந்நியமத்தின் மொத்த தேவையான விபரங்களை வலியுறுத்துகின்ற கோட்பாடுகளாக அமைவது ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற நன்மைகளின் செலவினை ஊழியரினாலே அவ்வாறு நன்மையினை உழைக்கின்ற காலப்பகுதியினுள் இனங்காண வேண்டியதுடன் அது கொடுக்க வேண்டிய அல்லது கொடுத்த காலப்பகுதியொன்றாக அமையக் கூடாது.

### LKAS 20 : அரசு கொடைகளுக்கான கணக்கீடு மற்றும் அரசு அனுசரணைகள் என்பவற்றினை வெளிப்படுத்தல்

மேற்படி LKAS 20 நியமத்தின் நோக்கமாக அமைவது அரசு கொடைகள் மற்றும் ஏனைய விதத்திலான அரசு அனுசரணைகளை வெளிப்படுத்துவதற்காக கணக்கீட்டு நியமங்களை கொண்டு வருவதாகும்.

தேசிய கால்நடை வளங்கள் சபைக்கான அரசு கொடைகள் விவசாயத்தின் கீழ் கணக்கு பதியப்பட்டுள்ளன.

### LKAS 27 : இணைந்த மற்றும் வெவ்வேறான நிதிக் கூற்றுக்கள்

LKAS 27 நியமத்தின் கோட்பாடுகளாக அமைவது மற்றொரு தாய் வியாபார அமைப்பினால் நிருவகிக்கப்படுகின்ற ஒரு கம்பனியைக் குறிக்கும். தாய்க் கம்பனிக்கு 1 அல்லது 1 இற்கு மேற்பட்ட துணை கம்பனிகள் இருக்கும்போது இணைந்த நிதிக் கூற்றுக்களை தயாரிப்பது கட்டாயமானதாகும். LKAS 27 நியமத்தின் பிரகாரம் இணைந்த நிதிக் கூற்றுக்களை தயாரிப்பதற்காக பின்வரும் முறைகளை கவனத்திற் கொள்ளல் வேண்டும்.

- அனைத்து கிளைகளையும் இணைந்த நிதிக் கூற்றில் உள்ளடக்குதல் வேண்டும். பொது அல்லாத சில வகையான கிளைகளுக்கு வரையறுக்கப்பட்ட விலக்களிப்புகள் உள்ளன.
- இணைந்த நிருவாகத்தின் அறிக்கையிடல் திகதி மற்றும் தாய் கம்பனியின் அறிக்கையிடல் திகதிக்கு இடையிலான வித்தியாசமானது 3 மாதங்களை விடவும் கூடுதலாகாது. இக்காலப் பகுதியினுள் இடம்பெற்ற முக்கிய மற்றும் கவனத்திற் கொள்ள வேண்டிய கொடுக்கல் வாங்கல்கள் அல்லது சீராக்கங்கள் பதியப்படல் வேண்டும்.
- தாய்க் கம்பனியின் மற்றும் நிருவாகத்தின் தனியான கணக்கீட்டுக் கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும்.
- தாய்க் கம்பனியினால் தனியாக தயாரிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் டுமுயுளு 39 இன் பிரகாரம் செலவினப் பெறுமதிகள் அல்லது சாதாரண பெறுமதிகள் என்பன காட்டப்படல் வேண்டும்.
- பின்வரும் வகைகள் வெளிப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு குறிப்பிடத்தக்க வகையினதும் பெயர், நாடு, வாக்குரிமை என்பன குறிப்பிடப்படல் வேண்டும்.
- கிளைகள் ஒன்றிணைக்கபடாததற்கான காரணங்கள்
- இணைந்த நிருவாகத்தினால் தாய்க்கம்பனிக்கு 50% இற்கு மேற்படாத வாக்குரிமை இல்லாத சந்தர்ப்பத்தில் உறவின் தன்மை
- இணைப்பிலிருந்து அகற்றப்பட்ட தாய்க்கம்பனிக்கு 50% இற்கு மேற்பட்ட வாக்குரிமை இல்லாத போது உறவின் தன்மை
- இக்காலப் பகுதியினுள் நிருவாகத்தினால் கொள்வனவுகள் மற்றும் விற்பனைகள் செய்வதன் பெறுபேறுகள் தாய்க்கம்பனியால் தனித்தனியாக தயாரிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் கணக்கு வைத்தல் முறை பற்றி விளக்குதல் வேண்டும்.



## இலங்கை கணக்கீட்டு நியமம் SLRS / LKAS

### LKAS 32 : நிதி செயலாற்றுகைப் பத்திரங்களை சமர்ப்பித்தல்

மேற்படி LKAS 32 இன் நோக்கமாக அமைவது தொழில் முயற்சியின் நிதித் தன்மை, பணி, செயலாற்றுகை, மற்றும் நிதிப் பாய்ச்சல் என்பவற்றினை ஐந்தொகையில் மற்றும் ஐந்தொகைக்கு வெளியே நிதிக் கூற்றுக்களில் பதிய வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி சம்பந்தப்பட்டவர்களின் கவனத்தை ஈர்ப்பதாகும்.

### LKAS 33 : ஒரு பகுதியின் உழைப்பு

ஒரு பகுதியின் உழைப்புக்களின் அளவீடு மற்றும் வெளிப்படுத்தல்கள் தொடர்பாக LKAS 33 நியத்தினால் விளக்குவதுடன் எதுவித நிலையான தொழில் முயற்சி வளத்திட்ட முறைமை எதுவும் இதற்கு உதவுவதில்லை.

### LKAS 36 : சொத்துகளின் சேதம்

மேற்படி LKAS 36 நியமத்தினால் கவனம் செலுத்தப்படுவது நன்மதிப்பு சொத்துகள் மற்றும் ஆதனங்கள் மற்றும் உபகரணங்கள் தொடர்பான கணக்கீட்டு முறையாகும். சேதத்திற்கு உள்ளான சொத்துகளை இனங்காணல், அதன் அறவிடக்கூடிய அளவினை கணிப்பிடல், ஏற்படக்கூடிய சேத நட்டங்களை இனங்காணல் அல்லது மாற்றியமைத்தல் மற்றும் சேத நட்டங்கள் பற்றிய தகவல்களை வெளியிடுதல் அல்லது அவற்றினை மாற்றியமைத்தல் பற்றி உள்ளடக்க வேண்டிய விடயங்கள் இந்நியமத்தின் மூலம் குறிப்பிடப்படுகின்றது.

LKAS 36 நியமத்தின் மூலம் தொழில் முயற்சியாளர்கள் தமது சொத்துகளை கூடிய பெறுமதியில் பதியப்படவில்லை என்பதனை எவ்வாறு உறுதிசெய்வது, தொழில் முயற்சியொன்றினால் சொத்தின் அறிவிடக்கூடிய நிதியினை எவ்வாறு மதிப்பிடுவது. (அறவிடக்கூடிய தொகை) மற்றும் இந்த மதிப்பீட்டின் மூலம் இனங்காணப்பட்ட சேத நட்டம் பற்றி தொழில் முயற்சியாளர்கள் எவ்வாறு கணக்கு பதிதல் வேண்டும் என்பது பற்றி இது விளக்குகின்றது.

### LKAS 36 இந்நியமத்தின் ஏனைய முக்கிய தேவைகள் பின்வருமாறு

- சொத்தொன்றின் அறிவிடக்கூடிய தொகையாக அமைவது அதன் சாதாரண பெறுமதியிலும் உயர் பெறுமதிக்கு விற்பனை செய்வதன் மூலம் ஏற்படுகின்ற செலவினங்கள் மற்றும் பயன்பாட்டிலுள்ள பெறுமதி (கழிவு வழங்கப்பட்ட தொகையினை அடிப்படையாகக் கொண்டு) கழித்ததன் பின்னராகும்.
- சாதாரண பெறுமதி என்பது விருப்பத்தை தெரிவிப்பதற்கு அறிவையுடைய தரப்பினரிடையே இடம்பெறுகின்ற கொடுக்கல் வாங்கல் ஒன்றின்போது சொத்தினை விற்பதன் மூலம் கிடைக்கப்பெறுகின்ற தொகை
- பயன்பாட்டிலுள்ள பெறுமதி எனப்படுவது சொத்தின் பயன்பாட்டு ஆயுட்காலத்தினுள் பயன்பாட்டின் மூலம் மற்றும் அதன் பின்னர் விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை : பயன்பாட்டிலுள்ள பெறுமதியானது மதிப்பீடு செய்யப்பட்ட மீதி நிதிப் பாய்ச்சலின் தற்போதைய பெறுமதியினை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்படுகின்றது.

### சேதங்கள் பற்றிய பதிவு வைத்தல்

- செலவினப் பெறுமதியின் மீது குறிப்பிடப்படுகின்ற சொத்து வருமானக் கூற்றின் செலவினம் ஒன்றாக இனங்காணவேண்டிய மீள் கணிப்பிடப்பட்ட பெறுமதியானது சொத்தின் மீள் மதிப்பீட்டு தொகையின் குறைவு ஒன்றாக கவனத்திற் கொள்ளல் வேண்டும்.
- இறுதியாக சேத நட்டம் ஒன்றினை இனங் காணுதல் முதல் சொத்தின் அறவிடக்கூடிய தொகையினை தீர்மானிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய மதிப்பீடுகளில் மாற்றங்கள் ஏற்படும் போது சேத நட்டங்களை மீள்திருப்பதல் வேண்டும். (மற்றும் இனங்காணப்பட்ட வருமானங்கள்) நன்மதிப்பானது இங்கு விதிவிலக்காக அமைகின்றது.

## இலங்கை கணக்கீட்டு நியமம் SLRS / LKAS

- மீளத் திருப்பப்பட்ட சேத நட்டங்கள் வருமானக் கூற்றில் வருமானம் ஒன்றாக இனங்காணுதல் வேண்டும். சேத நட்டங்களை இனங்காணும் போது அல்லது மீளத் திருப்பும் போது தொழில் முயற்சிகளினால் சில தகவல்களை சொத்துகளின் வகைகளுக்கு ஏற்பவும் குறிப்பிடக்கூடிய தொகுதிகளுக்கு ஏற்பவும் வெளிப்படுத்தல் வேண்டும். சுருக்கமாக கூறின் இனங்காணப்பட்ட அல்லது மீளத்திருப்பப்பட்ட சேத நட்டங்கள் அறிக்கையிடும் மூலக் கூற்றிற்கு தாக்கம் செலுத்துமாயின் மேலதிக வெளிப்படுத்தல்களை செய்தல் வேண்டும். யாதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் சொத்தொன்றினை சேதத்திற்கு எடுத்துக்கொள்ளும்போது சொத்தின் மூலம் அறிவிடக்கூடிய தொகையினை மதிப்பீடு செய்தல் வேண்டும். ஐந்தொகை தினத்தன்று சேத நட்டங்கள் பற்றி கவனத்திற் கொண்டு அது பற்றிய குறிகாட்டிப் பட்டியல் ஒன்றினை LKAS 36 நியமங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

### தனி சொத்துகள் அல்லது நிதிப் பிறப்பாக்க கூறுகள்

ஏனைய சொத்துகளிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற நிதிப் பாய்ச்சல்களிலிருந்து மிகவும் சுயாதீன சொத்தொன்று நிதிப் பிறப்பாக்கம் செய்யாத சந்தர்ப்பத்தில் தொழில் முயற்சியாளரினால் அதன் மூலம் அறவிடக்கூடிய நிதியினை தீர்மானித்தல் வேண்டும். ஏனைய சொத்துகளிலிருந்து தொகுதியொன்று பெறுகின்ற நிதி பாய்ச்சல்களில் அதிகமானவை சுயாதீனமாக இனங்காணக்கூடிய நிதிப் பாய்ச்சலினை பிறப்பாக்கம் செய்யும் மிகச் சிறிய இனங்காணக்கூடிய சொத்துகள் நிதிப் பிறப்பாக்கம் செய்யும் கூறுகளென கூறப்படுகின்றன. நிதிப் பாய்ச்சல் பிறப்பாக்கம் செய்யும் கூறு ஒன்றிலே சேதத்தினை ஏற்படுத்தும் நட்டம் ஒன்றினை இனங்காண்பதற்கு அல்லது அதனை மீளத் திருப்புவதற்கு பயன்படுத்தும் கோட்பாடுகள் தனிச் சொத்துகளுக்குரிய கோட்பாடுகளுக்கு சமமானவையாகும்.

### LKAS 37 : ஏற்பாட்டு முறையற்ற சொத்துகள் மற்றும் பொறுப்புக்கள்

LKAS 37 நியதிகளின் அடிப்படையாக அமைவது ஏற்பாடுகள் தொடர்பாக செயற்படுவதாகும். இதன் மூலம் கடந்த சம்பவங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படுகின்றன. கடந்த சம்பவங்களின் பெறுபேறுகள் காரணமாக பொறுப்புக்களின் தன்மை பற்றி உறுதியாக இனங்காண முடியும். இந்த ஏற்பாடுகளுக்கான உதாரணமாக மீளச் செலுத்தல் ஏற்பாடுகள், சொத்துகளை ஓய்வு பெறச் செய்யும் கடமை, முறைசாரா பொறுப்புக்கள் என்பன சுயமாக இயங்க முடியாது. அதனால் கணக்கீட்டு நியமங்களுக்கு LKAS 37 இற்கான மறைமுக ஒத்துழைப்பினை மாத்திரமே வழங்க முடியும்.

சபைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் கணக்கீட்டு திகதியாகும் போது ஆரம்ப கட்டத்தில் உள்ளமையினால் கணக்கேடுகளில் ஒதுக்கங்கள் மாத்திரம் செய்யப்படுகின்றன.

ஆண்டு காலப் பகுதியினுள் பணிப்பாளர் சபையின் அனுமதியின் கீழ் 26.7 மில்லியன் ரூபா பெறுமதியான தொகை 12 வருடங்களுக்கு மேற்பட்ட கடன்பட்டோரிடமிருந்து மீள எழுதிப் பதியப்பட்டுள்ளது.

### LKAS 39 : நிதி செயலாற்றுகை பத்திரங்களை இனங்காணல் மற்றும் அளவிடல்

LKAS 39 நியமமானது பதிவு செய்து பட்டியலிடப்பட்ட கம்பனிகள் தொடர்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்துவதுடன் இதன் பிரகாரம் இக்கம்பனியினால் அனைத்து நிதி செயலாற்றுகை பத்திரங்களும் நியாயமான பெறுமதியில் (சந்தைப் பெறுமதியில்) இனங்காணல் மற்றும் அளவிடல் பணிகள் இடம்பெறுகின்றன. அதிகமான சந்தர்ப்பங்களில் முறையான திறைசேரி முகாமைத்துவ முறையொன்று தேவைப்படுகின்றது. மேலும் இந்த நியமத்தின் பிரகாரம் அனைத்து எதிர்கால விடயங்களும் அட்டவணைப்படுத்தி வைக்க வேண்டும். அதன் பயன்மிக்க மதிப்பீடுகளுக்காக அடிக்கடி மதிப்பீட்டுக்கு உட்படுத்தல் வேண்டும். LKAS 39 நியமத்தின் கீழ் அனைத்து நிதிச் சொத்துகள் மற்றும் நிதிப் பொறுப்புக்கள் ஐந்தொகையில் குறிப்பிடப்படல் வேண்டும். தொழில் முயற்சியொன்றினால் சந்தையில் கொள்வனவு செய்கின்ற பெறுகைகள் மற்றும் நிதிச் சொத்துகளின் விற்பனைகள் குறித்த தினத்திலேயே மேற்கொள்ளப்படுகின்ற பெறுகை மற்றும் நிதி சொத்துகளின் விற்பனைகள் குறித்த விற்பனை தினத்தில் அல்லது தீர்க்கப்படும் தினத்தில் இனங்காணப்படல் வேண்டும். நிதிச் சொத்துகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படும்.

## இலங்கை கணக்கீட்டு நியமம் SLRS / LKAS

- **கடன் மற்றும் வருமதிகள்:**

மேற்படி கடன் மற்றும் வருமதிகள் என்பன தொழில் முயற்சியொன்றினால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகக் காணப்படுவதுடன் இதுவரை வர்த்தக நடவடிக்கைகளுக்காக வைத்துக் கொள்ளப்படும் சொத்துகள் அல்ல. இவ்வாறு தொழில் முயற்சியொன்றினால் ஆரம்பிக்கப்பட்ட கடன் அல்லது வருமதிகள் நிறுத்தி வைத்தமை பற்றி தொழில்முயற்சியினால் குறிப்பிடுவதற்கான தேவைப்பாடுகள் இல்லை. இச்சொத்துகள் பெறுமானத் தேய்வு பெறுமதியினை கழித்த பெறுமதி எனப்படும் ஆரம்ப நிதி மற்றும் அனைத்து பொருத்தமான வட்டி வீதங்களுடன் குறிப்பிடப்படும்.

- **முதிர்ச்சியடையும் வரை நிறுத்திவைக்கும் முதலீடுகள்**

நிலையான முதிர்ச்சியடைந்த முதலீடுகள், உதாரணமாக கடன் முறிகள் மற்றும் தொழில்முயற்சிகளினால் கருதப்படுகின்ற முதிர்ச்சியடையும் வரை நிறுத்திவைக்கக்கூடிய பங்குகள் என்பன முகாமைத்துவத்தின் கருத்தின் மீது வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வாறான நிதிச் சொத்துகள் கணிப்பிடப்படுவது பெறுமானத் தேய்வு பெறுமதி கழிக்கப்பட்ட தொகைக்காகும்.

- இலாப நட்ட கணக்கின் ஊடாக சாதாரண விலையினை குறுங்கால இலாப பிறப்பிப்பிற்காக கொள்வனவு செய்கின்ற நிதிச் சொத்துகள் (வர்த்தக நடவடிக்கைகளுக்காக) பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டவையாக கருதப்படுகின்றன. இதனுள் துணை வகையொன்று உள்ளதுடன் இம்முறையானது கணக்கீட்டின் பொருத்தமற்ற ஒன்றினை திருத்தம் செய்யுமாயின் வரலாற்று செலவினங்களுக்கு பதிலாக கம்பனியொன்றினால் அதன் அனைத்து நிதிச் சொத்துகளின் பெறுமதியினையும் அடிப்படையாகக் கொண்டு நிருவகித்தல் வேண்டும். அதன் மூலம் கம்பனிகளுக்கு அதன் நிதி செயலாற்றுகை பத்திரத்தினை நியாயமான பெறுமதியில் குறிப்பிடுவதற்கு அடிப்படை அனுமதி கிடைக்கின்றது. இந்த அனைத்து நிதிச் சொத்துகளும் சாதாரண பெறுமதியின் மீது கணக்கு வைக்கப்படுவதுடன் அதன் மாற்றங்கள் வருமானங்களிலே இனங்காணப்படுகின்றன.

## இலங்கை கணக்கீட்டு நியமம் SLRS / LKAS

விற்பனைகளுக்காக உள்ள நிதிச் சொத்துகளுக்கு மேற்குறிப்பிட்ட பட்டியல்களில் அடங்காத அனைத்து நிதிச் சொத்துகளும் உள்ளடக்கப்படும். இதில் ஏற்படுகின்ற மாற்றங்களைக் குறிப்பிட்டு இந்நிதிச் சொத்துகளை சாதாரண பெறுமதியில் பதியப்படுகின்றது. LKAS 39 நியமத்தின் கீழ் யாதேனும் ஒரு தொழில் முயற்சியானது எதிர்பார்க்கப்படாத நிலையின் கீழ் முதிர்வடையாமல் நிறுத்தி வைத்துள்ள சிறியளவு முதலீடுகளையேனும் விற்பனை செய்யுமாயின் அதன் ஏனைய அனைத்து முதிர்வடையாதவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு அடுத்துவரும் இரண்டு வருடங்களினுள் விற்பனை செய்வதற்கு இடமளிக்கப்படும். பிரதான வரைவிலக்கணம் : எதிர்கால காப்பு, நிதி செயலாற்றுகை பத்திரம் ஒன்றின் தேறிய இலாபம் அல்லது நட்டம், முழுமையாக அல்லது பகுதியளவில் பதிவளிக்கப்படுகின்றது. LKAS 39 நியமத்தின் கீழ் எதிர்வரும் கணக்கீட்டிற்கு அனுமதி கிடைக்கப்பெறுமாயின் சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் அது பற்றி தெளிவாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. அளவிடக்கூடிய தன்மை : ஆரம்பத்திலுள்ள பயன்பாட்டுத் தன்மை மற்றும் தொடர்ச்சித்தன்மை என்பன அமைந்திருத்தல் வேண்டும். மொத்த தேறிய ஐந்தொகை நிலையானது பாரியளவிலான எதிர்கால நடவடிக்கைகளுக்கு தாக்கம் செலுத்துகின்றன. எவ்வாறாயினும் மொத்த தேறிய தன்மையொன்றின் வருங்கால கணக்கீட்டு முறையானது கிட்டிய வருமானக் கூற்றின் பெறுபேறுகளை சில சந்தர்ப்பங்களில் மாற்றியமைக்கலாம். வரைவிலக்கணப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் தன்மையானது நிதி செயலாற்றுகை பத்திரங்களின் இலாபம் அல்லது நட்டத்தை அடைந்துகொண்டு சொத்துகள் அல்லது பொறுப்புகளின் அடிப்படை சீராக்கம் செய்யப்படுகின்றது.

### LKAS 41 : விவசாயம்

LKAS 41 நியமமானது உயிரியல் சொத்துகளுக்காக எவ்வாறு கணக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதனை விளக்குகின்றது. உயிரியல் சொத்துகள் என்பது கால்நடை வளங்கள், பயிர்ச் செய்கைகள் என்பனவாகக் காணப்படுவதுடன் இச்சொத்துகள் விவசாய உற்பத்திகளாக மாற்றியமைக்கப்படுகின்றன.



ஆண்டறிக்கை  
2014

## நிதி அறிக்கை







**විගණකාධිපති දෙපාර්තමේන්තුව**  
**கணக்காய்வாளர் தலைமை அபிபதி திணைக்களம்**  
**AUDITOR GENERAL'S DEPARTMENT**



මගේ අංකය  
எனது இல.  
My No.

} 02/03/2016/01/14/1

ඔබේ අංකය  
உமது இல.  
Your No.

}

දිනය  
திகதி  
Date

}

2016 ජූනි 10 දින

සභාපති

ජාතික පශු සම්පත් සංවර්ධන මණ්ඩලය

ජාතික පශු සම්පත් සංවර්ධන මණ්ඩලයේ 2014 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳව 1971 අංක 38 දරන මුදල් පනතේ 14(2) (සී) වගන්තිය ප්‍රකාර විගණකාධිපති වාර්තාව.

මාගේ සමාංක හා 2016 අප්‍රේල් 22 දිනැති ලිපියට යොමුවේ.

02. ඉහත සඳහන් ලිපිය සමඟ එවන ලද මාගේ වාර්තාවේ ඉංග්‍රීසි සහ දෙමළ අනුවාද මේ සමඟ එවා ඇත.



ඒ. ඒ. ඩී. ජයසිංහ

අතිරේක විගණකාධිපති

විගණකාධිපති වෙනුවට

- පිටපත් :-
1. ලේකම් - ග්‍රාමීය ආර්ථිකය පිළිබඳ අමාත්‍යාංශය
  2. ලේකම් - මුදල් අමාත්‍යාංශය





**විගණකාධිපති දෙපාර්තමේන්තුව**  
**கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம்**  
**AUDITOR GENERAL'S DEPARTMENT**



මගේ අංකය } எல்பி/உ/என்எல்உபி/1/14/1 } මගේ අංකය }  
 எனது இல. } உமது இல. } Your No. }

දිනය } 2016 ஏப்ரல் 22 }  
 திகதி }  
 Date }

தலைவர்,  
 தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்திச் சபை

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்திச் சபையின் 2014 திசெம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மீதான 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை.

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்திச் சபையின் 2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2014 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13(1) ஆம் பிரிவு மற்றும் 1972 இன் 11 ஆம் இலக்க அரசாங்க கமத்தொழில் கூட்டுத்தாபன அதிகாரச்சட்டத்தின் 23 ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளிற்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. நிதி அதிகாரச்சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரம் சபையின் ஆண்டறிக்கையுடன் சேர்த்துப் பிரசுரிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன. நிதி அதிகாரச்சட்டத்தின் 13(7)(ஏ) ஆம் பிரிவின் பிரகாரம் விரிவான அறிக்கையொன்று சபையின் தலைவருக்கு 2015 ஒக்தோபர் 30 ஆந் திகதி வழங்கப்பட்டது.

**1.2 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தின் பொறுப்புகள்**

இந்த நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டுத் நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களில் இருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.



### 1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச நியமங்களுக்கு ஒத்ததாக (ஐஎஸ்எஸ்ஏஐ 1000 - 1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வின் நான் மேற்கொண்டேன்.

### 1.4 மறுப்பு அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் விளைவாக பதிவுசெய்யப்பட்ட அல்லது பதிவுசெய்யப்படாத விடயங்கள் தொடர்பாகவும் விரிவான வருமானக்கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் என்பவற்றை தோற்றுவிக்கும் மூலாதாரங்கள் தொடர்பாகவும் ஏதும் செம்மையாக்கல்கள் அவசியமானவையாகக் காணப்படுமா என்பதனை நான் நிர்ணயிக்க முடியாதுள்ளேன்.

## 2. நிதிக்கூற்றுக்கள்

### 2.1 மறுப்பு அபிப்பிராயம்

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் முக்கியத்துவத்தின் காரணமாக கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்குவதற்கு போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளேன். அதற்கிணங்க இந்நிதிக்கூற்றுக்கள் மீது நான் அபிப்பிராயம் ஒன்றினைத் தெரிவிக்கவில்லை.

### 2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

#### 2.2.1 ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள்

சபையின் நிதிக்கூற்றுக்களை சமர்ப்பிக்கும் போது சபைக்கு பூரண உரித்துடைய துணைக்கம்பனியின் நிதிக்கூற்றுக்களுடன் ஒருங்கிணைந்து தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனினும், சபைக்காக மாத்திரம் தயாரிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.



## 2.2.2 இலங்கை கணக்கீட்டு நியமங்கள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

### (அ) இலங்கை கணக்கீட்டு நியமம் 01

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (i) சபையின் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ள ரூபா 130,696,928 தொகையான மூலதன ஒதுக்கம் மற்றும் ரூபா 44,529,422 வருமான ஒதுக்கம் என்பவற்றை பேணிச் செல்வதற்கான காரணங்கள் மற்றும் அவற்றின் தன்மை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
- (ii) சபையினால் செயற்படுத்தப்படுகின்ற பால் செயற்திட்டங்கள், டிலைட் செயற்திட்டம், அதிகாரம்பெற்ற விற்பனை நிலையங்கள், தலைமை விற்பனை நிலையம், விடுதிகள், சுற்றுலா விடுதி மற்றும் பயிற்சி நிலையம் ஆகிய உப செயற்திட்டங்களின் கீழ் ரூபா 265,368,361 வருமானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ரூபா 114,226,085 செலவினங்களை வெவ்வேறாக காட்டுவதற்குப் பதிலாக தேறிய விளைவு மாத்திரம் வருமானமாக காட்டப்பட்டிருந்தது.

### (ஆ) இலங்கை கணக்கீட்டு நியமம் 07

செயற்பாட்டு, நிதி மற்றும் முதலீட்டு செயற்பாடுகளிலிருந்து உருவாகிய காசுப்பாய்ச்சல் உரிய முறையில் வகைப்படுத்தி காசுப்பாய்ச்சல் கூற்றில் காண்பிக்கப்பட்டிருக்கவில்லை.

### (இ) இலங்கை கணக்கீட்டு நியமம் 08

மீளாய்வாண்டில் இனங்காணப்பட்ட முன்னைய 03 ஆண்டுகளில் இடம்பெற்றிருந்த தவறுகள், பின்னோக்கிய சீராக்கமாக நிதிக்கூற்றுக்களில் சீராக்கப்பட்டு மீளாய்வாண்டின் ஆரம்ப மீதிக்கு எடுக்கப்பட வேண்டுமெனினும், ரூபா 13,231,640 தொகையான வரவு மீதிகள் மற்றும் ரூபா 31,291,718 செலவு மீதிகள் உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்றினூடாக சீராக்கம் செய்யப்பட்டிருந்தது.



(ஈ) இலங்கை கணக்கீட்டு நியமம் 12

சபையினால் பிற்போடப்பட்ட வருமான வரி சொத்துக்கள் அல்லது பொறுப்புக்கள் நிலவுகின்றனவா என இனங்கண்டு கணக்கு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(உ) இலங்கை கணக்கீட்டு நியமம் 16

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (i) சொத்துக்கள் பயன்பாட்டிற்கு உகந்த நிலையை அடைந்த சந்தர்ப்பம் முதல் அதன் பயன்படு ஆயட்காலம் முழுவதும் கிரமமான அடிப்படையொன்றில் பெறுமானத்தேய்விடப்பட வேண்டுமெனினும், அதற்கு முரணாக 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் கையேற்கப்பட்ட முறையே ரூபா 635,064,057 மற்றும் ரூபா 80,468,192 பெறுமதியான சொத்துக்கள் முழு வருடத்திற்காகவும் பெறுமானத் தேய்விடப்பட்டிருந்தது. இதன் காரணத்தால் வருடத்தின் பெறுமானத்தேய்வு மற்றும் திரண்ட பெறுமானத்தேய்வு கூடுதலாக காண்பிக்கப்பட்டிருந்தது.
- (ii) ஏதேனுமொரு சொத்துத் தொகுதியினை மீள் மதிப்பீடு செய்யும் போது அந்த சொத்துத் தொகுதிக்குரிய அனைத்துச் சொத்துக்களும் மீள் மதிப்பீடு செய்யப்பட வேண்டுமெனினும், சபையினால் வாகனங்களை மீள் மதிப்பீடு செய்யும் போது ரூபா 60,960,579 கிரமமான 226 வாகனங்கள் கைவிடப்பட்டிருந்ததுடன் அதன் மூலம் நிதிக்கூற்றுக்களுக்கு ஏற்படும் தாக்கம் கணக்காய்வின் போது வெளிப்படுத்த முடியாதிருந்தது.

(ஊ) இலங்கை கணக்கீட்டு நியமம் 17

வெளித்தரப்பினருக்கு செயற்பாட்டு குத்தகை அடிப்படையில் காணிகளை வழங்கியதன் மூலம் மீளாய்வாண்டில் ஈட்டப்பட்ட ரூபா 720,259 வருமானம் தொடர்பில் குத்தகைக்கு வழங்கிய காணிகளின் ஏக்கர்களின் அளவு, பெறுமதி, காலப்பகுதி ஆகிய விடயங்கள் நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.



(எ) இலங்கை கணக்கீட்டு நியமம் 40

நிதிக்கூற்றுக்களில் ஏனைய வருமானங்களின் கீழ் குத்தகை வருமானம் ரூபா 1,720,763 என காட்டப்பட்டிருந்ததுடன், அவை 520 ஏக்கர் பரப்புடைய காணிகள் மற்றும் கட்டிடங்கள் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டதன் மூலம் பெறப்படும் வருமானமானதுடன், முதலீட்டுச் சொத்துக்களின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டு பதிவுகள் மூலம் வெளிப்படுத்த வேண்டுமெனினும், அவ்வாறு செய்யப்பட்டிருக்கவில்லை.

(ஏ) இலங்கை கணக்கீட்டு நியமம் 41

உயிரியல் விஞ்ஞான சொத்துக்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்படவேண்டிய பெறுமானத் தேய்வுகள், ஈட்டப்பட்ட அரசு மானியங்கள், காலப்பகுதிக்குரிய சொத்துக்களின் சேர்த்தல்கள், அகற்றல்கள் ஆகிய பௌதீக மற்றும் நிதித் தகவல்கள் நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. மேலும் இறக்குமதி செய்யப்பட்ட உயிரியல் விஞ்ஞான சொத்துக்களாக 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த முறையே ரூபா 207,898,980 மற்றும் ரூபா 434,235,312 தொகையான மாடுகள் ஆண்டிறுதியில் மீள் மதிப்பீடு செய்யப்பட்டு நியாயப் பெறுமதிக்கு நிதிக்கூற்றுக்களில் சீராக்கப்பட வேண்டுமெனினும், மீளாய்வாண்டு வரையிலும் அதன் பிரகாரம் தேய்வினை சீராக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

2.2.3 கணக்கீட்டுக் குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) கணக்கு வைக்கப்படாத முன்னைய ஆண்டுகளில் வெளித்தரப்பினரிடமிருந்து பெறப்பட்டிருந்த 6 வாகனங்கள் மீளாய்வாண்டில் ரூபா 3,750,000 தொகைக்கு மீள்மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இச் சொத்துக்கள் நன்கொடையொன்றாக கணக்கு வைப்பதற்குப் பதிலாக, மீள்மதிப்பீட்டு இலாபமாக விரிவான வருமானக் கூற்றில் காட்டப்பட்டிருந்தது.



- (ஆ) 2012 ஆம் ஆண்டில் ரூபா 171,900 தொகைக்கு கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளொன்றின் பெறுமதி வருமானச் செலவினமொன்றாக கணக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன், மீளாய்வாண்டில் அது ரூபா 80,000 இற்கு மீள்மதிப்பிடப்பட்டு அந்த மொத்த தொகையும் மீள்மதிப்பீட்டு இலாபமொன்றாக கணக்கு வைக்கப்பட்டிருந்தது.
- (இ) 2011 ஆம் ஆண்டில் ரூபா 641,900 தொகைக்கு கொள்வனவு செய்யப்பட்ட 05 மோட்டார் சைக்கிள்களின் பெறுமதி சொத்தொன்றாக கணக்கு வைப்பதற்குப் பதிலாக முற்பணங்களின் கீழ் கணக்கு வைக்கப்பட்டிருந்ததுடன், மீளாய்வாண்டில் அந்த வாகனங்கள் ரூபா 470,000 இற்கு மீள்மதிப்பீடு செய்யப்பட்டு அப் பெறுமதி இலாபமொன்றாக விரிவான வருமானக் கூற்றில் தவறாக காண்பிக்கப்பட்டிருந்தது.
- (ஈ) அமைச்சர் மற்றும் வரிசை அமைச்சிற்காக செலவிடப்பட்ட ரூபா 1,644,023 தொகையான செலவினம் பெறுவேண்டியதாக கணக்குகளில் காண்பிப்பதற்குப் பதிலாக சபையின் செலவினங்களாக காட்டப்பட்டிருந்தது.
- (உ) 2009 ஆம் ஆண்டில் டயகம பண்ணையில் பசுக்கன்றுகளின் விற்பனை மூலம் பெறப்பட்ட ரூபா 435,680 தொகையான முற்பணங்களும், மாரவிட பண்ணையில் கோழிக் குஞ்சுகளின் விற்பனை மூலம் பெறப்பட்ட ரூபா 3,113,782 முற்பணங்கள் உரிய விற்பனை இடம்பெறும்போது தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஊ) பௌதீக இருப்பு மெய்மையாய்வு அறிக்கையின் பிரகாரம் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறான பண்ணை தேங்காய் இருப்பு மீதி ரூபா 6,012,680 ஆக இருந்த போதிலும், ஐந்தொகையில் ரூபா 6,478,070 என காண்பிக்கப்பட்டமையால் வியாபார மற்றும் ஏனைய இருப்பு மீதிகள் ரூபா 465,390 இனால் அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.
- (எ) நிலையான சொத்துப் பதிவேட்டின் பிரகாரம் முழுமையாக தேய்விடப்பட்டுள்ள எனினும், பதிவேட்டிலிருந்து நீக்கப்படாத ரூபா 131,673,719 பெறுமதியான 1,077 தோட்ட உபகரணச் சொத்துக்கள், 1,156 அலுவலக உபகரணங்கள் மற்றும் 1,170 மாதிரிகளும் பாவனைக்கு எடுக்க இயலுமா என பரிசீலிக்கப்பட்டு சொத்துக்கள் மீள் மதிப்பிடப்பட்டு கணக்கு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.



#### 2.2.4 கணக்கிணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

சபையின் தலைமை அலுவலகம், அதற்குரிய பண்ணைகள் மற்றும் செயற்திட்டங்களுக்கிடையேயான கொடுக்கல் வாங்கல்களை பதிவு செய்வதற்காக பின்பற்றப்பட்டும் கணக்கீட்டு முறையில் உள்ளடக்கப்பட்டுள்ள நடைமுறைக் கணக்குகள், காசுப் பரிமாற்றல் கணக்கு மற்றும் கட்டுப்பாட்டுக் கணக்குகள் உரிய ஒவ்வொரு கணக்குகளுடன் இணக்கம் செய்யப்பட்டு சீராக்கம் செய்யப்படாமையின் காரணமாக வருட இறுதியில் 369 வரவு மீதிகளின் கூட்டுத்தொகையான ரூபா 1,206,961,026 தொகைக்கும் 247 செலவு மீதிகளின் கூட்டுத்தொகையான ரூபா 1,230,952,559 தொகைக்குமிடையிலான வேறுபாடான ரூபா 23,991,530 தொகை குறுங்காலக் கடப்பட்டோரின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மேலும் அலுவலகப்பட்டுள்ளன.

(அ) உள்ளக பண்ணைகளின் கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்ததன் பின்னர் தலைமை அலுவலகத்திலும் ஒவ்வொரு பண்ணைகளினதும் உள்ளக பண்ணைகளின் நடைமுறைக்கணக்கு பூச்சியமாக வேண்டியிருப்பினும், மீளாய்வாண்டின் இறுதியில் தலைமை அலுவலகத்தின் உள்ளக பண்ணைகளின் நடைமுறைக் கணக்கில் ரூபா 370,676,659 தொகையான வரவு மீதியொன்றும் ரூபா 24,622,189 தொகையான செலவு மீதியொன்றும், பண்ணைப் புத்தகங்களில் உள்ளக பண்ணைகளின் நடைமுறைக் கணக்கில் ரூபா 2,584,523 தொகையான வரவு மீதியும் ரூபா 342,654,632 தொகையான செலவு மீதியும் நிலவியது.

(ஆ) தலைமை அலுவலகம் மற்றும் பண்ணைகளுக்கிடையே ஆண்டிறுதியில் இணக்கம் செய்யப்பட வேண்டிய எனினும் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறான தலைமை அலுவலகத்தின் நடைமுறைக்கணக்கில் ரூபா 715,770,651 தொகையான வரவு மீதியொன்றும் பண்ணையின் நடைமுறைக் கணக்கில் ரூபா 716,534,893 தொகையான செலவு மீதியொன்றும் நிலவியது.

(இ) செயற்திட்டங்களுக்கிடையேயான காசு மாற்றல்களை சரியாகப் பதிவு செய்யாமை மற்றும் கணக்குகளை இணக்கம் செய்யாமை போன்றவற்றால் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறான ரூபா 11,199,993 தொகையான வரவு மீதியொன்றும் ரூபா 1,530 செலவு மீதியொன்றும் காசுப் பரிமாற்றல் கணக்கில் காணப்பட்டது.





- (ஈ) தலைமை அலுவலகத்திற்கும் செயற்திட்டங்களுக்குமிடையேயான காசுப் பரிமாற்றம் செய்தல், காசுப் பறிமாற்றக் கணக்கினூடாக மேற்கொள்ளப்படுவதுடன், அந்த கணக்கு மீதிகள் திசெம்பர் 31 ஆந் திகதியில் இணக்கம் செய்யப்பட வேண்டுமெனினும், தெரிவுக் கணக்காய்வுப் பரிசோதனையின் போது இணங்காத பின்வரும் மீதிகள் வெளிப்படுத்தப்பட்டன.

	தலைமை அலுவலகத்தின் புத்தகங்களில் செயற்திட்டத்தின் காசுப் பரிமாற்றல் கணக்கு	உரிய செயற்திட்டத்தின் புத்தகங்களில் தலைமை அலுவலகத்தின் பெயருக்கு பணம் பரிமாற்றல் கணக்கு
விற்பனை நிலையம்	652,659 (வரவு)	581,508 (செலவு)
தனியுரிமைக் கிளை (Franchise) செயற்திட்டம்	2,707,775 (செலவு)	7,172,875 (வரவு)
Maize, Delite, Milk செயற்திட்டம்	27,313,344 (செலவு)	மீதியொன்று இல்லை

- (உ) செயற்திட்டங்களுக்கிடையே காசல்லாத கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்வதற்காக கட்டுப்பாட்டுக் கணக்குகள் பேணப்பட்டு வருவதுடன், தலைமை அலுவலகத்தின் புத்தகங்களின் பிரகாரம் 7 செயற்திட்டங்களுக்குரிய தேறிய மீதி ரூபா 8,727,668 (செலவு) தொகை எனினும், செயற்திட்ட கணக்குகளின் பிரகாரம் அது ரூபா 17,666,134 தொகையான 17 செலவு மீதிகளாகும். செயற்திட்டங்களுக்கிடையே ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் ஒன்றுக்கொன்று தீர்ப்பளவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் உள்ளக செயற்திட்ட கணக்குகளுக்கிடையே ரூபா 29,019,192 தொகையான 04 வரவு மீதிகளும் ரூபா 13,085,534 தொகையான 7 செலவு மீதிகளும் தொடர்ந்தும் நிலவின.

#### 2.2.5 கணக்காய்விற்கான சான்றுகளின்மை

கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு விடயங்கள் தொடர்பில் அவற்றின் எதிரே காட்டப்பட்டுள்ள சான்றுகள் சமர்ப்பிக்கப்படாமையின் காரணமாக கணக்காய்வின் போது திருப்திகரமாக சான்றுறுதிப்படுத்தவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியாதிருந்தது.



கணக்கு விடயம்	பெறுமதி	சமர்ப்பிக்கப்படாத சான்று
	ரூபா	
(அ) நிலையானச் சொத்துக்களின் கொள்வனவு மற்றும் புதுப்பித்தல்	20,565,165	உரிய கோவைகள்
(ஆ) கடன்பட்டோர்		
(i) மகாவலி பண்ணை விலங்கு அபிவிருத்தி கம்பனி	2,750,000	கொடுப்பனவிற்குரிய எழுத்தமூல சான்றுகள் மற்றும் மீதி உறுதிப்படுத்தல்
(ii) வரிசை அமைச்சின் - வெள்ள நிவாரணம்	1,135,000	- மேற்படி -
(iii) பெருந்தோட்ட வீட்டு நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கான கொடுப்பனவுகள்	2,957,521	- மேற்படி -
(iv) வரிசை அமைச்சின் - கோழிக்குஞ்சுகளை வழங்குவதற்கு	5,303,391	- மேற்படி -
(v) கந்தளாய் இலங்கை வங்கிக் கிளையில் அறவிடப்பட வேண்டிய - 2009 ஆம் ஆண்டிலிருந்து நிலவிவரும் மீதி	2,092,750	வங்கியுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை
(இ) சபையின் கணக்குகளுடன் ஒன்றிணைத்து காட்டப்பட்ட 32 பண்ணைகளுக்குரிய பேரேடுகள், மூலப் பதிவேடுகள் மற்றும் மூல ஆவணங்கள் எதுவும் கணக்காய்விற்கு கிடைத்திருக்கவில்லை.		



- (ஈ) வெளிநாட்டு வங்கிக் கடனின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்ட வெலாட் பாற்பசுக்கள் செயற்திட்டத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டில் செலவிடப்பட்டு மெனிக் பாலம் பண்ணையின் கீழ் மூலதனச் செலவினங்களாக கணக்கீடு செய்யப்பட்ட ரூபா 80,604,253 தொகை மீளாய்வாண்டில் வருமானச் செலவினமொன்றாக திரண்ட இலாபத்தில் பதிவழிக்கப்பட்டிருந்தது. இந்த செலவினங்கள் வருமான செலவினமொன்றாக பதிவழித்தமைக்கான காரணங்கள் மற்றும் அந்த செலவினத்தை உறுதிப்படுத்துவதற்குரிய எதுவித சான்றும் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

### 2.3 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) கோழிக் குஞ்சுகளை வழங்கியமைக்காக மகாவலி பண்ணை விலங்கு அபிவிருத்தி கம்பனியிடமிருந்து அறவிடப்பட வேண்டிய 05 வருடங்கள் பழமையான ரூபா 9,450,181 தொகை, வரிசை அமைச்சிடமிருந்து அறவிடப்பட வேண்டிய 04 வருடங்கள் பழமையான ரூபா 5,303,391 தொகை மற்றும் 2013 ஆம் ஆண்டில் இறந்த இறக்குமதி செய்யப்பட்ட 69 பசுக்களுக்குரிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா 18,704,920 தொகையான காப்புறுதி நடடசுட்டினை அறவிடுவதற்கு சபை தவறியிருந்தது.
- (ஆ) வரிசை அமைச்சின் கீழமைந்த நிறுவனமொன்றிடமும் செயற்திட்டமொன்றிடமிருந்தும் அறவிடப்பட வேண்டிய ரூபா 3,237,187 தொகையான கடன் மீதி 04 வருடங்கள் கடந்திருந்த போதிலும் அறவிடுவதற்கு சபை தவறியிருந்தது.
- (இ) பதவியணியின் கடன்பட்டோர் மீதியினுள் 04 வருடங்களை விட பழமையான ரூபா 1,037,889 தொகையினை அறவிடுவதற்கு உரிய நடைமுறையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருக்காததுடன், கடன்பட்டோர் மீதியினுள் காணப்படும் 01 வருடத்திற்கும் அதிகமான கோரப்படாத சம்பளம் மற்றும் தரகு முறையே ரூபா 260,782 தொகை மற்றும் ரூபா 182,472 ஆன தொகைகளை இனங்கண்டு தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.



- (ஈ) 02 பண்ணைகளில் 5 வருடங்களை விட பழமையான தீர்க்கப்படாத ரூபா 103,833 தொகையான ஊழியர் நலன்புரி மிகைக்கட்டணம் நிலவுவதற்கு காரணங்கள் வெளிப்படுத்தப்பட்டு அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (உ) இலங்கை தொழிலாளர் சங்கத்தினால் ரொசிடா பண்ணைக்கு அறவிடப்பட வேண்டியதாக நிலுவிய 02 வருடங்களை விட பழமையான ரூபா 364,554 தொகையான மீதியொன்று காணப்படும் போது, மீளாய்வாண்டிலும் ரூபா 413,929 தொகையான பண்ணை உற்பத்திகள் கடனுக்கு வழங்கப்பட்டிருந்தன.
- (ஊ) 1992 ஆம் ஆண்டில் பொதுத் திறைசேரியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த ரூபா 50,000,000 தொகையான வட்டியற்ற கடன் தொகை 2015 ஆகஸ்ட் 31 ஆந் திகதி வரையும் தீர்க்கப்படாதிருந்ததுடன், அந்த கடன் தொகையினை தீர்ப்பதற்கான எஞ்சிய நடவடிக்கையொன்றுறேனும் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.
- (எ) ரூபா 1,600,799,758 பெறுமதியான கடன் தொகைக்காக 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்காக ரூபா 52,956,140 கூட்டுத்தொகையான வட்டித் தொகையொன்று பொதுத் திறைசேரிக்கு செலுத்த வேண்டியவையாக நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டிருந்ததெனினும், மீளாய்வாண்டில் ரூபா 12,000,000 தொகை மாத்திரம் செலுத்தப்பட்டிருந்தது. 2013 மார்ச் 08 ஆந் திகதிக்கு முன்னர் அல்லது அத்திகதியிலிருந்து கடன் மீளச் செலுத்தல் ஆரம்பிக்கப்பட வேண்டுமென வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் அறிவித்திருந்ததெனினும் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்காததுடன், கடன் தொகையினை மீளச் செலுத்தும் திட்டமொன்றினை தயாரிப்பதற்கேனும் சபை தவறியிருந்தது.



2.4 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

பின்வரும் சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமைச் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன.

சட்டங்கள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களிற்கான தொடர்பு

இணக்கமின்மை

(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணம் 102(1) மற்றும் 103

பால் செயற்திட்டத்திற்கு உரியதாக 2012 ஆம் ஆண்டில் இனங்காணப்பட்ட ரூபா 10,239,389 தொகையான இருப்புக் குறைவு தொடர்பாக தொடர்புடைய நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) 1958 இன் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய அதிகாரச்சட்டத்தின் 47 ஆம் பந்தி

ஹொரகெலே பண்ணையில் 23 நிரந்தர ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதிய பங்களிப்பு தொகையினை கணிப்பீடு செய்வதற்காக ஊழியர்களின் மொத்த உழைப்பிற்குப் பதிலாக அடிப்படைச் சம்பளம் மாத்திரம் பயன்படுத்தப்பட்டமையினால் பங்களிப்புத் தொகை ரூபா 633,571 இனால் குறைவாக அனுப்பப்பட்டிருந்தது.

(இ) 2007 ஆகஸ்ட் 24 ஆந் திகதிய 9/2007(1) டி ஆம் இலக்க பொது நிருவாகச் சுற்றறிக்கையின் (i) மற்றும் (iv) ஆம் பந்தி

அமைச்சரவை அங்கீகாரமின்றி மீளாய்வாண்டில் 60 வருடங்களை கடந்த நபரொருவர் மதியுரையாளரொருவராக ஒப்பந்த அடிப்படையில் இணைக்கப்பட்டு மாதமொன்றிற்கு ரூபா 53,225 படி ரூபா 106,450 தொகையான படிகள் செலுத்தப்பட்டிருந்தன.



- (ஈ) 2011 செப்டெம்பர் 15 ஆந் திகதிய பீஈடி 58(2) ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கை திறைசேரியின் அங்கீகாரமின்றி தலைவருக்கு 2013 திசெம்பர் மாதம் முதல் 2014 திசெம்பர் மாதம் வரை மாதமொன்றிற்கு ரூபா 30,000 வீதம் வீட்டு வாடகை கொடுப்பனவாக ரூபா 390,000 கூட்டுத்தொகை செலுத்தப்பட்டிருந்தது.

### 3. நிதி மீளாய்வு

#### 3.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின்படி, மீளாய்வாண்டிற்கான சபையின் செயற்பாட்டு விளைவு ரூபா 60,309,530 மிகையொன்றானதுடன், அதற்கு எதிராக முன்னைய ஆண்டின் பற்றாக்குறை ரூபா 86,084,563 ஆனமையால், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிதி விளைவுகளில் ரூபா 146,394,093 அதிகரிப்பொன்றை காட்டியது. நிர்வாகச் செலவினம், நிதிச் செலவினம் மற்றும் ஏனைய செலவினங்கள் முறையே ரூபா 381,600,213 இனாலும், ரூபா 13,430,699 இனாலும், ரூபா 11,851,114 இனாலும் அதிகரித்து ஏனைய வருமானங்கள் ரூபா 24,637,326 இனால் குறைவடைந்ததெனினும் மொத்த வருமானம் மற்றும் அரசு மானியம் முறையே ரூபா 204,560,599 இனாலும், ரூபா 29,710,365 இனாலும் அதிகரித்தமை நிதி விளைவுகளில் அதிகரிப்பொன்று ஏற்படுவதற்கு பிரதானமாக தாக்கமளித்திருந்தது.

#### 3.2 நிறுவனத்திற்கு எதிராகவும் நிறுவனத்தினாலும் ஆரம்பிக்கப்பட்டிருந்த சட்டரீதியான சம்பவங்கள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) விற்பனை உடன்படிக்கையின் பிரகாரம் கொடுப்பனவுகளை மேற்கொள்ளத் தவறியமைக்காக மூன்று வெளிவாரி நிறுவனங்களுக்கு எதிராக சபையினால் ரூபா 14,360,075 இனை கோரி சபையால் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் நீதிமன்றங்களில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டிருந்ததுடன், சபையின் 10 ஊழியர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராக 2001 முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் சபைக்கு எதிராக 10 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.



(ஆ) விற்பனைக்காக தனியார் நிறுவனமொன்றிற்கு வழங்கப்பட்டிருந்த சோளத்திற்காக நிதிச் சபைக்கு கொடுப்பனவு மேற்கொள்ளாமையால் அறவிடப்பட வேண்டிய ரூபா 11,194,220 தொகையினை அறவிடுவதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும், 2015 ஆகஸ்ட் 30 ஆந் திகதி வரையிலும் அத்தொகையினை அறவிட முடியாதிருந்தது.

#### 4. செயற்பாட்டு மீளாய்வு

##### 4.1 செயலாற்றல்

பின்வரும் விடயங்கள் அவதானிக்கபடுகின்றன.

(அ) சபையினால் தலைமை அலுவலகம் மற்றும் சபையினால் நடாத்தப்படும் 4 செயற்திட்டங்களுக்காக செயலாற்றல் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) சபையினால் நடாத்தப்பட்டுவரும் 32 பண்ணைகளில் 17 பண்ணைகள் மீளாய்வாண்டில் ரூபா 152,387,111 தேறிய நட்டமொன்றினை ஈட்டியிருந்ததுடன், அதில் 07 பண்ணைகள் 2008 ஆம் ஆண்டிலிருந்து நட்டமீட்டியவாறிருந்தது. எவ்வாறெனினும், இந்த பண்ணைகளை இலாபமீட்டும் நிலைக்கு கொண்டுவருவதற்கு சபை தவறியிருந்தது.

(இ) பால் செயற்திட்டத்தின் கீழ் பாலை விற்பனை செய்வதற்காக தலைமை அலுவலகத்தினால் நடாத்திச் செல்லப்பட்ட 69 விற்பனை நிலையங்களில் ரூபா 635,475 கூட்டுத்தொகையான நட்டமீட்டிய 15 விற்பனை நிலையங்கள் மற்றும் ரூபா 12,600 இலாபமீட்டிய விற்பனை நிலையமொன்றும் மீளாய்வாண்டினுள் மூடப்பட்டிருந்ததுடன், மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் செயற்படு நிலையிலுள்ள 53 விற்பனை நிலையங்களில் 10 விற்பனை நிலையங்களிலிருந்து ரூபா 1,196,478 நட்டத்தினையும், 43 விற்பனை நிலையங்களிலிருந்து ரூபா 17,043,541 இலாபமும் பெறப்பட்டிருந்தது. மேலும், சபைக்குரிய 111 மொத்த அங்கீகாரம் பெற்ற விற்பனை நிலையங்களிடையே 15 விற்பனை நிலையங்கள் மாத்திரம் செயற்படு நிலையிலிருந்ததுடன், மீளாய்வாண்டில் அந்த 15 விற்பனை நிலையங்களில் ரூபா 399,887 நட்டமீட்டப்பட்டிருந்தது.



#### 4.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) தெங்கு விற்பனைக்கான தரக்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய மொத்த கடன் மீதி ரூபா 12,893,012 ஆன போதிலும் ரூபா 5,821,542 தொகையினை அறவிடுவதற்கு மாத்திரம் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததுடன் 05 வருடங்களை விஞ்சிய ரூபா 4,555,949 தொகையான கடன்பட்டோர் மீதியினை அறவிடுவதற்கு போதியளவிலான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) பணிக்கொடை கொடுப்பனவுகள் தாமதமடைந்தமையால் சபையினால் மீளாய்வாண்டின் போது ரூபா 251,450 தொகை மிகைக்கட்டணமாக செலுத்தப்பட்டிருந்தது.
- (இ) பண்ணை வீடுகளில் வசிக்கும் ஊழியர்களிடம் எதுவித வாடகையும் அறவிடப்பட்டிராததுடன், மின்சாரம் மற்றும் நீரின் பாவனைக்கான கட்டணங்களை அறவிடுவதற்கு குறித்துரைக்கப்பட்ட நடைமுறையொன்று காணப்படாமையால் சில குடியிருப்பாளர்களின் கட்டணங்கள் அறவிடப்படுவதுடன், சில குடியிருப்பாளர்களிடம் கட்டணங்கள் அறவிடப்படுவதில்லை என தெரிவுப் பரிசோதனைகளில் வெளிப்பட்டது.
- (ஈ) 04 பண்ணைகளின் 187 ஏக்கர்களும் 24 பேர்ச் பரப்பளவான நிலம் வெளித்தரப்பினால் அத்துமீறிக் கைப்பற்றப்பட்டிருந்ததுடன், அதில் 151 ஏக்கர் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளின் போது கைப்பற்றப்பட்டிருந்தது. இந்த காணிகளை மீண்டும் சபைக்கு கையேற்பதற்கு 2015 நவம்பர் 30 ஆந் திகதி வரையிலும் முகாமைத்துவத்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (உ) ரூபா 3,500,000 மீள்மதிப்பீட்டுப் பெறுமதியுடைய 04 வாகனங்கள் 10 வருடங்களாக பாவிக்கப்பட்டிருக்காததுடன், அதன் உரித்தினை கையேற்பதற்கு மீளாய்வாண்டு வரையிலும் நடவடிக்கை எடுக்காது மீளாய்வாண்டின் இறுதிக் கணக்குகளிலிருந்து மாத்திரம் நீக்கப்பட்டிருந்தது.





- (ஊ) சபைக்குரிய பண்ணைகளிலுள்ள 70 இல்லங்களில் உள்ள அத்துமீறிய குடியிருப்பாளர்களை அகற்றுவதற்கு சபை நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
- (எ) 2015 யூன் 16 ஆந் திகதிய அமப/15/0940/631/018-1 ஆம் இலக்க அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் வரையறுக்கப்பட்ட மகாவலி விலங்கின வியாபார கம்பனியின் அனைத்து வளங்கள், சொத்துக்கள் மற்றும் பங்குகள் முகாமைத்துவ சபைக்கு ஒப்படைப்பதற்கு தீர்மானித்திருந்த போதிலும், அது தொடர்பாக நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
- (ஏ) நிர்வாக உரித்து சபைக்குச் சொந்தமான 10,542.64 ஹெக்டேயர் காணியின் உரித்து சட்டபூர்வமாக சபைக்கு கையேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

#### 4.3 சர்ச்சைக்குரிய தன்மையிலான கொடுக்கல் வாங்கல்கள்

கந்தளாய் கரும்புப் பயிர்ச்செய்கை நிலத்தில் 1,000 ஏக்கர்கள் நிலத்தில் சோளம் செயற்திட்டமொன்றிற்காக சுழற்சி நிதியமொன்றை உருவாக்குவதற்கு கிழக்கின் வசந்தத்தின் கீழ் 2007 யூன் 28 ஆந் திகதி சபைக்கு ரூபா 37.55 மில்லியன் வழங்கப்பட்டிருந்தது. அந்த செயற்திட்டம் தோல்வியடைந்தமையால் 2011 செப்டெம்பர் 11 ஆந் திகதி காணி சீனிக் கம்பனிக்கு கையளிக்கும் சந்தர்ப்பத்தில், சோளம் செயற்திட்டத்தின் கீழ் காணப்பட்ட சுழற்சி நிதியத்தின் எஞ்சிய தொகையான ரூபா 17,549,342 தொகை மத்திய வங்கியின் ஆலோசனை மற்றும் 2007 யூன் 20 ஆந் திகதிய அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் பொதுத் திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனினும், அவ்வாறு செய்யாது அவற்றுள் ரூபா 13,295,637 தொகை மாத்திரம் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிலையான வைப்புக்களின் கீழ் வைப்பிடப்பட்டிருந்தது.

#### 4.4 செயற்பாடற்றதும் குறைப்பயன்பாடுடையதுமான சொத்துக்கள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) 2013 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட 2012 ஆம் ஆண்டிற்குரிய ரூபா 401,500 கிரயமான 550 செயலாற்றல் அறிக்கைகள் வெலிசர பண்ணைக் களஞ்சியத்தில் எஞ்சியிருந்தது.



- (ஆ) வரையறுக்கப்பட்ட இலங்கை கோழிக் கட்டுப்பாட்டு தனியார் அபிவிருத்திக் கம்பனிக்குரிய பர்கின்ஸ் வகையான 50-60 Hz இயலளவுடைய மின் பிறப்பாக்கி இயந்திரமொன்று 2014 திசெம்பர் 16 ஆந் திகதி ரூபா 25,000 தொகையான பிரயாணச் செலவினமொன்றை செய்து வெலிசர பண்ணைக்கு கொண்டுவரப்பட்டிருந்ததுடன் கணக்காய்வுத் திகதியான 2015 ஏப்ரல் 23 ஆந் திகதி வரையிலும் அதன் மூலம் எதுவித பிரயோசனமும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்த மின் பிறப்பாக்கி இயந்திரத்தை பண்ணைக்கு கொண்டு வந்தமைக்கான காரணங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
- (இ) 06 மாதங்கள் முதல் 15 வருடங்கள் வரையான காலப்பகுதி வரை எவரும் குடியிருக்காத எனினும் குடியிருக்க உகந்த 145 வீடுகள் மற்றும் குடியிருக்க உசிதமற்ற 110 வீடுகளும் காணப்படுகின்றமை கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டது.
- (ஈ) 2005 ஆம் ஆண்டிலிருந்து ஹொரகெலே பண்ணைக்குரிய 2014 ஆம் ஆண்டில் ரூபா 800,000 இற்கு மீண்டும் மதிப்பிடப்பட்ட லொறி வண்டியொன்று 2013 பெப்ரவரி மாதம் முதல் 2015 ஆகஸ்ட் 30 ஆந் திகதி வரையிலும் பண்ணையில் செயற்பாடற்றுக் காணப்பட்டது.

#### 4.5 இனங்காணப்பட்ட நடவடிக்கைகள்

சபையினால் 2003 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கான நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திடமிருந்து ரூபா 102,662,750 தொகையான கடனொன்று பெற்றுக்கொள்ளப்பட்டிருந்ததுடன், அது 11 வருடங்களாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையினால் மீளாய்வாண்டின் இறுதியில் மொத்த வட்டி ரூபா 87,757,178 தொகையுடன் செலுத்த வேண்டிய மொத்த தொகை ரூபா 181,369,878 ஆக இருந்தது.

#### 4.6 பதவியணியினர் நிர்வாகம்

பின்வரும் அவாணிப்புக்கள் மெற்கொள்ளப்படுகின்றன.

- (அ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறாக சபையின் 22 முகாமைத்துவ பதவிகள் வெற்றிடமாக இருந்ததுடன், அவற்றுள் 13 பதவிகள் பண்ணை முகாமையாளர் பதவிகளாகும். மேலும், முகாமைத்துவ உதவியாளர் மற்றும் பயிற்றுவிக்கப்படாத 80 ஊழியர்களின் மிகையொன்றும் நிலவியது.



- (ஆ) அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளின் பிரகாரம் உதவி முகாமையாளர் (நிதி) பதவியிலுள்ள இரு உத்தியோகத்தர்கள் கடமையாற்றும் போது, தலைவரின் அங்கீகாரத்தின் அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் கணக்காளாரொருவர் 2014 நவம்பர் 17 ஆந் திகதி 03 மாத காலப்பகுதிக்காக இணைத்துக்கொள்ளப்பட்டிருந்ததுடன், அதற்காக பணிப்பாளர் சபையினதும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினதும் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. இந்த உத்தியோகத்தருக்காக மாதமொன்றிற்கு ரூபா 35,000 படி கொடுப்பனவொன்றும் செலுத்தப்பட்டிருந்தது.
- (இ) 2014 நவம்பர் 12 ஆந் திகதிய 25/2014 ஆம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கையின் பிரகாரம் சிறாப்பர் பதவியொன்றிற்காக உத்தியோகத்தரொருவரை இணைத்துக் கொள்வதற்கு 458 ஆவது பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்ததெனினும், அங்கீகரிக்கப்பட்ட பதவியணிக்கு இவ்வாறானதொரு பதவி உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஈ) ஆட்சேர்ப்பு நடைமுறைகளில் குறிப்பிடப்படாத சுற்றுலா விடுதி ஆலோசகர் பதவியொன்றிற்காக ஒப்பந்த அடிப்படையில் உத்தியோகத்தரொருவர் 2014 ஏப்ரல் 01 ஆந் திகதி சேர்க்கப்பட்டு மாதமொன்றிற்கு ரூபா 40,000 படி 05 மாதங்களுக்குரிய கொடுப்பனவாக ரூபா 200,000 செலுத்தப்பட்டிருந்தது.

## 5. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

### 5.1 நிதிக்கூற்றுக்களை சமர்ப்பித்தல்

2003 யூன் 02 ஆந் திகதிய பீஈஊ 12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 6.5.1 ஆம் பிரிவின் பிரகாரம், கணக்காண்டு முடிவடைந்து 60 நாட்களுக்குள் நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும், மீளாய்வாண்டிற்குரிய நிதிக்கூற்றுக்கள் 2015 நவம்பர் 04 ஆந் திகதியே கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

## 5.2 கூட்டிணைந்த திட்டம்

2003 யூன் 02 ஆந் திகதிய பீசு 12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 5.1.1, 5.1.3 ஆம் பிரிவுகள் மற்றும் 2014 பெப்ரவரி 11 ஆந் திகதிய 01/2014 ஆம் இலக்க அரசு நிதிச் சுற்றறிக்கையின் 05 ஆம் பந்தியின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட கூட்டிணைந்த திட்டம் பணிப்பாளர் சபை மற்றும் உரிய அமைச்சின் செயலாளரின் அங்கீகாரத்துடன், நிதியாண்டு ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னர் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கான பிரதியொன்றுடன் பொது முயற்சிகள் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனினும், அவ்வாறு செய்யப்பட்டிருக்கவில்லை.

## 5.3 செயல் நடவடிக்கைத் திட்டம்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) 2014 பெப்ரவரி 11 ஆந் திகதிய 01/2014 ஆம் இலக்க அரசு நிதி சுற்றறிக்கையின் 5(2) ஆம் மீதியின் பிரகாரம் கூட்டிணைந்த திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் நிதியாண்டில் செயற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வணிக நடவடிக்கைகள் உள்ளடங்கிய செயல் நடவடிக்கைத் திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டுமெனினும், மீளாய்வாண்டிற்காக சபையினால் 32 பண்ணைகளுக்காக மாத்திரம் செயல்நடவடிக்கைத் திட்டம் முன்வைக்கப்பட்டிருந்ததெனினும், சபையில் நிலவும் செயற்திட்டங்கள் மற்றும் மனித வள அபிவிருத்தி திட்டம் உள்ளடங்கலான ஒட்டுமொத்த செயல்நடவடிக்கைத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டத்தில் காண்பிக்கப்பட்டிருந்த 27 பண்ணைகளின் 06 செயற்திட்டங்களுக்குரிய 61 செயற்பாடுகளின் பௌதீக முன்னேற்றம் பூச்சிய பெறுமதியையும், 19 பண்ணைகளின் 40 செயற்பாடுளின் கீழான பௌதீக முன்னேற்றம் 50 சதவீதத்தை விட குறைந்த பெறுமதியையும், 12 பண்ணைகளின் 15 செயற்பாடுகளுக்கான இலக்குகளை செயலாற்றல் அறிக்கையில் பதிவு செய்யும் போது செயல்நடவடிக்கைத் திட்டத்தில் காட்டப்பட்டிருந்த இலக்குகளை விட குறைவாக குறிப்பிட்டு அந்த இலக்குகளும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை. மேலும் 31 பண்ணைகளின் 293 செயற்பாடுகளின் முன்னேற்றம் வருடாந்த செயலாற்றல் அறிக்கையில்



உள்ளடக்கப்படாததால் அந்த செயற்பாடுகள் மீளாய்வாண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பதை பரிசீலிக்க இயலாதிருந்தது.

#### 5.4 பாதிட்டுக் கட்டுப்பாடு

பாதிடப்பட்ட தரவுகளுக்கும் உள்ளபடியான தரவுகளுக்குமிடையேயான முரண்கள் 08 சதவீதத்திற்கும் 725 சதவீதத்திற்கும் இடைப்பட்டிருந்ததுடன், மீளாய்வாண்டின் பாதிட்டினால் ஏற்பாடுகள் ஒதுக்கப்படாத 24 செலவின விடயங்களுக்காக ரூபா 36,850,094 தொகையான செலவினமொன்று தலைமை அலுவலகத்தினாலும் செயற்திட்டங்களாலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் பாதிடு ஆக்கபூர்வமான முகாமைத்துவ கட்டுப்பாட்டு சாதனமொன்றாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பது கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டது.

#### 5.5 தீர்க்கப்படாதுள்ள கணக்காய்வு பந்திகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) 2001 ஆம் ஆண்டில் ரிதியகம் பண்ணையின் 150 ஏக்கர்கள் 98 நபர்களால் அத்துமீறி பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்டிருந்ததுடன், அவர்களை பண்ணையிலிருந்து வெளியேற்றுவதற்கு சபை தவறியிருந்தது.
- (ஆ) நிதி குறைவொன்றாக ரூபா 53,363 தொகையொன்று பால் செயற்திட்டத்தின் கடன்பட்டோரின் கீழ் காட்டப்பட்டிருந்ததெனினும், அதற்கான காரணங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
- (இ) வெள்ள நிவாரணமாக வழங்கப்பட்ட ரூபா 1,135,000 தொகை ரொசிடா பண்ணையிலிருந்து அறவிடப்பட வேண்டிய கடன்பட்டோர் மீதியொன்றாக பேரேட்டுக் கணக்குகளில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், இத்தொகை பண்ணை விலங்கின மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சிடமிருந்து அறவிடப்பட வேண்டிய மீதியொன்றாக இருந்ததுடன் 2014 ஆம் ஆண்டிலும் அத்தொகையினை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.



## 6. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டு குறைபாடுகள் அவ்வப்போது சபையின் தலைவரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. கீழே குறிப்பிடப்பட்ட கட்டுப்பாட்டுத் துறைகளில் சபையின் விசேட கவனம் தேவைப்படுகின்றது.

- (அ) நிலையான சொத்துக்கள்
- (ஆ) செயற்பாட்டு முகாமைத்துவம்
- (இ) நிதி முகாமைத்துவம்
- (ஈ) பாதீட்டுக் கட்டுப்பாடு
- (உ) ஆளணி முகாமைத்துவம்

ஒப்பம்: எச்.எம். காமினி விஜேசிங்ஹ  
கணக்காய்வாளர் தலைமை அலுவலர்.

ஆண்டறிக்கை  
2014

2014 ஆம் ஆண்டிற்கான  
மனிதவள செயற்பாடுகள்



# 2014 ஆம் ஆண்டிற்கான மனிதவள செயற்பாடுகள்

ஆண்டறிக்கை 2014

**தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்திச் சபையின் தொழிற்பாடுகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் - 2014**

பிரதி பன்னை முகாமையாளர், உதவி முகாமையாளர் (பால்) மிருக வைத்தியர்,

உதவி முகாமையாளர் (உள்ளகக் கணக்காய்வு), முகாமைத்துவ உதவியாளர், அலுவலக / வெளிக்கள / கால்நடை வளங்கள், சாரதிகள், டிரெக்டர் இயக்குநர், அலுவலக பணியாளர், காசாளர், இன்கியுபேட்டர் இயக்குநர் மற்றும் விற்பனை உதவியாளர்.


தற்காலிக அடிப்படையில் இருந்த 114 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. சபையின் சார்பாக நீண்ட காலம் பணியாற்றிய இந்த ஊழியர்களுக்கு கௌரவ அமைச்சர் அவர்களின் தலைமையில் ஹட்டன் நகரில் நியமனங்கள் வழங்கப்பட்டன.

**தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபையினால் நடாத்தப்பட்ட பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் - 2014**

தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபையினால் அலுவலக நிருவாகம், புத்தகப் பதிவு, திறன் விருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட நானாவிதமான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் 20 இற்கும் மேற்பட்டவை நடாத்தப்பட்டன. இவை பதவியணிக்கு மிகவும் இன்றியமையாதவையாக காணப்படுவதுடன், சபையின் ஊழியர்கள் அதனூடாக வினைத்திறனாகவும் செயற்திறன்மிக்க முறையிலும் பணியாற்றுவதற்கு சிறந்த பயிற்சியினைப் பெற்றுக்கொள்கின்றனர்.



தொடர் இல.	பதவி	ஊழியர் எண்ணிக்கை	ஆண்	பெண்
1	பிரதி பன்னை முகாமையாளர்	11	11	0
2	உதவி முகாமையாளர் (உள்ளகக் கணக்காய்வு)	1	1	0
3	உதவி முகாமையாளர் (பால் கருத்திட்டம்)	1	1	0
4	மிருக வைத்தியர்	1	1	0
5	கணக்கு அலுவலர்	2	1	1
6	தொழிற்பாட்டு மற்றும் கண்காணிப்பு அலுவலர்	1	0	1
7	முகாமைத்துவ உதவியாளர்	27	7	20
8	வெளிக்கள / கால்நடை உதவியாளர்	7	7	0
9	சாரதி	7	7	0
10	டிரெக்டர் சாரதி	1	1	0
11	விற்பனை உதவியாளர்	68	36	32
12	அலுவலக பணியாளர்	2	1	1
13	காசாளர்	1	1	0
14	விதை ஆய்வுகூட உதவியாளர்	1	1	0
	மொத்தம்	131	76	55



# பயிற்சிகள் - 2014

ஆண்டறிக்கை 2014

தொடர் இல.	பயிற்சி / செயலம்வு	திகதி	பங்கேற்போர்
1	ஆளுமை விருத்தி மற்றும் தொழில் அபிவிருத்தி பற்றிய செயலம்வு	2014 சன 13	பன்னை முகாமையாளர்கள், பிரிவுத் தலைவர்கள்
2	பன்னை முகாமையாளர்களுக்கான பயிற்சி செயலம்வு (பழுவகை மற்றும் மரக்கறி செய்கை)	2014 பெப் 21	பன்னை முகாமையாளர்கள்
3	வாகன பராமரிப்பு மற்றும் ஓட்டுதல்	2014 பெப் 22	சாரதிகள் - 06
4	கருத்திட்டங்களில் மாணவர்களை ஈடுபடுத்தல்	2014 மே 19	இலங்கை விலங்கு முகமைத்துவ கல்லூரி மாணவர்கள்
5	பயகேஸ் நிர்மாணம், தொழிற்பாடு மற்றும் பராமரிப்பு பற்றிய பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்	2014 மே 24	01
6	போக்குவரத்து முகமைத்துவ செயலம்வு	2014 யூன் 26	01
7	2014 தேசிய மனிதவள மாநாட்டில் பங்கேற்றல்	2014 யூன் 18	02
8	விலை மனு கோரல், விலைமதிப்பீடு பற்றிய செயல்முறை விடயங்கள் பற்றிய செயலம்வு	2014 யூன் 20	01
9	கறவை பசுக்களின் மேய்ச்சல் பற்றிய தொழில்நுட்ப அறிவு தொடர்பாக வெளிக்கள உத்தியோகத்தர்களின் அறிவினை இற்றைப்படுத்தல்.	2014 யூன் 27 2014 யூலை 11	வெளிக்கள உத்தியோகத்தர்கள்
10	கணக்கீட்டு நியமங்களின் பிரகாரம் நிதி அறிக்கையிடல்	2014 யூன் 11	01
11	அலுவலக பணியாளர்களின் திறன் விருத்தி நிகழ்ச்சித் திட்டம்	2014 யூன் 28	02
12	சமூக வெற்றித்தன்மையை ஒப்படைத்தல்	2014 யூலை 21	02
13	வர்த்தக கடிதம் எழுதுதல் பற்றிய இருநாள் செயலம்வு	2014 யூலை 22	02
14	அங்கவீனர்களுக்கான சக்கர நாற்காலிகள் ஸ்டிக்கர் கொள்வனவு தொடர்பாக விலை மனு கோரல்	2014 யூலை 23	02
15	விடுமுறை எழுதுநர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய இரண்டு நாள் செயலம்வு	2014 ஆகஸ்ட் 14	01
16	அரச மற்றும் தனியார் துறை நிருவாக உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறனான முகமைத்துவ திறன்கள் பற்றிய இரண்டு நாள் செயலம்வு	2014 ஆகஸ்ட் 18	01

17	வாகன முகாமைத்துவம்	2014 ஆகஸ்ட் 07	01
18	தொழில் சட்டம் மற்றும் கைத்தொழில் உறவுகள் பற்றிய இரண்டு நாள் செயலமர்வு	2014 செப் 04	01
19	விலைமனு மதிப்பீட்டு செயல்முறை விடயங்கள் பற்றிய செயலமர்வு	2014 ஒக் 03	04
20	நிதிப் பிரமாணம் 104 பரிசோதனை நடாத்துதல் பற்றிய செயலமர்வு	2014 செப் 26	03
21	விவசாய மொழில் முயற்சிகளின் தலைமைத்துவம் பற்றிய நிறைவேற்று டிப்ளோமா	2014 ஒக் 18	03
22	மனிதவள கணக்கீடுடன் தொடர்புடைய தொழில் வளங்களைத் திட்டமிடல் பற்றிய செயலமர்வு	2014 ஒக் 30	06
23	மனிதவள அபிவிருத்தி மற்றும் உற்பத்தித் திறனை விருத்தி செய்தல் பற்றிய பாடநெறி	2014 ஒக் 25	02
24	கணக்கு எழுதுநர்களின் பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் பற்றிய செயலமர்வு	2014 ஒக் 29	02
25	மாடுகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு ஏற்படுகின்ற சயரோகம் நோய் பற்றிய விழிப்புட்டல் நிகழ்ச்சித் திட்டம்	2014 நவ 23	03
26	இரசாயன மற்றும் நுண் உயிரியல் ஆய்வுகூட பாதுகாப்பு பற்றிய பயிற்சி மாநாடு	2014 ஒக் 29 - 30	01

**தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபையினால் நடாத்தப்பட்ட தொழில்சார் மற்றும் சமூகப் பொறுப்புக்கள் பற்றிய நிகழ்ச்சித் திட்டங்கள்**

**புதிய நியமனங்களை வழங்குதல்**

புதிய நியமனங்களை வழங்குதல் பற்றிய நிகழ்வுகள் பிரின்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

**தர்மபோதனை ஒன்றினை நடாத்துதல்**

தலைமை அலுவலகத்தின் பதவியணிக்காக ஒவ்வொரு மாதமும் போயா தினத்திற்கு முன்னர் தர்ம போதனையொன்று இடம்பெறுகின்றது.

**இரத்த தான நிகழ்ச்சித் திட்டம்**

இது 2014.02.03 ஆம் திகதியன்று தலைமை அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.

**5 - S முறைமை மற்றும் அலுவலக நிருவாகம்**

அலுவலக கடமைகளின் தரம், செயற்திறன் மற்றும் வினைத்திறன் என்பவற்றினை உறுதி செய்யும் பொருட்டு அலுவலக நிருவாகம் மற்றும் 5௭ முறைமை என்பன பற்றிய ஆரம்ப நிகழ்ச்சித் திட்டம் 2014.02.07 ஆம் திகதியன்று தலைமை அலுவலக கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது.

**டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்**

டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று ஒவ்வொரு மூன்ற மாதங்களுக்கு ஒருமுறையும் தலைமை அலுவலக வளாகத்தை சுத்தம் செய்யும் திட்டமாக மேற்கொள்ளப்படுகின்றது. தலைமை அலுவலக பதவியணியினர் அனைவரும் இணைந்து இதனை ஏற்பாடு செய்தனர்

**வெசாக் தர்ம போதனை**

வெசாக் தர்ம போதனையும் அன்னதானமும் 2014 மே மாதம் 13 - 14 திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டன.





ජාතික පශු සම්පත් සංවර්ධන මණ්ඩලය  
தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை  
National Livestock Development Board

No. 40, Nawala Road, Narahenpita, Colombo 05.

